


வளரிளம் பருவத்தினர், குறிப்பாக வளரிளம் பெண் குழந்தைகளைத் தன்னுரிமையுள்ளவர்களாக்க வேண்டும் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள். குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. எவ்வளவுதான் சட்டங்களை இயற்றினாலும், அச்சட்டங்களின் உண்மையான வெற்றி அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில்தான் உள்ளது. அதேபோல, அரசின் நலத் திட்ட உதவிகளை, உரிய பயனாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதில்தான் அந்தத் திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்களைப் பற்றியும், அவற்றின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் களத்தில் பணியாற்றும் அனைவரும் அறிந்து கொண்டு செயல்பட உதவும் வகையில் இந்தத் தகவல் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பற்றிய தகவல்களும் இந்தத் தகவல் கையேட்டில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இனியும்

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

இனியும்

குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள்



குழந்தைகள் மற்றும் வளரிளம்  
பெண்களுக்கான  
சட்டங்கள் மற்றும் திட்டங்கள்

வளரிளம் பருவத்தினருடன் செயல்பட்டுவரும்  
அனைவருக்குமான தகவல் புத்தகம்

இனியொருவாழ்வு

வளரிளம் பருவத்தினரின்  
தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தைத் திருமணத்தை  
முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்துக்கான கருத்துப் பெட்டகம்

unicef   
for every child



குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள்  
வளரிளம் பருவத்தினருடன் செயல்பட்டுவரும் அனைவருக்குமான தகவல் புத்தகம்

An Information Booklet for Adolescents and for Community and Field Workers

A Resource Book to educate community workers and adolescents on laws and schemes offered by the Government of India to address Gender-Based Violence, Sexual Offences, and Adolescent Empowerment

முதல் பதிப்பு: மார்ச், 2020

First Edition: March, 2020

வெளியீடு :

மாநில கருவூல மையம், சென்னை - 600 020.

State Resource Centre, Chennai - 600 020.

Email: sbtamilnadusrc@gmail.com

044-24914147

வடிவமைப்பு:

THY Designers & Computers

Triplicane, Chennai - 600 005

044-42113807

நன்றி:

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டுக்காக யுனிசெஃப் (UNICEF) அமைப்பும்  
பிரேக் த்ரூ (Break Through, New Delhi ) நிறுவனமும் இணைந்து ஆங்கிலத்தில்  
உருவாக்கிய கருத்துப் புத்தகத்தின் தமிழ் வடிவம்.

தமிழ் வடிவம்: மாநில கருவூல மையம்

தொடர்புக்கு: sbtamilnadusrc@gmail.com

## அறிமுகம்

வளரிளம் பருவத்தினர், குறிப்பாக வளரிளம் பெண் குழந்தைகளைத் தன்னுரிமையுள்ளவர்களாக்க வேண்டும் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது நாடு இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதிலும், முன்னேற்றுவதிலும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. சமூகம் இன்றைக்கு எதிர்கொள்கிற குழந்தைத் திருமணம், வரதட்சணைப் பிரச்சினை, பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள் போன்ற பல்வேறு வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம் நம் சமூகம், ஆணையும் பெண்ணையும் வெவ்வேறு மதிப்பீடுகளோடு அணுகுவதுதான்.

அரசின் சட்டங்களையும் திட்டங்களையும் தாண்டி குழந்தைத் திருமணம் ஏன் நடக்கிறது, இதற்கான காரணிகள் என்ன, அதை முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வர நமது சிந்தனையில் வர வேண்டிய மாற்றங்கள் என்ன, இந்த முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணியில் யாருடன் இணைந்து பணிபுரிய வேண்டும், எந்தவிதமான பழைய கருத்தாக்கங்களை, சமூக நம்பிக்கைகளை உடைத்து புதியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி நமக்கு தெளிவு வேண்டும்.

இந்த நிலையில், குழந்தைத் திருமண முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. எவ்வளவுதான் சட்டங்களை இயற்றினாலும், அச்சட்டங்களின் உண்மையான வெற்றி அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதில்தான் உள்ளது. அதேபோல, அரசின் நலத் திட்ட உதவிகளை, உரிய பயனாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதில்தான் அந்தத் திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்களைப் பற்றியும், அவற்றின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் களத்தில் பணியாற்றும் அனைவரும் அறிந்து கொண்டு செயல்பட உதவும் வகையில் இந்தத் தகவல் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பற்றிய தகவல்களும் இந்தத் தகவல் கையேட்டில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டுக்காக யுனிசெஃப், பிரேக் த்ரு ஆகிய அமைப்புகள் ஆங்கிலத்தில் உருவாக்கிய இந்தக் கருத்துப் புத்தகத்துக்கு மாநில கருவூல மையம் தமிழ் வடிவம் கொடுத்துள்ளது. இந்த முயற்சிக்குத் துணை நிற்கும் தமிழக அரசின் சமூக நலத் துறை, யுனிசெஃப் அமைப்பு ஆகியவை தரும் ஒத்துழைப்பையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

நமது நோக்கம் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல். அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைவோம்!

## பொருளடக்கம்

வ.எண்	தலைப்புகள்	பக்க எண்
<b>சட்டங்கள்</b>		
1	வளரிளம் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்	3
2	பாலினம் சார்ந்த வன்முறைகளுக்குத் தீர்வு காண உதவும் சட்டங்கள் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005	3
3	கொடுமைப்படுத்துதல் குறித்த சட்டம் (இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவு)	19
4	வரதட்சணை சாவு குறித்த சட்டம் (இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 பி)	20
5	வரதட்சணைத் தடைச் சட்டம்	20
6	பரிசுப் பொருள்கள் பட்டியலைப் பராமரிப்பதற்கான சட்டம்	23
7	பாலியல் குற்றங்கள் குறித்த சட்டம்	25
8	பெண்கள் மீது உடல் ரீதியான குற்றங்கள்	33
9	இந்திய தண்டனைச் சட்டம் 326 ஏ: அமிலத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல்	33
10	இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 326 பி: அமிலத்தை வீசுதல் அல்லது வீச முயற்சி செய்தல்	34
11	இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 வது பிரிவு: பெண்களின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல்	34
12	இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 ஏ பிரிவு: பாலியல் துன்புறுத்தல்	34
13	இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 பி பிரிவு: பெண்களின் ஆடைகளை அவிழ்ப்பதற்காக தாக்குதலைப் பயன்படுத்துதல் அல்லது வன்முறையில் ஈடுபடுதல்	35
14	இந்திய தண்டனைச் சட்டம் 354 சி பிரிவு : பிறழ்பாலுணர்வு	35
15	இந்தியத் தண்டனைச் சட்டம் 354 டி பிரிவு: பின்தொடர்தல்	36
16	இந்திய தண்டனைச் சட்டம் 509 வது பிரிவு: பெண்ணின் மானத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், சைகைகளைக் காண்பித்தல் மற்றும் செயல்புரிதல்	36
17	மனித கடத்தல் தடுப்பு	
18	பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள்	46
19	கைது செய்தல், காவலில் வைத்தல், விசாரணை போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்	55

20	பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் 2012	57
21	குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படும் பிரச்சினை: ஊடகங்களுக்கு தேசிய மனித உரிமை கவுன்சிலின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்	61
22	கருவுறுவதற்கு முன்பு மற்றும் பிறக்கப்போகும் குழந்தை பற்றி கண்டறிய உதவும் சோதனைத் தொழில்நுட்பங்கள் (பாலினத்தைத் தெரிவு செய்வதைத் தடுத்தல்) சட்டம், 1994	63
<b>திட்டங்கள்</b>		
25	பெண் குழந்தைகளின் தன்னுரிமை மேம்பாட்டுக்கான அரசு நலத் திட்டங்கள்	71
<b>மத்திய அரசு நலத் திட்டங்கள்</b>		
27	பாலிகா சம்ரிதி யோஜனா	72
28	அனைவருக்கும் கல்வித் திட்டம்	73
29	அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்	75
30	பெண் குழந்தைகளுக்குத் தொடக்க நிலைக் கல்விக்கான தேசியத் திட்டம்	76
31	கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா	78
32	பெண் குழந்தைகளின் மேல்நிலைக் கல்விக்கான தேசிய ஊக்கச் சலுகைகள்	80
33	ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்	81
34	ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்	83
35	கிஷோரி சக்தி யோஜனா	85
36	ராஜீவ்காந்தி வளரிளம் பருவ பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்	86
37	பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான உதவித் திட்டம்	88
38	உஜ்வாலா திட்டம்	90
39	பெண்களுக்கான சிறப்பு முன்முயற்சிகள்	92
<b>தமிழக அரசு நலத் திட்டங்கள்</b>		
41	பள்ளிக் கல்வித் துறை	93
42	ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (பொது சுகாதாரத் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை):	93
43	விதவையர் மகள்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் திட்டம்:	94
44	பெண்களுக்கான அரசு நலத் திட்டங்கள்	94

45	சமூகநலத் துறை - சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்	94
46	திருமணநிதி உதவித் திட்டம் (18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்	94
47	ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்	95
48	அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்	95
49	டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்	96
50	டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித் திட்டம்	96
51	முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்	97
52	பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்	97
53	உதவி எண்கள்	98
54	அரசு குழந்தைகள் காப்பகம்	98
55	கர்ப்பிணிப் பெண்களுக்கான நலத்திட்டங்கள் - பொதுசுகாதாரத்துறை	99
56	டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறுநிதி உதவித்திட்டம்	99
57	பெண் குழந்தைகளுக்கான இதர அரசு நலத் திட்டங்கள்	100
58	அரசு போக்குவரத்துத் துறை வழங்கும் இலவச பஸ் பாஸ்	100
59	பள்ளி / கல்லூரி மாணவியர் தங்கும் விடுதிகள்	100
60	மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு நவீன செயற்கை உறுப்புகள் வழங்கும் திட்டம்	101
61	கட்டணமில்லா தொலைபேசி உதவித் திட்டம்	101
62	வளரிளம் பருவத்தினரின் கல்வியை மேம்படுத்துவதற்கான இதரத் திட்டங்கள்	100



*குழந்தைகள் மற்றும்  
வளரிளம் பெண்களுக்கான  
சட்டங்கள் மற்றும் திட்டங்கள்*





## குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள்

பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டுக்காகவும் அரசு செயல்படுத்தி வரும் சட்டங்கள், திட்டங்கள் குறித்து வளரிளம் பருவத்தினருக்கும் சமூக மற்றும் களப் பணியாளர்களுக்கும் உதவும் தகவல் புத்தகம்.

## வளரிளம் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக நமது நாடு இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், முன்னேற்றுவதிலும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றன. எவ்வளவுதான் சட்டங்களை இயற்றினாலும், அச்சட்டத்தின் உண்மையான வெற்றி அதனைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதில்தான் உள்ளது. எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலுவலரின் பங்களிப்பு முக்கியமானது.

பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சில சட்டங்களைப் பற்றியும், அவற்றின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள இந்தக்கையேடு உதவும்.

ஒரு சட்டத்தின் பயனாளிகள் யார், அதை நடைமுறைப்படுத்தும் அலுவலர் யார், குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களைப் பாதுகாக்க சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அலுவலருக்கு உள்ள அதிகாரங்கள், அவர்களது கடமைகள் பற்றி அறிந்துகொள்ள இந்தக் கையேடு ஏதுவாக இருக்கும்.

## பாலினம் சார்ந்த வன்முறைகளுக்குத் தீர்வு காண உதவும் சட்டங்கள் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 2005 (Protection of Women from Domestic Violence Act - 2005)

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டமானது, ஓர் உரிமையியல் சட்டம் ஆகும். குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உடனடியாக ஆதரவு வழங்குவதே இதன் நோக்கம். இது தொடர்பான வழக்குகளில் பெண்களுக்கு சட்டப்படியான தீர்வுகளை வழங்கி வன்முறை இல்லாத குடும்பச் சூழலில் அவர்கள் வாழும் உரிமையை நிலைநாட்டுகிறது. இதன் பொருள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையின் முதல் மூன்று பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன:

### பாதிக்கப்பட்டவர் (Aggrieved Person) என்பவர் யார்?

பாதிக்கப்பட்டவர் என்றால் யாரோ ஒரு பெண் என்று பொருள். அதாவது,

- எதிர் மனுதாரருடன் குடும்ப உறவில் இருந்து வந்த அல்லது இருக்கிற பெண் என்று பொருள்.
- குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எதிர் மனுதாரர் மீது குற்றம்சாட்டுகிற பெண் என்று பொருள்.
- திருமணமாகாத சகோதரிகள், தாய்மார்கள், விதவைகள் முதலியோரும் இதில் அடங்குவர்.

## எதிர் மனுதாரர் (Respondent) என்பவர் யார்?

எதிர் மனுதாரர் என்றால் வயது வந்த யாரோ ஒரு ஆண் என்று பொருள். அதாவது,

- பாதிக்கப்பட்டவருடன் குடும்ப உறவில் இருந்து வந்த அல்லது இருக்கிற ஆண் என்று பொருள்.
- குடும்ப வன்முறையைச் செய்தவராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆண் என்று பொருள்.
- பாதிக்கப்பட்ட மனைவி தன் கணவரின் உறவினர் மீதும் புகார் கொடுக்கலாம்.
- திருமண வாழ்க்கை போன்ற உறவில் இருக்கும் (Live in Relationship) பெண் அவரது ஆண் துணைவருக்கு எதிராகவும் புகார் கூறலாம்.

## குடும்ப உறவு (Domestic Relationship) என்றால் என்ன?

ஒரு ஆணும் பெண்ணும், ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே வீட்டில் பகிர்ந்து கொண்டு, சேர்ந்து வாழ்ந்த, வாழ்கிற உறவு. இந்த உறவு கீழ்க்காணும்படி இருக்கலாம்:

- திருமண உறவு
- ரத்த உறவுகள் (அப்பா - மகள், சகோதரர் - சகோதரி, தாத்தா- பேத்தி முதலியவை.)
- தத்தெடுப்பு
- கூட்டுக் குடும்பம்
- திருமண வாழ்க்கை போன்று சேர்ந்து வாழ்தல் (Live in Relationship)

## வீட்டைப் பகிர்ந்து கொள்ளுதல் (Shared Household) என்றால் என்ன?

பெண் தனியாகவோ சேர்ந்தோ ஆணுடன் குடும்ப உறவில் வாழ்ந்த, வாழ்கிற இல்லம். கீழ்க்கண்டபடியான வீடுகளையும் குறிக்கும்:

- பெண்ணோ ஆணோ, சேர்ந்தோ தனியாகவோ, சொந்தமாகவோ வாடகைக்கோ இருக்கும் வீடு.
- பெண் அல்லது ஆண் என இருவரில் ஒருவருக்கு சொந்தமாகவோ வாடகைக்கோ, தனிப்பட்ட முறையில் அல்லது சேர்ந்து உரிமையுள்ளதாக, பட்டா உள்ளதாக, நலன்களைக் கொண்டதாக, பங்குள்ளதாக இருக்கும் வீடு.
- வீட்டின் மீது ஆணுக்கோ பெண்ணுக்கோ எந்தவிதமான உரிமை, பட்டா அல்லது நலன்கள் இருந்தாலும், தனிப்பட்டு சொந்தம் கொண்டாட முடியாமல், அந்த ஆணின் கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான வீடு.

## குழந்தை என்பது யார்?

குழந்தை என்றால்,

- 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர் என்று பொருள்
- தத்தெடுக்கப்பட்ட, மறுமணத்தில் பிறந்த அல்லது வளர்ப்புக் குழந்தைகளையும் அது குறிக்கும்

## குடும்ப நிகழ்வு அறிக்கை (Domestic Incidence Report-DIR) என்றால் என்ன?

குடும்ப வன்முறை குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட புகாருக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அறிக்கை. இது புகார் குறித்து பொதுப் பதிவேட்டில் இடம் பெறும் பதிவு ஆகும்.

## புகார் என்றால் என்ன?

தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து வாக்கு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிப்பது புகார் எனப்படும்.

## வழிகாட்டும் ஆலோசகர் (Counsellor) என்பவர் யார்?

தனிநபர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நபர் வழிகாட்டும் ஆலோசகர் ஆவார்.

## குடும்ப வன்முறை (Domestic Violence) என்றால் என்ன?

இந்தச் சட்டப்படி, குடும்ப வன்முறை என்றால் என்ன என்று புரிந்து கொள்வது அவசியம். குடும்ப வன்முறைத் தடுப்பு சட்டப்படி “குற்றம் சாட்டப்பட்ட நபரின் எந்தவொரு செயலோ, செய்யக் கூடாததை செய்வதோ அல்லது நடத்தையோ” குடும்ப வன்முறையாகக் கருதப்படும். அதாவது இப்படி இருந்தால், குடும்ப வன்முறையாகக் கருதப்படும்:

- உடல், வார்த்தை, உணர்ச்சி, பாலியல் அல்லது பொருளாதார ரீதியாக மோசமாக நடத்தப்படுவதால், பாதிக்கப்படுபவரின் பாதுகாப்பு, உடல்நலம், வாழ்க்கை, கைகால்கள் அல்லது நலனுக்கு ஏற்படுத்தப்படும் தீங்கு, காயம் அல்லது ஆபத்து.
- சட்டவிரோதமாக வரதட்சணை, சொத்து அல்லது பணம் போன்ற மதிப்புள்ள பொருள்களைத் தரும்படி பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவருக்குச் சொந்தமானவர்களையோ வற்புறுத்தித் தொல்லைப்படுத்துவது, காயப்படுத்துவது, தீங்கு விளைவிப்பது அல்லது ஆபத்தை உண்டாக்குவது.
- மேற் குறிப்பிட்டுள்ளவற்றை செய்யப் போவதாக பாதிக்கப்பட்ட பெண்ணையோ, அவரது உறவினர்களையோ அச்சுறுத்துதல்.

- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ காயம் அல்லது தீங்கு விளைவிப்பது.

### குடும்ப வன்முறையின் வகைகள்

- உடல் ரீதியாக மோசமாக நடத்துதல். (Physical Abuse)
- வாய் வார்த்தை வழியாகவோ, உணர்ச்சியைப் பாதிக்கும் வகையிலோ மோசமாக நடத்துதல். (Verbal and Emotional Abuse)
- பாலியல் ரீதியாக மோசமாக நடத்துதல். (Sexual Abuse)
- பொருளாதார ரீதியாக மோசமாக நடத்துதல். (Economic Abuse)

### சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் (Duty Bearers)

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பான அதிகாரிகள்:

- பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)
- சேவை அளிப்பவர் (Service Provider)
- காவல்துறை (Police)
- குற்றவியல் நடுவர் (Magistrate)
- மருத்துவ வசதி (Medical Facility)
- பாதுகாப்பு இல்லம் (Shelter Home)
- சட்ட உதவி மையம் (Legal Services Authority)

### காவல்துறை அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, சேவை அளிப்பவர் மற்றும் குற்றவியல் நடுவரின் கடமைகள் என்ன?

காவல்துறை அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி, சேவை அளிப்பவர் அல்லது குற்றவியல் நடுவர் ஆகியோர்,

- குடும்ப வன்முறை குறித்த புகாரை வாங்கும்போது அல்லது
- குடும்ப வன்முறை நிகழ்ந்த இடத்தில் இருக்கும்போது அல்லது
- குடும்ப வன்முறை நிகழ்ந்ததைப் பற்றி தகவல் தெரிவிக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர்களுக்கான உரிமைகளை பற்றி தெரிவிக்க வேண்டும்.

## பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் :

நிவாரணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு (பாதுகாப்பு ஆணை, நிதி நிவாரணம், காவல் ஆணை, இருப்பிட ஆணை, இழப்பீடு ஆணை)

- சேவை வழங்குபவர்களிடமிருந்து சேவை பெறுவதற்கான வசதி
- பாதுகாப்பு அலுவலரின் சேவை வசதி
- இலவச சட்ட உதவிகள் (Free Legal Aid)
- இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) 498-ஏ பிரிவின் கீழ் புகார் செய்தல்.

பிடி ஆணையின்றி (Warrant) கைது செய்யப்படக்கூடிய குற்றங்கள் பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

## குடும்ப வன்முறை பற்றிய தகவல்

**குடும்ப வன்முறை குறித்து மூன்றாம் நபர், தகவல் அல்லது புகார் தெரிவிக்கலாமா?**

குடும்பவன்முறை நடந்தது பற்றியோ, நடப்பது பற்றியோ, நடக்குப்போகும் சூழல் இருப்பது பற்றியோ ஒரு மூன்றாம் நபர், பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம், அல்லது புகார் செய்யலாம்.

## பாதுகாப்பு அலுவலரின் கடமைகள் செயல்பாடுகள்

**பாதுகாப்பு அலுவலரின் கடமைகளும் செயல்பாடுகளும் எவை?**

குடும்ப வன்முறை குறித்த புகாரைப் பெற்ற பிறகு பாதுகாப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

- **முதல் படி** : குடும்ப நிகழ்வு அறிக்கையைத் தயார் செய்தல்
- **இரண்டாவது படி** : குடும்ப நிகழ்வு அறிக்கையை குற்றவியல் நடுவரிடம் சமர்ப்பித்தல்
- **மூன்றாவது படி** : காவல் நிலையத்துக்கும், (குடும்ப வன்முறை நிகழ்ந்த காவல்துறை எல்லைக்குள் இருக்கும்சேவை வழங்கும் மையத்துக்கும் (குடும்ப வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள) குடும்ப நிகழ்வு அறிக்கையின் நகலை வழங்குதல்.
- **நான்காவது படி** : குற்றவியல் நடுவரிடம் நிவாரணம் கோருவதற்குத் தேவையான மறுதரப்பில்லா ஆணை கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பங்களைத் தயாரிக்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வது.

- **ஐந்தாவது படி** : பாதிக்கப்பட்டவருக்கு இலவச சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- **ஆறாவது படி** : பாதிக்கப்பட்டவருக்கு புகார் படிவத்தை இலவசமாக வழங்க வேண்டும்.
- **ஏழாவது படி** : பாதிக்கப்பட்டவர் தங்குமிட வசதி கோரினால், பாதுகாப்பான பாதுகாப்பு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர், பாதுகாப்பான பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது பற்றிய அறிக்கையின் நகலை, அந்தப் பாதுகாப்பு இல்லம் அமைந்துள்ள பகுதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் குற்றவியல் நடுவருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
- **எட்டாவது படி** : பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் இருந்தால் அவருக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டும். மருத்துவ அறிக்கையின் நகலை, குடும்ப வன்முறை நிகழ்ந்த பகுதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் குற்றவியல் நடுவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
- **ஒன்பதாவது படி** : பாதிக்கப்பட்டவருக்கும் அவருடன் ஏதேனும் குழந்தை இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் தங்குவதற்கான பாதுகாப்பு இல்லத்திற்கு செல்லவும் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும்.
- **பத்தாவது படி** : பாதிக்கப்பட்டவருக்கு பிரிவு 20-இன் கீழ் பண நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- **பதினொன்றாவது படி** : சட்ட உதவி, வழிகாட்டும் ஆலோசனை, பாதுகாப்பு இல்லம், மருத்துவ வசதி போன்ற சேவைகளை வழங்குபவர்கள் குறித்த தகவல் பட்டியலை பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
- **பன்னிரெண்டாம் படி** : பாதிக்கப்பட்டவருடன் கலந்து பேசி, மேலும் குடும்ப வன்முறை நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகள் உள்பட அவருக்கான தகுந்த 'பாதுகாப்புத் திட்டத்தை' வடிவமைக்க வேண்டும்.

### **பாதுகாப்பு அலுவலரின் பிற கடமைகள், செயல்பாடுகள் எவை?**

குற்றவியல் நடுவர் எழுத்துப்பூர்வமாக ஆணையிட்டால் பாதுகாப்பு அலுவலர் செய்ய வேண்டியவை:

- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிர்த்தரப்பில்லா இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்துக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால், சம்பவம் நடந்த வீட்டிற்குச் சென்று பார்வையிடும்படி உத்தரவிடலாம்.

- அதுபோன்ற நிலையில், பாதிக்கப்பட்ட பெண், சேர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு பாதுகாப்பு அலுவலர் நேரில் சென்று முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.
- தகுந்த விசாரணை நடத்திய பிறகு, ஊதியம், சொத்துகள், வங்கிக் கணக்கு, வீடு தொடர்பான மற்ற ஆவணங்கள் போன்றவை குறித்து பாதுகாப்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
- பாதிக்கப்பட்டவர் பகிர்ந்து வாழ்ந்த வீடு, அவருக்குச் சொந்தமான உடமைகள், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களை மீட்டு அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர் குழந்தைகளைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளை மீட்பதற்கு அவருக்கு உதவி செய்ய வேண்டும். தனது கண்காணிப்பின் கீழ் குழந்தைகளை சந்திக்கும் உரிமையை அவர் பெறுவதற்கும் உதவி செய்ய வேண்டும்.
- ஆணைகளை நிறைவேற்றுவதில் குற்றவியல் நடுவருக்கு உதவியாக இருக்க வேண்டும்.
- குடும்ப வன்முறையின்போது ஏதேனும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதனை காவல்துறையின் உதவியுடன் பறிமுதல் செய்யவேண்டும்.

### சேவை வழங்குபவர்கள் (Service Providers) என்பவர்கள் யார்?

சேவை வழங்குபவர்கள் என்பவர்கள்:

- 1860-ஆம் ஆண்டு சங்கங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
- 2013-ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்.

நிதி உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்புகள் வழங்கும். இந்தச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள், மாநில அரசின் கீழ் சேவை வழங்கும் அமைப்புகளாகப் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

### சேவை அளிக்கும் அமைப்பின் கடமைகள்

பாதுகாப்பு அலுவலர்களும் சேவை அளிக்கும் மையங்களின் உறுப்பினர்களும் அரசு ஊழியர்களாகக் கருதப்பட வேண்டும்.

சேவை அளிக்கும் அமைப்புகளுக்கு உள்ள கடமைகள் விவரம்:



- பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொண்டால், குடும்ப நிகழ்வு அறிக்கையை (DIR) பதிவு செய்ய வேண்டும்.
- அதன் நகலை சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பு அலுவலருக்கும், குற்றவியல் நடுவருக்கும் அனுப்ப வேண்டும்.
- பாதிக்கப்பட்டவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கும், பாதுகாப்பு அலுவலருக்கும் அனுப்ப வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்பட்டால் தங்குமிட வசதியை செய்துதர வேண்டும்.
- பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தது குறித்த அறிக்கையின் நகலை, குடும்ப வன்முறை நடந்த பகுதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.

### பாதுகாப்பு இல்லம், மருத்துவ வசதி

பாதுகாப்பு இல்லங்கள் (Shelter Homes)	மருத்துவ வசதிகள்
மாநில அரசினால் அங்கீகரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.	மாநில அரசினால் அங்கீகரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

### பாதுகாப்பு இல்லங்களின் கடமைகள் எவை?

பாதிக்கப்பட்டவருக்கு தங்கும் இடவசதி செய்துதர வேண்டியது பாதுகாப்பு இல்லங்களின் கடமை. அதற்கான கோரிக்கை கீழ்க்கண்டவர்களிடமிருந்து வரவேண்டும்:

- பாதிக்கப்பட்டவர்
- பாதுகாப்பு அலுவலர்
- சேவை அளிப்பவர்

### மருத்துவ வசதி வழங்குவதற்கான மையத்தின் கடமைகள் எவை?

பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி செய்துதர வேண்டியது மருத்துவ மையத்தின் கடமை. அதற்கான கோரிக்கை கீழ்க்காண்பவர்களிடமிருந்து வரவேண்டும்:

- பாதிக்கப்பட்டவர்
- பாதுகாப்பு அலுவலர்
- சேவை அளிப்பவர்

## பாதிக்கப்பட்டவர் தங்குமிட வசதியை எவ்வாறு பெறலாம்?

பாதிக்கப்பட்டவரோ, பாதுகாப்பு அலுவலரோ, சேவை அளிப்பவரோ பாதுகாப்பு இல்லப் பொறுப்பாளரிடம் எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். பாதுகாப்பு அலுவலர் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன், பிரிவு 9 அல்லது 10-இன்படி பதிவு செய்யப்பட்ட குடும்ப நிகழ்வு அறிக்கையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

**குறிப்பு:** குடும்ப நிகழ்வு அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட நபருக்கு பாதுகாப்பு இல்லத்தில் தங்கும் வசதியை மறுக்க முடியாது.

- தனது அடையாளத்தை வெளியிடக் கூடாது என பாதிக்கப்பட்டவர் விரும்பினால் அவரின் அடையாளத்தை வெளியிடக் கூடாது.
- மேலும், யாருக்கு எதிராகப் புகார் கூறியுள்ளாரோ அவரிடம், பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களைக் கூறக்கூடாது.

## பாதிக்கப்பட்டவர் மருத்துவ வசதியை எவ்வாறு பெறலாம்?

மருத்துவ சேவை மையப் பொறுப்பாளரிடம் பாதிக்கப்பட்ட நபரோ, பாதுகாப்பு அலுவலரோ, சேவை அளிப்பவரோ எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், குடும்ப நிகழ்வு அறிக்கையின் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

**குறிப்பு:** குடும்ப நிகழ்வு அறிக்கையை சமர்ப்பிக்கா விட்டாலும் மருத்துவ மையம் மருத்துவ பரிசோதனை செய்யவோ, மருத்துவ வசதி செய்துதரவோ மறுக்கக் கூடாது.

- குடும்ப நிகழ்வு அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால் மருத்துவ மையத்தின் பொறுப்பாளர், குடும்ப நிகழ்வு அறிக்கையை படிவம்-1இல் தயார் செய்து பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் நகலை இலவசமாகப் பெறுவதற்கு பாதிக்கப்பட்டவருக்கு உரிமை உள்ளது.

## நிவாரணங்களைப் பெறுவது எப்படி?

**குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் கோருவதற்கு எந்தவிதமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?**

- பாதிக்கப்பட்டவரோ, பாதுகாப்பு அலுவலரோ, பாதிக்கப்பட்டவரின் சார்பாக வேறு ஒருவரோ குற்றவியல் நடுவரிடம் விண்ணப்பிக்கலாம்.

## வழக்கை விசாரிப்பதற்கான காலவரையறை

- விண்ணப்பத்தை பெற்றதிலிருந்து மூன்று நாட்களுக்குள் விசாரணையின் முதல் தேதியை குற்றவியல் நடுவர் முடிவு செய்ய வேண்டும்.

- முதல்நாள் விசாரணையிலிருந்து 60 நாட்களுக்குள் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் குற்றவியல் நடுவர் விசாரித்து முடிக்க வேண்டும்.

## பாதிக்கப்பட்டவர் கீழ்க்காணும் நிவாரணங்களைக் கோரலாம் :

- பாதுகாப்பு ஆணை (Protection Order)
- நிதி நிவாரணம் (Monetary Relief)
- பாதுகாவல் ஆணை (Custody Order)
- தங்குமிட ஆணை (Residence Order)
- இழப்பீடு ஆணை (Compensation Order)

## பாதுகாப்பு ஆணை (Protection Order) என்றால் என்ன?

பாதிக்கப்பட்டவரையும் எதிர் மனுதாரரையும் விசாரித்தபிறகு, பாதிக்கப்பட்டவர் குடும்ப வன்முறைக்கு ஆளானவர் அல்லது குடும்ப வன்முறைக்கு ஆளாகும் சூழல் உள்ளவர் என்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக குற்றவியல் நடுவர் முதல் நோக்கில் கருதினால் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கலாம். மேலும் கீழ்க்காணும் செயல்களைச் செய்ய எதிர் மனுதாரருக்குத் தடை விதிக்கலாம்:

- குடும்ப வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது
- குடும்ப வன்முறையை ஆதரிக்கவோ, உதவி செய்யவோ கூடாது
- பாதிக்கப்பட்டவர் வேலை செய்யும் இடத்துக்கோ, அவர் அடிக்கடி செல்லும் இடத்துக்கோ போகக் கூடாது.
- எந்த வகையிலும் (தனிப்பட்ட முறையில், பேச்சு மூலமாக, எழுத்து மூலமாக, மின்னணு சாதனங்கள் மூலமாக, தொலைபேசி மூலமாக) பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது.
- பாதிக்கப்பட்டது குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை படிக்கும் பள்ளிக்குச் செல்லக் கூடாது.
- சொத்தைப் பிரிக்கக் கூடாது. வங்கி லாக்கரை அல்லது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தி வந்த அல்லது அவருக்குச் சொந்தமான அல்லது கூட்டாக அல்லது தனியாக அனுபவித்து வந்த பொருள்களை எதிர்மனுதாரர் தூக்கியெறிவதோ, இடையூறு செய்வதோ கூடாது.
- தனியாகவோ கூட்டாகவோ அவர்களுக்கு உள்ள வேறு சொத்துகளை குற்றவியல் நடுவர் அனுமதி இல்லாமல் விற்பதோ அல்லது தங்கள் பொறுப்பிலிருந்து மாற்றுவதோ, இடையூறு செய்வதோ கூடாது.

- சார்ந்து இருப்பவர்கள், உறவினர்கள் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவியாக இருப்பவர்கள் மீது வன்முறையை ஏவுதல் கூடாது.

குறிப்பு: பாதுகாப்பு ஆணையைச் செயல்படுத்துவதில் உதவும்படி காவல்துறை அதிகாரிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியும்.

### தங்குமிட ஆணை (Residence Order) என்றால் என்ன?

குடும்ப வன்முறை நடந்திருப்பதாக குற்றவியல் நடுவர் கருதினால், தங்குமிட ஆணையை அவர் பிறப்பிக்கலாம்.

ஏ) வீடு சட்டப்படி எதிர்மனுதாரருக்குச் சொந்தமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது இருவருக்கும் சமபங்கு இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சொந்தமான உடைமைகளை விற்பதை அல்லது மாற்றுவதை அல்லது இடையூறு செய்வதை தங்குமிட ஆணை கட்டுப்படுத்தும்.

- ♦ சேர்ந்து வாழ்ந்த வீட்டிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்று எதிர் மனுதாரருக்கு அது உத்தரவிடும்.
- ♦ வீட்டிற்குள் பாதிக்கப்பட்ட பெண் வாழ்ந்து வரும் பகுதிக்குள் எதிர்மனுதாரரோ அல்லது அவரது உறவினர்களோ நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
- ♦ சேர்ந்து வாழ்ந்த வீட்டை எதிர்மனுதாரர் பிரிப்பதற்கோ தனது பங்காக விற்பனை செய்வதற்கோ கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
- ♦ சேர்ந்து வாழ்ந்த வீட்டில் எதிர்மனுதாரர் தனது உரிமைகளைக் கைவிடுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

### குற்றவியல் நடுவர் மேலும் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் :

- பாதிக்கப்பட்டவருக்கு மாற்றுத் தங்குமிடம் வழங்க வேண்டும் என உத்தரவிடலாம்.
  - மாற்று தங்குமிடத்துக்கு வாடகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடலாம்.
  - சம்பந்தப்பட்டவர்களின் பணவசதி, பாதிக்கப்பட்டவர்களின் பணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வீட்டு வாடகை உள்ளிட்ட கொடுக்க வேண்டிய பணம் தொடர்பாக எதிர்மனுதாரர் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம்.
- பி) பாதிக்கப்பட்ட பெண்ணை அல்லது அவரது குழந்தையைப் பாதுகாப்பதற்காக குற்றவியல் நடுவர், கூடுதலான நிபந்தனைகளை விதிக்கலாம் அல்லது வேறு ஏதாவது உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

சு) குடும்ப வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், எதிர்மனுதாரர் உறுதிப்பத்திரம் (பிணையுடன் அல்லது பிணை இல்லாமல்) கொடுக்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் கேட்கலாம்.

**ஏ, பி, சி என்ற தலைப்புகளின் கீழ் குற்றவியல் நடுவர் ஆணை பிறப்பிக்கும் போது, காவல்துறை அதிகாரிக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் :**

- பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- ஆணையைச் செயல்படுத்துவதில் அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும்.
- ஆணையைச் செயல்படுத்துவதற்காக அந்தப் பெண்ணின் சார்பில் யாராவது ஒருவர் மனு அளிப்பதற்கு உதவ வேண்டும்.

**பாதிக்கப்பட்டபெண்ணிடமிருந்து பெறப்பட்ட பின்வரும் பொருட்களை எதிர்மனுதாரர் திரும்பத் தரும்படி குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம் :**

- சீதனப் பொருட்கள்
- பாதிக்கப்பட்டவருக்கு உரிய வேறு ஏதாவது சொத்து, பண மதிப்புள்ள பொருட்கள்

**எத்தகைய நிதி நிவாரணம் (Monetary Relief) வழங்கும்படி நீதிமன்றம் ஆணையிட முடியும்?**

குடும்ப வன்முறையால் ஏற்பட்ட செலவுகளையும் நஷ்டங்களையும் ஈடுசெய்ய பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குழந்தைக்கும் எதிர் மனுதாரர் நிவாரணம் வழங்கும்படி குற்றவியல் நடுவர் ஆணையிடலாம். இந்த நிவாரணம் பின் வருவனவற்றையும் உள்ளடக்கியது:

- வருவாய் இழப்பு
- மருத்துவச் செலவுகள்
- பாதிக்கப்பட்டவரின் கட்டுப்பாட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்தியதால், அழித்ததால் அல்லது அகற்றியதால் ஏற்பட்ட இழப்புகள்
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு
- பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்றதாகவும், நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் நிதி நிவாரணம் இருக்க வேண்டும்.
- வழக்கின் சூழ்நிலை மற்றும் தன்மைகேற்ப பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பப் பராமரிப்பிற்காக மொத்தமாகவோ மாதத் தவணையாகவோ நிதி நிவாரணம் அளிக்க குற்றவியல் நடுவர் ஆணையிடலாம்.

- ஆணையில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்துக்குள் நிதி நிவாரணத்தை பாதிக்கப்பட்டவருக்கு எதிர்மனுதாரர் வழங்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் நிதி நிவாரண ஆணையின் நகலை குற்றவியல் நடுவர் அனுப்புவார்.

### **பாதிக்கப்பட்டவருக்கான நிதி நிவாரணத்தை எதிர்மனுதாரர் வழங்கத் தவறினால் என்ன நடக்கும்?**

எதிர்மனுதாரர் நிதி நிவாரணத்தை வழங்கத் தவறினால் குற்றவியல் நடுவர் கீழ்க்காண்பவர்களுக்கு ஆணையிடலாம் :

- எதிர்மனுதாரர் வேலைபார்க்கும் நிறுவனம்
- எதிர்மனுதாரருக்குக் கடன் பாக்கி கொடுக்க வேண்டியவர்
- எதிர்மனுதாரரின் சம்பளத்தின் ஒரு பகுதியை அல்லது கடன் பாக்கியின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக வழங்க வேண்டும், அல்லது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

### **பாதுகாக்கும் பொறுப்பு ஆணை (Custody Order) என்றால் என்ன?**

பாதுகாப்பு ஆணை (Protection Order) கோரி அல்லது வேறு நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, எந்த நிலையிலும் குற்றவியல் நடுவர் தற்காலிகமாக பாதுகாக்கும் பொறுப்பு ஆணையைப் (Custody Order) பிறப்பிக்கலாம். அந்த வகையில், பாதிக்கப்பட்ட நபரிடமோ அல்லது அவர் சார்பாக விண்ணப்பிக்கும் நபரிடமோ குழந்தையை அல்லது குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க ஆணையிடலாம்.

- தேவைப்பட்டால், குழந்தையை அல்லது குழந்தைகளை எதிர்மனுதாரர் சந்திக்கும் உரிமை குறித்து குற்றவியல் நடுவர் ஆணையில் குறிப்பிடலாம்.
- எதிர்மனுதாரர் குழந்தையை அல்லது குழந்தைகளைச் சந்திப்பது, அக்குழந்தைகளின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று எண்ணினால், அத்தகையை சந்திப்புக்கு குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.

### **இழப்பீட்டு ஆணை (Compensation Order) என்றால் என்ன?**

மன ரீதியான சித்திரவதை மற்றும் உணர்ச்சி ரீதியான வேதனை உள்ளிட்ட காயங்களை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எதிர்மனுதாரர் சட்டப்படியான இழப்பீட்டுப் பணம் வழங்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம்.

## பாதுகாப்பு ஆணையின் காலவரையறை என்ன?

பொறுப்பிலிருந்து வெளியேறக் கோரி பாதிக்கப்பட்ட பெண் விண்ணப்பிக்கும் வரை பாதுகாப்பு ஆணை அமலில் இருக்கும்.

## மறு-தரப்பில்லாத ஆணை (Ex-parte Order) மீது குற்றவியல் நடுவர் இடைக்கால ஆணை (Interim Order) பிறப்பிக்க முடியுமா?

ஆம். குற்றவியல் நடுவர் கீழ்க்காணும்படி ஆணை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது:

- நியாயமானது, முறையானது என்று நினைத்தால் இடைக்கால ஆணை பிறப்பிக்கலாம்.
- எதிர்மனுதாரர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருகிறார், குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார், குடும்ப வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதில் ஐயமில்லை என முதல் நோக்கிலேயே குற்றவியல் நடுவர் திருப்தி அடைந்தால் மறு-தரப்பில்லாத ஆணை பிறப்பிக்கலாம்.

## அவசர நிலைமைகள் (Emergency Situations)

### அவசர நிலைமையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்?

குடும்ப வன்முறை நடந்ததாகவோ, நடக்கக்கூடும் சூழ்நிலை இருப்பதாகவோ, நடந்து கொண்டிருப்பதாகவோ பாதுகாப்பு அலுவலர் அல்லது சேவை அளிக்கும் அமைப்புக்கு, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அல்லது வேறு யாரிடமாவது இருந்து இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக நம்பகமான தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் துறையினரை அணுக வேண்டும்.

- பாதுகாப்பு அலுவலர் அல்லது சேவை அளிக்கும் அமைப்பைச் சேர்ந்தவருடன் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று குடும்ப நிகழ்வு அறிக்கையை (Domestic Information Report-DIR) பதிவு செய்ய வேண்டும்.
- முறையான ஆணை பெறுவதற்காக குற்றவியல் நடுவருக்கு அந்த அறிக்கையைத் தாமதமின்றி அனுப்ப வேண்டும்.

குறிப்பு : அவசர காலங்களில் காவல் துறையினரும் குடும்ப நிகழ்வு அறிக்கையைப் பதிவு செய்யலாம்.

## குறை தீர்க்கும் முறை (Grievance Redressal Mechanism)

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குறைதீர்க்க விண்ணப்பிக்க விரும்பும் பாதிக்கப்பட்ட நபர் நிரந்தரமாக அல்லது தற்காலமாக குடியிருக்கும் இடத்திலிருந்தோ, வேலைசெய்யும் இடத்திலிருந்தோ, தொழில் செய்யும் இடத்திலிருந்தோ விண்ணப்பிக்கலாம்.

- எதிர்மனுதாரர் குடியிருக்கும் இடத்திலிருந்தோ வேலை செய்யும் இடத்திலிருந்தோ, தொழில் செய்யும் இடத்திலிருந்தோ விண்ணப்பிக்கலாம்.
- குடும்ப வன்முறை நிகழ்ந்த இடத்திலிருந்தும் (நிகழ்வுக்கான காரணம் நடந்த இடத்திலிருந்து) விண்ணப்பிக்கலாம்.

### மேல் முறையீடு செய்வதற்கு காலவரையறை உள்ளதா?

ஆம். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

### எந்த நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்?

அமர்வு நீதிமன்றத்தில் (Sessions Court) மேல் முறையீடு செய்ய வேண்டும்.

### பாதுகாப்பு ஆணை மீறல்

### இடைக்கால ஆணை அல்லது பாதுகாப்பு ஆணை மீறப்பட்டால் பாதிக்கப்பட்டவர் என்ன செய்ய முடியும்?

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் எந்த ஆணையும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வழிகள் உள்ளன:

- பாதுகாப்பு அதிகாரியிடம் முறையிடுவது
- குற்றவியல் நடுவர் அல்லது காவல்துறையிடம் நேரடியாக புகார் செய்வது

பாதிக்கப்பட்ட நபர் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அப்புகாரில் கையொப்பம் இட வேண்டும்.

குற்றவியல் நடுவரிடம் தகுந்த ஆணை பெறுவதற்காக, பாதுகாப்பு ஆணையின் நகலுடன் அந்தப் புகாரை பாதுகாப்பு அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும்.

பாதுகாப்பு ஆணை மீறப்பட்டால், பாதிக்கப்பட்டபெண், பாதுகாப்பு அலுவலரின் உதவியை நாட வேண்டும்.

- அடுத்து, அந்த அலுவலர் காவல் துறையின் உதவியைப் பெறுவதன் மூலம் உடனடியாக அந்தப் பெண்ணை பாதுகாக்கலாம்.
- பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் செய்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.



## நினைவில் கொள்ள வேண்டியவை :

- காவல்துறை இந்தப் புகாரைப் பெற்றவுடன், இதை பிடி ஆணையில்லாமல் கைது செய்யக் கூடிய குற்றமாக (Cognizable Offence) கருதி நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.
- பாதுகாப்பு ஆணை மற்றும் இடைக்கால பாதுகாப்பு ஆணை மீறப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

## பாதுகாப்பு ஆணையை எதிர்மனுதாரர் மீறினால் அதற்கு என்ன தண்டனை?

பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை மீறினால், அது பிடி ஆணையின்றி கைது செய்யப்படக் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்.

மேலும் குற்றம் நடைபெற்றிருக்கிறது என்பதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட நபரின் சாட்சியம் மட்டுமே போதுமானது.

எதிர் மனுதாரருக்கு ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூபாய் ரூ.20 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதித்து ஆணையிடலாம்.

பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை மீறியது தொடர்பாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும்போது குற்றவியல் நடுவர், இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 – ஏ பிரிவின் கீழ் அல்லது 1961-ஆம் ஆண்டு வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் வேறு தகுந்த பிரிவின் கீழும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம்.

## குற்றவியல் நடுவரின் ஆணையைப் பெற பணம் செலுத்த வேண்டுமா?

தேவை இல்லை. குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்படும் எந்தவொரு ஆணையையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால ஆணையை அமலாக்குவதை எதிர்மனுதாரரோ, அவர் சார்பாக வேறு எந்த நபரோ எதிர்ப்பது ஆணை மீறலாகக் கருதப்படும்.

## வழிகாட்டுதல் ஆலோசனை (Counselling)

### வழிகாட்டுதல் ஆலோசனை பெற சட்டத்தில் ஏதும் வழி உள்ளதா?

ஆம். வழக்கு நடைபெறும் போது எப்போது வேண்டுமானாலும் எதிர்மனுதாரரை அல்லது பாதிக்கப்பட்ட நபரை, வழிகாட்டும் ஆலோசகர்களிடம் அனுப்பலாம். அவர்கள் இருவருக்கும் தனித் தனியாகவோ இருவருக்கும் சேர்ந்தோ ஆலோசனை வழங்குவர்.

வழக்கு நடைபெறும்போது, குற்றவியல் நடுவர் எப்போது வேண்டுமானாலும் குடும்பநல நிபுணரின் உதவியைப் பெறலாம்.

### நீதிமன்றத்தில் விசாரணை எவ்வாறு நடைபெறும்?

வழக்கின் சூழ்நிலைக்குத் தேவை எனக் கருதினால் அல்லது வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் கோரினால் நீதிபதி அறையிலேயே தனியே வழக்கு விசாரணையை நடத்தலாம்.

### பகிர்ந்து கொள்வதற்கு உரிய வீட்டில் தங்குவதற்கு பெண்ணுக்கு உரிமை இருக்கிறதா?

ஆம். பகிர்ந்து கொள்வதற்கு உரிய வீட்டின் உரிமை, பட்டா, கிடைக்கும் ஆதாயம் தொடர்பான அவர்களது நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், குடும்ப உறவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பகிர்ந்து கொள்வதற்கு உரிய வீட்டில் தங்க உரிமை உண்டு.

பாதிக்கப்பட்ட பெண்ணை பகிர்ந்து கொள்வதற்கு உரிய வீட்டிலிருந்தும் அல்லது அதன் எந்தப் பகுதியிலிருந்தும் எதிர்மனுதாரர் வெளியேற்ற முடியாது. மேலும், வீட்டில் எந்த இடத்திற்கு செல்வதையும் தடை செய்ய முடியாது.

### கொடுமைப்படுத்துதல் குறித்த சட்டம் (Law on Cruelty) (இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவு)

### இந்திய தண்டனைச் சட்டத்தில் கொடுமைப்படுத்துதல் எப்படி விளக்கப்பட்டுள்ளது?

இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கு முன்னதாக, கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன என்று தரப்பட்டுள்ள இரு விளக்கங்கள் விவரம்:

- **விளக்கம் -1** : இதில் மூன்று குறிப்பிட்ட சூழ்நிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
  - ♦ ஒரு பெண்ணை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுதல்
  - ♦ கடுமையாகக் காயப்படுத்துதல்
  - ♦ உயிருக்கும், கை, கால்களுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்தல்
- **விளக்கம் - 2** : கட்டாயப்படுத்தி துன்புறுத்துதல் அல்லது சித்திரவதை செய்தல், பெண்ணையோ அவரது உறவினர்களையோ பணம் அல்லது சொத்து தரும்படி கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்துதல்.



## வரதட்சணை சாவு குறித்த சட்டம் (Law on Dowry Death)

### இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304-பி

வரதட்சணை சாவு என்பதை நிரூபிக்கத் தேவையான அடிப்படை விஷயங்கள்:

- தீக்காயத்தாலோ, அபாயகரமான காயத்தாலோ, இயற்கைக்கு முரணாகவோ பெண்ணின் மரணம் நேர்ந்திருந்தால்.
- திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகளுக்குள் மரணம் அடைந்திருந்தால்.
- கணவர் அல்லது அவரது உறவினர்களால் பெண் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது துன்புறுத்தப்பட்டிருந்தால்.
- கொடுமைப்படுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் வரதட்சணை கோரிக்கை காரணமாக இருந்தால்.

### தண்டனை :

ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரை அளிக்கப்படும்.

இதில் பெண்ணின் கணவரோ, கணவரின் உறவினர்களோ பெண்ணைக் கொடுமைப்படுத்தியதால், சித்திரவதை செய்ததால் மரணம் நேர்ந்தது என்பது உறுதியானால், இந்திய தண்டனைச் சட்டம் 304-பி பிரிவின் கீழ் குற்றம் இழைத்தவர்கள் ஆவர்.

குறிப்பு: இயற்கையாகவோ விபத்தினானாலோ மரணம் அடைந்திருக்கலாம் என்ற சாத்தியங்களுக்கு இடமில்லை.

**வரதட்சணைக் கொடுமையால் சித்திரவதை செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டிருந்தால், சட்டத்தில் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும்?**

இந்திய தண்டனைச் சட்டத்தின் 201-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம்.

### வரதட்சணைத் தடைச் சட்டம் (Dowry Prohibition Act)

1961-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரதட்சணைத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் இருந்தாலும்கூட, அச்சுறுத்தும் இந்த தீமையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

## வரதட்சணை என்றால் என்ன?

இந்தச் சட்டத்தின் 2-வது பிரிவின்படி, வரதட்சணை என்றால் சொத்து அல்லது விலை மதிப்புள்ள பொருட்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுப்பது அல்லது கொடுப்பதற்கு சம்மதித்தல் ஆகும்.

- திருமணத்தில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்குத் தருவது
- மணமக்களின் பெற்றோர்களில் ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பினருக்கு அல்லது வேறு தரப்பினரால் மணமக்களின் ஒரு தரப்பினருக்கு திருமணத்தின்போது அல்லது திருமணத்துக்கு முன்பாக அல்லது திருமணத்துக்குப் பிறகு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொடுக்கப்படும் அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்படும் சொத்து அல்லது விலை மதிப்புள்ள பொருட்கள்.

முஸ்லிம் தனிநபர் சட்டப்படி (ஷரியத் சட்டம்) பொருந்தக் கூடிய, முஸ்லிம்கள் திருமணத்தின்போது வழங்கும் மஹர் அல்லது வரதட்சணை இதில் அடங்காது.

## வரதட்சணை வாங்கினாலோ கொடுத்தாலோ என்ன தண்டனை?

இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, ஒருவர் வரதட்சணை கொடுத்தாலோ வாங்கினாலோ அல்லது வரதட்சணை கொடுக்கவும் வாங்கவும் உடந்தையாக இருந்தாலோ அது குற்றமாகக் கருதப்படும்.

தண்டனை: ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். வரதட்சணைத் தொகை அபராதத் தொகை ரூ.15 ஆயிரத்தை விட கூடுதலாக இருந்தால் வரதட்சணைத் தொகையே அபராதமாக விதிக்கப்படும்.


## பரிசுப் பொருள்கள் கொடுப்பது எப்போது குற்றமாகாது?

நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லாமல், திருமணத்தின்போது மணமகனுக்கும் மணமகளுக்கும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது குற்றமாகாது. அந்தப் பரிசுப் பொருள்கள் பட்டியலிடப்பட வேண்டும்.

## வரதட்சணை கேட்பதற்கு தண்டனை என்ன?

சட்டத்தின் 4-வது பிரிவின்படி, ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மணமகளின் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது காப்பாளரிடமிருந்து வரதட்சணை கேட்டால் அது குற்றமாகும்.

தண்டனை: இதற்கு ஆறு மாதங்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.



## விளம்பரத்துக்குத் தடை :

- யாரேனும் ஒருவர், தனது மகன் அல்லது மகள் அல்லது யாரேனும் உறவினரின் திருமணத்துக்காக தனது சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு தருவதாகவோ, பணம் தருவதாகவோ அல்லது இரண்டும் தருவதாகவோ, அல்லது வர்த்தகத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத் தருவதாகவோ செய்தித்தாள், இதழ்கள், மற்ற தகவல் தொடர்பு ஊடகங்களில் விளம்பரம் செய்யக் கூடாது.
- விளம்பரத்தை அச்சிடுதல், வெளியிடுதல் அல்லது விநியோகித்தல் கூடாது.

தண்டனை : 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

## மனைவிக்கு அல்லது அவரது வாரிசுகளின் நலனுக்காக வழங்கப்படும் வரதட்சணை :

- ஒரு திருமணத்தில் மணப் பெண் அல்லாத யாரேனும் ஒருவர் அந்தப் பெண்ணின் திருமணம் தொடர்பாக கொடுக்கப்படுகிற வரதட்சணையை வாங்கியிருந்தால், அந்த நபர் அதை மணப் பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும்.
  - ♦ திருமணத்துக்கு முன்னர் வரதட்சணை வாங்கப்பட்டிருந்தால், திருமணமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வரதட்சணையை ஒப்படைக்க வேண்டும்.
  - ♦ திருமணத்தின்போது அல்லது திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை வாங்கப்பட்டிருந்தால், அது வாங்கப்பட்டதிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் வரதட்சணையைக் கொடுக்கவேண்டும்.
  - ♦ மணப்பெண் 18 வயது நிறைவடையாமல் (மைனராக) இருக்கும்போது வரதட்சணை வாங்கியிருந்தால், அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்ததில் இருந்து மூன்று மாதங்களுக்குள் வரதட்சணையைக் கொடுக்க வேண்டும்.
- வரதட்சணையை வாங்கியவர், அதை ஒப்படைக்கும் வரையில் அந்தப் பெண்ணின் நலனுக்காக அந்தப் பணத்தை நம்பகத் தன்மையுடன் வைத்திருக்க வேண்டும்.
- சொத்தை அடைய உரிமையுடைய ஒரு பெண், அந்தச் சொத்தை அடைவதற்கு முன்பு இறந்து போனால், அவளுடைய வாரிசுகள் அந்தச் சொத்தை வைத்திருப்பவரிடமிருந்து பெற உரிமையுடையவர்கள்.
- ஒரு பெண் திருமணமாகி, ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறாக இறந்துவிட்டால், அவருக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால் அந்தச் சொத்து அவரது

பெற்றோருக்குத் தரப்பட வேண்டும். அவருக்குக் குழந்தைகள் இருந்தால், அந்தச் சொத்து குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டும்.

- ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள் உரியவர்களுக்கு சொத்தை தராவிட்டால் அவருக்கு 6 மாத காலம் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

### **இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றப் புகார்களை எந்த நீதிமன்றம் விசாரிக்கும்?**

இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றப் புகார்களை, 7 (1) (ஏ) பிரிவின்படி, பெருநகர மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரிப்பார்.

### **இந்தச் சட்டத்தின் கீழ், நீதிமன்றம் எப்போது தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்?**

இது தொடர்பான வழக்குகளை பின்வரும் சூழலில் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்:

- தன் சொந்த அறிவைப் பயன்படுத்தி
- போலீஸ் அறிக்கையில் உள்ள குற்றத்தை வெளிப்படுத்தும் விவரங்கள் மூலமாக
- பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது பெற்றோர் அல்லது உறவினர்கள் அளித்த புகார் மூலமாக
- அங்கீகரிக்கப்பட்ட சமூகநல நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மூலமாக

குறிப்பு: பிரிவு 8 (2)-ன்படி, ஒவ்வொரு குற்றமும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் ஆகும்.

### **குற்றத்தை மெய்ப்பிக்கும் சுமை :**

வரதட்சணை வாங்கியதாக அல்லது வரதட்சணை வாங்குவதற்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால், தான் குற்றமற்றவர் என்பதை குற்றம் சாட்டப்பட்டவரே நிரூபிக்க வேண்டும்.

### **வரதட்சணைத் தடுப்பு அதிகாரிகள்**

வரதட்சணைத் தடுப்பு அதிகாரிகளை 8- பி பிரிவின்படி, மாநில அரசு நியமிக்க வேண்டும்.

### **பரிசுப் பொருள்கள் பட்டியலைப் பராமரிப்பதற்கான சட்டம்**

வரதட்சணைத் தடுப்பு (மணமகனுக்கும் மணமகளுக்குமான பரிசுப் பொருள்கள் பட்டியல் பராமரிப்பு) விதிகள்-1985

- மணப்பெண்ணுக்குத் திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்களின் பட்டியலை மணமகள் பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
- மணமகனுக்குத் திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்களின் பட்டியலை மணமகன் பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
- திருமணத்தின்போது பெறப்பட்ட அனைத்து பரிசுப் பொருள்களின் பட்டியலைத் திருமணத்தின்போது அல்லது கூடிய விரைவில் எழுத்து மூலம் தயாரித்து அதில் மணமகனும் மணமகளும் கையொப்பமிட வேண்டும்.
- ஒவ்வொரு பட்டியலும் கீழ்க்காணும் முறையில் இருக்க வேண்டும்:
  - ◆ ஒவ்வொரு பரிசுப் பொருள் பற்றியும் சிறிய குறிப்பு
  - ◆ அந்தப் பரிசுப் பொருளின் மதிப்பு
  - ◆ அந்தப் பரிசுப் பொருளைக் கொடுத்தவரின் பெயர்
  - ◆ பரிசுப் பொருளைக் கொடுத்தவர் மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு என்ன உறவு என்பதைக் குறிப்பிட வேண்டும்.

குறிப்பு: மணமகளோ, மணமகளோ கையெழுத்துப் போட முடியாமல் இருந்தால், அந்தப்பட்டியல் அவர்களிடம் படித்துக்காட்டப்பட்டு அவர்களின் கைரேகையைப்பெறவேண்டும். அந்தப் பட்டியலை வாசித்துக் காட்டியவரின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

திருமணத்தின்போது இருந்த உறவினர்கள் அல்லது வேறு நபர்களிடமிருந்தும் அந்தப் பட்டியலில் மணமகனும் மணமகளும் கையெழுத்து வாங்கலாம்.



## பாலியல் குற்றங்கள் குறித்த சட்டம் (Law on Sexual Offences)

### இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் (Rape) எப்படி விளக்கப்பட்டுள்ளது?

இந்திய தண்டனைச் சட்டத்தின் 16-வது அத்தியாயத்தில் (Chapter) பாலியல் பலாத்காரம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இது மனித உடலைப் பாதிக்கும் குற்றமாகும். 'பாலியல் பலாத்காரம்' என்பது குறித்து 375-வது பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. சட்டத் திருத்தத்தின் மூலம் 375, 376-வது பிரிவுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டப்டும் 376-ஏ, 376-பி, 376-சி மற்றும் 376-டி ஆகிய பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளன.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-வது பிரிவு பாலியல் பலாத்காரத்தை பின்வருமாறு விளக்குகிறது.

ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்கையில்...

- அவரது ஆண் குறியினை பெண்ணின் பிறப்புறுப்பில், வாயில், சிறுநீர்ப் புறக் குழலில் அல்லது மலவாயிலில் நுழைத்தல் அல்லது தன்னுடனோ வேறு ஒருவருடனோ அந்தப் பெண்ணை அவ்வாறு செய்யச் சொல்லுதல்.
- ஏதேனும் பொருளினை, (ஆண்குறி அல்லாது) உடலின் ஒரு பாகத்தினை பெண்ணின் பிறப்புறுப்பில், வாயில், சிறுநீர் புறக்குழலில் அல்லது மலவாயிலில் நுழைத்தல் அல்லது தன்னுடனோ அல்லது வேறு ஒருவருடனோ அந்தப் பெண்ணை அவ்வாறு செய்யச் சொல்லுதல்.
- பிறப்புறுப்பில், வாயில், சிறுநீர் புறக்குழலில் அல்லது மலவாயிலில் நுழைப்பதற்கு ஏதுவாக பெண்ணின் உடலைப் பயன்படுத்துதல். தன்னுடனோ அல்லது வேறு ஒருவருடனோ அந்தப் பெண்ணை அவ்வாறு செய்யச் சொல்லுதல்.
- பெண்ணின் பிறப்புறுப்பில், சிறுநீர்ப் புறக்குழலில், மலவாயிலில் அல்லது அந்தப் பெண்ணின் வேறு உடல் பகுதியில் ஆண் வாயை வைத்தல். தன்னுடனோ வேறு ஒருவருடனோ அதே போல அந்தப் பெண்ணின் வாயை வைக்கச் செய்தல். அவ்வாறு பின்வரும் 7 சூழ்நிலைகளில் செய்யச் செய்தல்:
  - ♦ விருப்பத்திற்கு மாறாக
  - ♦ இசைவு இன்றி
  - ♦ காயப்படுத்துவதாக, சாகடிப்பதாக அச்சுறுத்தி இசைவு பெறுதல்.
  - ♦ கணவர் இல்லாத போது கணவர் என ஆள்மாறாட்டம் செய்து இத்தகைய இசைவைப் பெறுதல்.



- ♦ போதைப் பொருள் அல்லது மது மயக்கத்தில் இசைவைப் பெறுதல்.
- ♦ மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது அல்லது மனம் நலிவுற்றிருக்கும்போது அந்த ஆண் என்ன செய்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்போது பலாத்காரம் செய்தல்.
- ♦ 18 வயதுக்கு கீழ் உள்ளவரிடம் இசைவு பெற்றோ இசைவு பெறாமலோ பலாத்காரம் செய்தல்.
- ♦ அந்தப் பெண் தனது இசைவைச் சொல்ல முடியாத சூழ்நிலையில் பலாத்காரம் செய்தல்.

**தண்டனை விவரம் (பிரிவு 376) :** ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரை (கடுங்காவல் சிறைத் தண்டனை) மற்றும் அபராதம்.

**காவலில் இருக்கும்போது பாலியல் பலாத்காரம் (Custodial Rape) என்றால் என்ன?**

**காவல்துறை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்தல் :**

- காவல்துறை அதிகாரி பொறுப்பாக இருக்கும் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்தல்.
- காவல் நிலைய வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்தல்.
- போலீஸ் அதிகாரியின் காவலில் இருக்கும் பெண்ணை அல்லது அவரது உதவி அதிகாரிகள் காவலில் இருக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.
- தனது காவலில் இருக்கும் பெண்ணை அல்லது அவரது உதவியாளர்கள் காவலில் இருக்கும் பெண்ணை அரசு ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்தல்.
- மத்திய, மாநில அரசுகளால் குறிப்பிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள், பணியமர்த்தப்பட்ட இடங்களில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்.
- சிறைச்சாலை சார்ந்த பாதுகாவல் காரணங்களுக்காக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறைச்சாலை, காவல் இல்லங்கள் (Remand Home) அல்லது சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள பெண்கள் மீதும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான இல்லங்களில் உள்ளவர்கள் மீதும் அங்குள்ளவர்கள் நடத்தும் பாலியல் பலாத்காரம்.
- மருத்துவமனையில் நிர்வாக ஊழியராகவோ, பணியாளராகவோ பணிபுரிபவர் அங்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.

- ஒரு பெண்ணின் உறவினர், காப்பாளர், ஆசிரியர், நம்பகமானவர், அவர் மீது அதிகாரம் செலுத்தக் கூடியவர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.
- மதக் கலவர வன்முறையின்போது அல்லது குறுங்குழு வன்முறையின்போது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்.
- பெண், கர்ப்பிணி என்று தெரிந்திருந்தும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்.
- 16 வயதுக்கும் குறைவான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.
- பெண் சம்மதிக்காத நிலையில் பாலியல் பலாத்காரம் செய்தல்.
- ஒரு பெண்ணின் மீது கட்டுப்பாட்டை அல்லது செல்வாக்கை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.
- மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்.
- ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும்போது உடல்ரீதியாகக் கடுமையாக காயப்படுத்துதல், உருவத்தைச் சிதைத்தல், உயிருக்கு அபாயம் விளைவித்தல்.
- ஒரே பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்தல்.

### தண்டனை விவரம் (இந்திய தண்டனைச் சட்டம் - 376)

பத்து ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்பு: ஆயுள் தண்டனை என்றால், அவர் உயிர் வாழும் வரை சிறைத் தண்டனை என்று அர்த்தம்.

**பாதிக்கப்பட்ட பெண் கடும் காயத்துக்கு ஆளாகி இறந்து போனால் அல்லது நினைவை இழந்து மீள முடியாத நிலைக்கு ஆளானால் என்ன தண்டனை வழங்கப்படும்?**

- பாலியல் பலாத்காரத்தினால் ஒருபெண் கடும் காயத்துக்கு ஆளாகி இறந்து போனால் அல்லது நினைவை இழந்து மீள முடியாத நிலைக்கு ஆளானால் அது 376-வது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டு, தண்டனை வழங்கப்படும்.
- தண்டனை (பிரிவு 376 - ஏ) : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மரணமடைந்தாலோ சுய நினைவு இல்லாமல் இருந்தாலோ குற்றம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்கப்படும்.

குறிப்பு: ஆயுள் தண்டனை என்றால், அவர் உயிர் வாழும் வரை சிறைத் தண்டனை என்று அர்த்தம்.

### பாலியல் பலாத்காரத்துக்காகக் கணவருக்கு தண்டனை வழங்க முடியுமா?

ஆம். கீழ்க்காணும் இரண்டு சூழ்நிலைகளில் பாலியல் பலாத்காரத்துக்காக கணவர் தண்டிக்கப்பட முடியும்:

- 375-வது பிரிவின் கீழ், 15 வயதுக்குள் இருக்கும் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் கணவர், பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கருதப்படும்.
- 376-பி பிரிவின் கீழ், கணவரிடமிருந்து தீர்ப்பாணையின் படியோ வேறு வகையிலோ பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவருடன் உடலுறவு உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கருதப்படும்.

### அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுதல் என்பதற்கு என்ன அர்த்தம்?

- அதிகாரம் உள்ள நபரால் அல்லது நம்பகமானவர்கள் யாராக இருந்தாலும்,
- அரசு ஊழியர்
- சிறைகள், காவல் இல்லங்கள் அல்லது காவலில் வைப்பதற்கான இடங்கள், சட்டப்படி குறிப்பிட்ட காலத்துக்குத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், அல்லது பெண்கள் அல்லது குழந்தைகளுக்கான நிறுவனங்கள் ஆகியவற்றின் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர்
- மருத்துவமனையில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர் அல்லது மருத்துவமனை ஊழியர்

போன்றவர்கள் தங்களது பொறுப்பை அல்லது நம்பகமான உறவை தவறாகப் பயன்படுத்தி தூண்டி, மயக்கி, தங்களது காவலில் இருக்கும் பெண்களுடனும், தங்களது பொறுப்பின் கீழ் வேலை செய்பவர்களுடனும், தங்களது வளாகத்தில் உள்ளவர்களுடனும் உடலுறவு வைத்துக் கொள்வது. இது பாலியல் பலாத்காரக் குற்றமாகக் கருதப்படாது.

தண்டனை (பிரிவு 376சி): ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்பு: பிரிவு 375வது பிரிவில் (ஏ), (டி) உட்கூறுகளில் கூறப்பட்டுள்ள எந்தச் செயலும் பாலியல் உறவாகக் கருதப்படும்.

## கும்பல் பாலியல் பலாத்காரம் (Gang Rape) என்றால் என்ன?

ஒருவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒருமித்த நோக்கத்துடன் கும்பலாகச் சேர்ந்து ஒரு பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது, கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கருதப்படும். அந்தக் கும்பலில் உள்ள ஒவ்வொருவரும் பாலியல் பலாத்காரம் இழைத்ததாகக் கருதப்படும்.

**தண்டனை (பிரிவு 376-டி) :** குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையிலிருந்து, கடுங்காவல் ஆயுள் சிறைத்தண்டனை வரையும் அபராதமும் விதிக்கப்படும்.

**குறிப்பு:** ஆயுள் தண்டனை என்றால், அவர் உயிர்வாழும் வரை சிறைத்தண்டனை என்று அர்த்தம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவுக்கும் மறுவாழ்வுக்கும் ஏற்றவகையில் நியாயமான அளவில் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரப்படும்.

## மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்க ஏதேனும் பிரிவு உள்ளதா?

ஆம். 376, 376-ஏ அல்லது 376-டி பிரிவுகளின்படி ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அவர்களைத் தண்டிக்க 376-இ பிரிவு உள்ளது. அவர்கள் மேற்கண்ட பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

**தண்டனை (பிரிவு 376 இ):** ஆயுள்தண்டனை அல்லது மரணத்தண்டனை

**குறிப்பு:** ஆயுள்தண்டனை என்றால், அவர் உயிர்வாழும் வரை சிறைத்தண்டனை என்று அர்த்தம்.

## பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை :

குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் 164-ஏ பிரிவின்படி கீழ்க்காணும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்:

- ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலோ, அதற்கான முயற்சி நடந்தாலோ, அது குறித்த புலன்விசாரணை நடக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ நிபுணரால் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- அரசு மருத்துவமனை அல்லது உள்ளாட்சி அமைப்பு மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்பிபிஎஸ் படித்த டாக்டரால் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எம்பிபிஎஸ் டாக்டர் இல்லாத சூழ்நிலையில், வேறு எம்பிபிஎஸ் டாக்டர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்தையோ

அல்லது அவரது சார்பில் சம்மதம் தெரிவிக்கத் தகுந்த ஒருவரிடமோ சம்மதம் பெற்ற பின்னர் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

- பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்றவுடன் அவரை 24 மணி நேரத்திற்குள் எம்பிபிஎஸ் டாக்டரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பதிவு பெற்ற மருத்துவர் தாமதமின்றி அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து கீழ்க்காணும் விவரங்களுடன் அறிக்கை தயாரிக்க வேண்டும்:
  - ♦ பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி மற்றும் யார் அவரை அழைத்து வந்தார் என்ற விவரம்.
  - ♦ பெண்ணின் வயது
  - ♦ மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை செய்ய பெண்ணிடம் பெறப்பட்ட பொருட்கள்
  - ♦ பெண்ணின் உடலில் உள்ள காயங்கள்
  - ♦ பெண்ணின் பொது மனநிலை
  - ♦ வேறு ஏதேனும் பொருள்கள் குறித்த தகவல்கள்.
- ஒவ்வொரு முடிவுக்கும் வருவதற்கான காரணத்தை அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனை செய்ய பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அல்லது அந்தப் பெண்ணின் சார்பில் அவருக்குப் பொறுப்பான ஒருவரிடம் பெற்ற ஒப்புதலைப் பதிவு செய்ய வேண்டும்.
- பரிசோதனை செய்யத் தொடங்கிய நேரத்தையும் பரிசோதனை முடிந்த நேரத்தையும் துல்லியமாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
- காலதாமதமின்றி அந்த அறிக்கையை எம்பிபிஎஸ் மருத்துவர், விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். விசாரணை அதிகாரி அதை மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவருக்கு பொறுப்பான நபரின் ஒப்புதலின்றி செய்யப்படும் மருத்துவ பரிசோதனை சட்டப்படி செல்லாது.

**பாலியல் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடைமுறை என்ன?**

குற்ற விசாரணை முறைச்சட்டம் 53-ஏ பிரிவின் படி:

- பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அல்லது பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர், மருத்துவ நிபுணரால்

மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அது குற்றம் செய்ததற்கு ஆதாரங்களைத் திரட்ட உதவும்.

- அரசு மருத்துவமனையில் அல்லது உள்ளாட்சி அமைப்பு மருத்துவமனையில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து 16 கி.மீ. சுற்றளவில் ஓர் அரசு மருத்துவர் கூட இல்லாத சூழ்நிலையில், சப்இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்குக் குறையாத போலீஸ் அதிகாரியின் கோரிக்கையின் அடிப்படையில், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றொரு மருத்துவரால் மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- குற்றம் சாட்டப்பட்ட வரை காலதாமதமின்றி பதிவு பெற்ற மருத்துவர் பரிசோதனை செய்து பின்வரும் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்:
  - ♦ குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், வயது, முகவரி
  - ♦ அவரைப் பரிசோதனைக்கு அழைத்து வந்த அதிகாரியின் பெயர்
  - ♦ மரபணு பரிசோதனை செய்ய குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் விவரம்.
  - ♦ அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தால் அதன் விவரம்.
  - ♦ மேலும் சேர்க்கப்படத் தகுந்த தகவல்கள்.
- மருத்துவ அறிக்கையில் கூறப்படும் ஒவ்வொரு முடிவுக்கும் காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனை தொடங்கிய நேரமும் மருத்துவப் பரிசோதனை முடிந்த நேரமும் துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.
- காலதாமதமின்றி மருத்துவ அறிக்கையை மருத்துவர் விசாரணை அதிகாரியிடம் அனுப்ப வேண்டும். விசாரணை அதிகாரி குற்றநடைமுறைச் சட்டத்தின் 173(5)-வது பிரிவின்படி மருத்துவ அறிக்கையை மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

### **பாலியல் பலாத்காரம் குறித்து நீதிமன்ற விசாரணை எப்படி நடைபெறும்?**

நீதிபதியின் அறையில் விசாரணை நடைபெற வேண்டும். எனவே வழக்குக்குத் தொடர்பில்லாத நபர்கள் விசாரணையின் போது இருக்க அனுமதி இல்லை.

குழந்தைகளை பாலியல் ரீதியில் மோசமாக நடத்துதல் குறித்த அல்லது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்காரம் குறித்த வழக்கு விசாரணை கூடாது.

## பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயரை வெளியிடலாமா?

1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் 228-ஏ பிரிவின் படி பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவரது பெயர் அல்லது அவரது அடையாளத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடுவதும் வெளியிடுவதும் 376, 376ஏ, 376பி, 376சி, 376டி மற்றும் 376இ பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது.


### சாக்கூறி (எதிர்) மத்திய அரசு மற்றும் பலர்

(2004) 5 உச்சநீதிமன்ற வழக்கு 518

இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 மற்றும் 377 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படும் வழக்குகள், குற்ற விசாரணை சட்டத்தின் 327(2) பிரிவின் கீழும் அடங்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குழந்தை பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்பட்டது அல்லது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் போது:

1. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அல்லது சாட்சி அளிப்பவர்களுக்கு (அவர்களும் பாதிக்கப்பட்டவர்களைப் போல பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் உள்ளவர்கள்) குற்றம் சாட்டப்பட்டவரின் முகமும் உடலும் தெரியாத வகையில் திரையிட வேண்டும். அல்லது வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
2. குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வாதட வரும் வழக்கறிஞர் தனது குறுக்கு விசாரணைக் கேள்விகளை கேட்பதற்கு முன்னதாக, அவற்றை எழுத்து வடிவில் நீதிமன்ற விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. பாதிக்கப்பட்டவரிடமோ, சாட்சியிடமோ அவர்களைச் சங்கடப்படுத்தும் மொழியில் இல்லாமல் அந்தக் கேள்விகளை நீதிமன்ற விசாரணை அதிகாரி தெளிவாகக் கேட்க வேண்டும்.
4. பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்பட்ட அல்லது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான குழந்தை தனது வாக்குமூலத்தை அளிக்கும் போது தேவைப்படும் நேரங்களில் போதுமான இடைவெளி அளிக்க வேண்டும்.



## பெண்கள் மீது உடல்மீதியான குற்றங்கள் (Bodily Offences on Women)

### இந்திய தண்டனைச் சட்டம் 326-ஏ: அமிலத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல்

காயம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காயம் விளைவிக்கும் என்று தெரிந்தே, அமிலத்தை ஒருவர் மீது வீசுவதன் மூலம் அல்லது அமிலத்தை உள்ளூக்கு கொடுப்பதன் மூலம் அல்லது அமிலத்தை வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் அந்த நபரின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகளை நிரந்தரமாக அல்லது பகுதியாக சேதப்படுத்தி ஊனப்படுத்துவது அல்லது முகத்தை விகாரமாக்கி உருக்குலைப்பது.

**தண்டனை:** இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

**குறிப்பு:** பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் அதற்கேற்ற வகையில் அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும்.



## இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 326-பி : அமிலத்தை வீசுதல் அல்லது வீச முயற்சி செய்தல்

காயம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காயம் விளைவிக்கும் என்று தெரிந்தே, அமிலத்தை வீசுவதன் மூலமோ, அமிலத்தை உள்ளூக்கு கொடுப்பதன் மூலமோ, அமிலத்தை வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலமோ ஒருவரது உடலில் ஒரு பகுதியையோ பல பகுதிகளையோ நிரந்தமாகவோ பகுதியாகவோ சேதப்படுத்துதல், முகத்தை விகாரப்படுத்துதல், உருக்குலைத்தல், ஊனமாக்குதல் போன்றவற்றுக்குக் காரணமாக இருப்பவர்.

**தண்டனை:** இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

**குறிப்பு:** அமிலத்தன்மை வாய்ந்த எதுவும் அமிலம் என்றே கருதப்படும். அதாவது, எரிக்கும் தன்மை வாய்ந்த, உடலுக்கு காயத்தை, தழும்புகளை ஏற்படுத்தக்கூடிய, உருவத்தைச் சிதைக்கக்கூடிய, தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ உடல் ஊனத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தது.

நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படும் பாதிப்பு அல்லது உடல் சிதைவை திரும்ப சரி செய்ய முடியாததாக இருக்க வேண்டும் என்பதில்லை.

## இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-வது பிரிவு : பெண்களின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் (Intent to Outrage her Modesty) தாக்குதல் அல்லது வன்முறைத் தாக்குதல்

**தண்டனை:** ஓராண்டு முதல் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

## இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-ஏ பிரிவு : பாலியல் துன்புறுத்தல் (Sexual Harassment)

கீழ்க்காணும் செயல்களில் ஈடுபடும் ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களைச் செய்ததாகக் கருதப்படுவார்:

- உடல் ரீதியான தொடர்பு (Physical Contact), சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயலுதல், பாலியல் உறவு குறித்து விரும்பத்தகாத முறையில் வெளிப்படையாகப் பேசுதல்.
- பாலியல் உறவுக்காக (Sexual Favours) கோரிக்கை அல்லது வேண்டுகோள்.
- பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக ஆபாசப்படங்களைக் காட்டுதல்.
- பாலுணர்வைத் தூண்டும் அர்த்தத்தில் குறிப்பிடுதல் (Sexually-Coloured Remarks)

**தண்டனை:** மேலே குறிப்பிட்டுள்ள முதல் மூன்று பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையோ, அபராதமோ அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம். கடைசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம்.

## **இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-பி பிரிவு : பெண்களின் ஆடைகளை அவிழ்பதற்காக தாக்குதலைப் பயன்படுத்துதல் அல்லது வன்முறையில் ஈடுபடுதல்**

பொது இடத்தில் ஒரு பெண்ணின் ஆடைகளைக் அவிழ்த்திடும் வகையிலோ, அந்தப் பெண்ணை நிர்வாணமாக இருக்கச் செய்யும் வகையிலோ தாக்குதலில் அல்லது வன்முறையில் ஒரு ஆண் ஈடுபடுதல்.

**தண்டனை:** இந்தக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

## **இந்திய தண்டனைச் சட்டம் 354-சி பிரிவு : பிறழ்பாலுணர்வு (Voyeurism)**

எவரொருவர் ஒரு பெண் தனித்திருக்கும் நிலையில், பிறர் தம்மை பார்த்து விடக் கூடாது என்ற நிலையில் அந்தரங்கமாக இருக்கும் போது அதைப் பார்க்கிற, புகைப்படம் எடுக்கிற அல்லது அந்தப் புகைப்படத்தைப் பகிர்கிற செயல்.


**தண்டனை:**

- முதல் முறை குற்றம் செய்தவருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
- இரண்டாவது முறையாக இக்குற்றம் புரிபவருக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

## **தனிச் செய்கை (Private Act) என்றால் என்ன?**

அந்தரங்கமாக இருக்கும் ஒரு இடத்தில் பாதிக்கப்பட்டவரின் பிறப்புறுப்பு, உடலின் பின்புறம், மார்பகம் போன்றவற்றை வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாடைகளால் மட்டும் மூடப்பட்டிருக்கும் நிலை அல்லது கழிவறையைப் பயன்படுத்தும் போது அல்லது பொது இடங்களில் பொதுவாக செய்யப்படாத பாலியல் செயல்கள் போன்றவை தனிச் செய்கையில் உள்ளடங்கும்.

**குறிப்பு:** தன்னைப் புகைப்படம் எடுக்க அனுமதித்து அதே சமயத்தில், அதை மூன்றாம் நபருக்குப் பகிரவோ அல்லது குறிப்பிட்ட தளங்களில் வெளியிடவோ அனுமதிக்கவில்லை என்று இருந்தாலும் இப்பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.



## இந்தியத் தண்டனைச் சட்டம் 354-டி பிரிவு : பின்தொடர்தல் (Stalking)

பின்தொடர்தல் என்பது,

- ஒரு பெண்ணை பின் தொடர்வது அல்லது தொடர்பு கொள்ள முயலுவது, தனக்கு பேசுவதில் ஆர்வமில்லை என்று அந்தப் பெண் கூறிய பிறகும் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணிடம் அந்த நபர் தொடர்பு கொள்ள முயற்சி செய்வது.
- பெண்ணின் இணையதளப் பயன்பாடு, மின்னஞ்சல் அல்லது மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்பாடு போன்றவற்றை கண்காணித்தல்.
- பெண்ணைக் கண்காணித்தல், வேவுபார்த்தல் அதன் மூலமாக அந்தப் பெண்ணிடம் வன்முறை பயத்தை ஏற்படுத்துதல் அல்லது மனதில் மனஅழுத்தத்தை ஏற்படுத்துதல் அல்லது மன அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுதல்

தண்டனை: இக்குற்றங்கள் புரிபவருக்கு ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

### எத்தகைய செயல்கள் பின் தொடர்தல் குற்றம் ஆகாது?

கீழ்க்கண்ட நடத்தைகள் பின்தொடர்தல் குற்றம் ஆகாது:

- ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கவோ, தடுக்கவோ பின்தொடர்தல், ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க அல்லது தடுப்பதற்காக அரசு அளித்த பொறுப்பை அடுத்து, அந்தக் காரணங்களுக்காக ஒருவர் பெண்ணைத் தொடருதல்.
- சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக அல்லது சட்டப்படி எந்த ஒரு நபருக்கும் அளிக்கப்பட்ட பொறுப்பு காரணமான தேவை.
- குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அந்த நடத்தை நேர்மையானதாக, நியாயப்படுத்தக் கூடியதாக இருத்தல்.

## இந்திய தண்டனைச் சட்டம் 509-வது பிரிவு : பெண்ணின் மானத்திற்குக் களங்கம் (Modesty of a Woman) விளைவிக்கும் வகையில் பேசுதல், சைகைகளைக் காண்பித்தல் மற்றும் செயல்புரிதல்

பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல் அல்லது பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படும் என்று அறிந்தே செயல்படுவது குற்றமாகும்.

தண்டனை: இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பெண்ணின் மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல் உள்ளதா என்பதற்குப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

- பெண்ணின் மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம்.
- பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படும் என அறிந்து கொண்டே அதைச் செய்தல்.
- பெண்ணின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படுத்தி அதிர்ச்சியூட்டும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் செயல் இருத்தல்.

## மனிதக் கடத்தல் தடுப்பு (Anti-human Trafficking)


### தேசிய சட்ட கட்டமைப்பு

ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்குத் தொடர்புடைய, பொருத்தமான சட்டங்கள்:

- இந்திய அரசியலமைப்பு சட்டம் [Constitution of India]
- இந்திய தண்டனைச் சட்டம் [Indian Penal Code]
- பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான மனிதக்கடத்தல் தடுப்பு சட்டம், 1956. [Immoral Traffic (Prevention) Act, 1956]
- கொத்தடிமை முறை ஒழிப்புசட்டம், 1976. [Bonded Labour System (Abolition) Act, 1976]
- இளஞ்சிறாரீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2000. [Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000 as Amended]
- சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டம், 2002. [Prevention of Money-laundering Act, 2002 as Amended]
- குழந்தைத் திருமணத்தடை சட்டம், 2006. [The Child Marriage Prohibition Act, 2006]

### மற்ற சிறப்புச் சட்டங்கள்

- ஆயுதங்கள் சட்டம், 1959 [The Arms Act, 1959]
- போதைப் பொருள் தடுப்புச் சட்டம், 1985 [Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985]
- ஊழல் தடுப்புச் சட்டம், 1988. [Prevention of Corruption Act, 1988]
- குடியரிமைச் சட்டம், 1955. [Citizenship Act, 1955]
- வெளிநாட்டவர் சட்டம், 1946. [Foreigners Act, 1946]
- நம் நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கான சட்டம், 2000. [The Immigration (Carrier's Liability) Act, 2000]



- இந்திய கடவுச்சீட்டுச் சட்டம், 1920. [*Indian Passport Act, 1920*]
- மத நிறுவனங்கள் (தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டம், 1988. [*Religious Institutions (Prevention of Misuse) Act, 1988*]
- பெண்களைத் தவறாகச் சித்தரிப்பதைத் தடுக்கும்சட்டம், 1986. [*Indecent Representation of Women (Prohibition) Act, 1986*]
- தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 [*Information Technology Act, 2000*]
- இளைஞர்கள் (கீங்கு விளைவிக்கும் வெளியீடுகள்) சட்டம், 1956. [*Young Persons (Harmful Publications) Act, 1956*]
- இந்துக்கள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச்சட்டம், 1956. [*Hindu Adoption and Maintenance Act, 1956*]
- காப்பாளர் மற்றும் அவரது பொறுப்பில் உள்ளவருக்கான சட்டம், 1890. [*Guardian and Wards Act, 1890*]
- வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வதற்கான சட்டம், 1983. [*Emigration Act, 1983*]
- வெளிநாட்டு திருமணச் சட்டம், 1969. [*Foreign Marriage Act, 1969*]
- போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதக் கடத்தலைத் தடுத்தல், 1988. [*Prevention of Illicit Traffic in NDPS Act, 1988*]
- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005. [*Protection of Women from Domestic Violence Act, 2005*]
- ஓட்டல் ரசீதுவரிச் சட்டம், 1980. [*Hotel Receipt Tax Act, 1980*]
- குழந்தைகள் (உழைப்பை அடமானம் செய்தல்) சட்டம், 1933. [*Children (Pledging of Labour) Act, 1933*]
- குழந்தைகளை வேலைக்கமர்த்தும் சட்டம், 1938. [*Employment of Child Act, 1938*]
- தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுச் சட்டம், 1948. [*The Employees State Insurance Act, 1948*]
- தொழிற்சாலைகள் சட்டம், 1948. [*Factories Act, 1948*]
- சுரங்கங்கள் சட்டம், 1952. [*Mines Act, 1952*]
- வணிகக் கப்பல்கள் சட்டம், 1958. [*Merchant Shipping Act, 1958*]
- மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சட்டம், 1961. [*Motor Transport Worker's Act, 1961*]
- தொழில்பழகுநர் சட்டம், 1961. [*Apprentices Act, 1961*]
- குறைந்தபட்சக் கூலிச் சட்டம், 1948. [*Minimum Wages Act, 1948*]
- தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951. [*Plantation Labour Act, 1951*]

- விற்பனை மேம்பாட்டு ஊழியர்கள் (சேவைவிதிகள்) சட்டம், 1976. [The Sales Promotion Employees (condition of service) Act, 1976]
- பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் (பணிவிதிகள்) சட்டம், 1966. [Beedi and Cigar Workers' (Conditions of Employment) Act, 1966]
- ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், 1970. [Contract Labour Act, 1970]
- மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை ஒழுங்கு முறை மற்றும் சேவை விதிகள்) சட்டம் 1979. [Inter-state Migrant Workman (Regulation of Employment and Conditions of Service) Act, 1979]

### முக்கியமான குற்றங்கள்

#### இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)

பிரிவு 363-ஏ: பிச்சை எடுக்க வைப்பதற்காக குழந்தைகளை கடத்துவது மற்றும் ஊனப்படுத்துதல்.

பிரிவு 366-ஏ: பாலியல் சுரண்டல்களுக்காக பெண் குழந்தைகளை வாங்குதல்

பிரிவு 366-பி: பாலியல் சுரண்டல்களுக்காக வெளிநாடுகளிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டு வருதல்.

பிரிவு 367 : அடிமையாக வைத்திருப்பதற்காக கடத்துதல் அல்லது வன்முறையாக ஆட்கடத்தல் செய்தல்.

பிரிவு 370 : ஆட்கடத்தல்.

பிரிவு 370-ஏ : ஆட்கடத்தல் செய்யப்பட்டவர்களைச் சுரண்டுதல்.

பிரிவு 372 : பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்டவர்களை (Minor) விற்பனை செய்தல்.

பிரிவு 373 : பாலியல் தொழிலுக்காக 18-வயதுக்கு உட்பட்டவர்களை (Minor) வாங்குதல்.

பிரிவு 24 : 18 வயதுக்குட்பட்டவர்களைப் பயன்படுத்திப் பிச்சை எடுக்க வைத்தல்

#### இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)

பிரிவு 371 : அடிமைகளாக்குவதை வாடிக்கையாகச் செய்தல்

பிரிவு 374 : விருப்பத்திற்கு மாறாக எவரையும் சட்ட விரோதமாக கட்டாயமாக வேலை செய்யும்படி நிர்பந்தித்தல்.

கொத்தடிமை முறை (ஒழித்தல்) சட்டம், 1976[Bonded Labour System (Abolition) Act (BLSA) 1976]

பிரிவு 16 : கொத்தடிமையாக இருக்க எந்த ஒருவரையும் நிர்பந்தித்தல்.

பிரிவு 17 : கொத்தடிமையாக இருக்க வைக்க ஒப்பந்தமாகக் கடனைப் பயன்படுத்துதல்.

பிரிவு 18 : கொத்தடிமை முறையில் ஒருவரை வேலைக்கு அமர்த்துவதற்காக வழக்கத்தையோ, பாரம்பரியத்தையோ, கலாச்சாரத்தையோ, ஒப்பந்தத்தையோ மற்ற முறைகளையோ பயன்படுத்துதல்.

பாலியல் தொழிலுக்கான மனிதக் கடத்தல் தடுப்புச் சட்டம், 1956 [Immoral Trafficking Prevention Act - ITPA, 1956]

பிரிவு 5 : பாலியல் தொழிலுக்காக ஆட்களை வாங்குதல், தூண்டுதல், கொண்டு செல்லுதல்

இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் - 2000 [Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000]

பிரிவு 26 : சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டவர்களை விலைக்கு வாங்குதல் (அபாயகரமான வேலையில் பணியமர்த்த, கொத்தடிமைகளாக வைத்திருக்க, ஊதியமில்லாமல் வேலை வாங்க)

எஸ்.சி/எஸ்.டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989 [Schedule Castes and Schedule Tribes (Prevention of Atrocities) Act, 1989]

பிரிவு 3 (1) (vi) : எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்தவர்களை பிச்சை எடுக்கவோ, கட்டாய வேலை செய்யவோ, கொத்தடிமையாக இருக்கவோ நிர்பந்தித்தல்.

குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம், 1986 [Child Labour (Prohibition and Regulation) Act, 1986]

பிரிவு 14 : இந்தச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தொழில்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்களைப் பணிஅமர்த்துதல்.

மனித உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைச் சட்டம் 1994 [Transplantation of Human Organs Act (TOHO Act), 1994]

பிரிவு 18: அதிகார பூர்வ அனுமதியின்றி உறுப்புகளை நீக்குதல்

பிரிவு 19: மனித உறுப்புகளை வணிகம் செய்தல்

## இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு - 370

ஆட்கடத்தல் குறித்து இப்பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. சுரண்டல் நோக்கத்துக்காக வேலைக்குச் சேர்த்தல், ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லுதல், தங்களது பொறுப்பில் வைத்துக் கொள்ளுதல் அல்லது இடமாற்றுதல் மற்றும் தங்களது பொறுப்பில் பெற்றுக் கொள்ளுதல் போன்ற ஆள்கடத்தல் குற்றங்களை பின்வரும் நடவடிக்கைகள் மூலம் செய்தல்:

- மிரட்டுதல்
- பலவந்தப்படுத்துதல் மற்றும் கட்டாயப்படுத்துதல்
- கடத்திச் செல்லுதல்
- மோசடி செய்தல்
- ஏமாற்றுதல்
- அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்
- ஒருவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பணம்பெறுதல் அல்லது பணம்

கொடுத்தல் அல்லது ஆதாயம் அடைதல் போன்றவற்றைக் காட்டி தூண்டி ஒப்புதல் பெற்று, வேலைக்குச் சேர்த்தல், ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லுதல், தங்களது பொறுப்பில் வைத்துக் கொள்ளுதல் அல்லது இடமாற்றுதல் மற்றும் தங்களது பொறுப்பில் பெற்றுக் கொள்ளுதல் போன்ற ஆள்கடத்தல் குற்றங்களைச் செய்தல்,

**குறிப்பு-1:** பாலியல் ரீதியாகச் சுரண்டல், உடலுழைப்புச் சுரண்டல், கொத்தடிமை நிலை, கட்டாயப்படுத்தி உறுப்புகளை நீக்குதல் போன்றவை சுரண்டலில் அடங்கும்.

**குறிப்பு-2:** பாதிப்புக்குள்ளானவரின் சம்மதம் இருந்தாலும் அது சட்டப்படி செல்லாது.

**தண்டனை :**

- ஆட்கடத்தல் செய்பவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- அதில் ஒருவருக்கு மேல் ஆட்கடத்தல் செய்திருந்தால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
- கடத்தப்பட்டவர் சிறாராக இருந்தால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட சிறார்களைக் கடத்தியிருந்தால் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
- சிறார் கடத்தலில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஆயுட்காலம் முடியும் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- ஆட்கடத்தல் சம்பவத்தில் அரசு அதிகாரியோ, காவல்துறையை சேர்ந்தவரோ ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

**பிரிவு 370-ஏ : கடத்தப்பட்ட நபரை சுரண்டுதல்**


- கடத்தப்பட்ட சிறாரை அறிந்தே பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துபவருக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
- கடத்தப்பட்ட நபரை அறிந்தே பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துபவருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.



**பாலியல் தொழில் (ஆட்கடத்தல்) தடுப்புச்சட்டம் மற்றும் அது சார்ந்த தண்டனைகள் [Immoral Traffic (Prevention) Act –ITPA and Related Punishments]**

வணிக ரீதியான பாலியல் சுரண்டல்		
பிரிவு	உள்ளடக்கம்	தண்டனை விவரம்
3	விபச்சார விடுதி வைத்திருப்பதற்கும், தன் இடத்தை விபச்சார விடுதியாக உபயோகிக்க அனுமதிப்பதற்குமான தண்டனை விவரம்.	1 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2000 வரை அபராதம். மீண்டும் செய்வருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் மற்றும் ரூபாய் 2000 வரை அபராதம்.
3(2)	வாடகைக்கு இருப்பவர் அவ்விடத்தையே அல்லது இடத்தின் உரிமையாளரோ இடத்தை விபச்சார விடுதியாக உபயோகக்க அனுமதிலுக்கான தண்டனை.	இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2000 வரை அபராதம். மீண்டும் செய்தல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 2000 வரை அபராதம்.
4	18 வயதுக்கு மேற்பட்டவர், விபச்சாரியின் வருமானத்தை பயன்படுத்துதல்.	2 ஆண்டுகள் வரை சிறை ரூபாய் 1000 வரை அபராதம் விதிக்கலாம்.
4(2)	அத்தகைய சிறாரின் வருமானத்தை பயன்படுத்தும் நபரின் தண்டனையை கடுமையாக்கும் பிரிவு.	7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை.
5	ஒருவரை விபச்சாரத்திற்காக ஒரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், பெறுதல், ஒப்படைத்தலுக்கான தண்டனை.	3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.2000 வரை அபராதம். வலுவந்தமாக உட்படுத்தியிருந்தால் 7 முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. குழந்தைக்கு எதிராக என்றால் 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை. சிறாருக்கு எதிராக குற்றம் புரிந்திருந்தால், 7-14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை.
6	ஒருவரை உடலுறவு கொள்ள ஒரு இடத்தில் அல்லது விபச்சார விடுதியில் எங்கும் செல்ல அனுமதிக்காமல் வலுவந்தமாக வைத்திருப்பவருக்கான தண்டனை.	7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.

6(2)	ஒரு சிறாரை விபச்சார விடுதியில் மீட்டால் அவர் உடலுறவு கொள்ள வலுவந்தமாக வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும்.	7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.
6(2)(A)	விபச்சார விடுதியில் மீட்கப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அவர் விபச்சாரம் செய்ய வைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும்.	முதல் முறை : 3 மாதம் வரை சிறை மற்றும் ரூபாய் 200 வரை அபராதம். இரண்டாம் முறை : 6 மாதங்கள் வரை சிறை மற்றும் ரூபாய் 200 வரை அபராதம். உபயோகிக்கப்பட்ட இடம் விடுதி என்றால் 3 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை உரிம ரத்து செய்யப்படும். குழந்தையை உட்படுத்தியிருந்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
6(3)	அத்தகைய பெண்ணை உடலுறவு கொள்ள அவர் கணவர் அல்லது மற்றொருவர், அவர் நகை அல்லது உடமைகளைப் பறித்து வைத்திருந்தால் அல்லது வழக்கு தொடர்வதாக அச்சுறுத்தினால் அப்பெண்ணின் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எந்த நீதி மன்றத்திலும் செல்லாது.	
9	ஒருவர் மற்றொருவரை விபச்சாரத்திற்காக இணங்கச் செய்தாலோ, அவ்வாறு செய்வதாக கூறினாலோ, அவ்வாறு செய்ய பயன்படுத்தும் நபரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுக்கான தண்டனை.	7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை சிறை அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.
7	பொது இடங்கள், அல்லது பொது இடத்திலிருந்து 200 மீட்டருக்கு விபச்சாரம் செய்தலுக்கான தண்டனை.	3 மாதங்கள் வரை சிறை
7(1)(A)	உட்பிரிவு (1)ன் கீழ் உள்ள குற்றத்தில் சிறாரைப் பயன்படுத்தலுக்கான கடுமையான தண்டனை.	7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்.



7(2)	ஒரு பொது இடத்தின் உரிமையாளரோ, வாடகைக்கு இருப்பவரே, நில உரிமையாளரோ, முகவரோ அறிந்தே இடத்தை விபச்சாரத்திற்கு பயன்படுத்த அனுமதித்தலுக்கான தண்டனை.
------	---

### முதல் தகவல் அறிக்கை (FIR) எங்கு பதிவு செய்ய வேண்டும்?

ஆட்கடத்தல் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்ந்து நடைபெறுகிற குற்றம். இச்சட்டத்தின் பிரிவு 5(3)-இன் கீழ், கடத்தப்பட்ட நபரை கொண்டு செல்லும் இடத்திலோ, ஆட்கள் மீட்கப்பட்ட இடத்திலோ, கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும் வழியிலோ அல்லது கடத்தப்பட்ட இடத்திலோ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம். குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 149 மற்றும் 150-இன் கீழ் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, கடத்தப்பட்ட வரை மீட்ட பிறகு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம்.

### பிரிவு 13 சிறப்புக் காவல் அதிகாரி மற்றும் ஆலோசனை அமைப்பு

- இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களை விசாரிப்பதற்குச் சிறப்புக்காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
- சிறப்புக்காவல் அதிகாரி, காவல் ஆய்வாளர் நிலைக்கு கீழ் உள்ளவராக இருக்கக் கூடாது.
- மாவட்ட நீதிமன்ற நடுவர் தேவை எனக் கருதினால், இச்சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட வழக்குகளை அல்லது ஒரு வகையான வழக்குகளை அல்லது பொதுவான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அல்லது ராணுவ அதிகாரியை சிறப்பு காவல் அதிகாரியாக நியமிக்கலாம்.

### பிரிவு 13 (3) (ஏ)

சிறப்பு காவல்துறை அதிகாரிக்கு, விசாரணைக்கு கீழ்நிலையிலுள்ள துணை காவல்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் (சாத்தியமான இடங்களில் காவல்துறை பெண் அதிகாரிகள் உட்பட)

### பிரிவு 13 (3) (பி)

இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படுவது தொடர்பான நடைமுறைகள் குறித்து சிறப்புக் காவல்துறை அதிகாரிக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு அதிகாரபூர்வமற்ற 5 பேருக்கு மேற்படாத சமூக நல சேவகர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை சிறப்பு காவல் அதிகாரியுடன் இணைந்து மாநில அரசு நியமிக்கலாம்.

## பிரிவு 13 (4)

ஒரு மாநிலத்தையும் தாண்டி பாலியல் சுரண்டல் குற்றம் நடந்திருந்தால் இச்சட்டத்தின் கீழ் அல்லது பாலியல் சுரண்டல் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான வேறு சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கு ஆட்கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் (Anti - Trafficking Police Officers) ஆக காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்திய நாடு முழுவதும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்படலாம்.

## பிடி ஆணை (Warrant) இல்லாமல் தேடுதல்

### பிரிவு 15

- ஆட்கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரி (TPO)/சிறப்பு காவல்துறை அதிகாரி (SPO) பிடி ஆணை இல்லாமல் தேடவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் முடியும்.
- தேடுதல் வேட்டைக்கு முன்னதாக சிறப்பு போலீஸ் அதிகாரி/ ஆட்கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரி அந்தப் பகுதியில் உள்ள மரியாதைக்கு உரிய இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை (அவர்களில் ஒருவராவது பெண்ணாக இருக்க வேண்டும்) அழைத்து அவர்களை தேடுதலுக்குச் சாட்சியாக இருக்கச் செய்ய வேண்டும். அதற்காக எழுத்துபூர்வ ஆணையையும் பிறப்பிக்கலாம்.
- மீட்கப்பட்ட நபரை சிறப்பு போலீஸ் அதிகாரி தகுந்த நீதிமன்ற நடுவரிடம் (மாஜிஸ்திரேட்) ஆஜர்படுத்த வேண்டும்.
- நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தப்படும் நபரை, பதிவு பெற்ற மருத்துவரிடம் பின்வரும் காரணங்களுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்:
  - ♦ வயதை கண்டுபிடிக்க / தீர்மானிக்க
  - ♦ பாலியல் ரீதியாக மோசமாக நடத்தப்பட்டதால் ஏற்பட்ட காயங்களைக் கண்டுபிடிக்க
  - ♦ பாலியல் ரீதியாக பரவிய நோய்கள் உள்ளனவா என கண்டுபிடிக்க
- தேடுதலில் ஈடுபடும் சிறப்பு போலீஸ் அதிகாரியுடன் குறைந்தது இரு பெண் காவலர்களாவது செல்ல வேண்டும்.
- பெண்கள் அல்லது பெண் குழந்தைகளை மீட்டு அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டியிருந்தால் அதற்கு பெண் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்த வேண்டும்.
- பெண் போலீஸ் அதிகாரிகள் இல்லாத சூழ்நிலையில் அங்கீகாரம் பெற்ற சமூக நல அமைப்பின் பெண் உறுப்பினரின் முன்னிலையில் தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

## பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள்

### பிரிவு 46 (4)

சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்னும் எந்தப் பெண்ணையும் கைது செய்யக்கூடாது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், கைது செய்ய வேண்டியது இருந்தால், பெண் போலீஸ் அதிகாரி எழுத்துப் பூர்வமான அறிக்கையை எழுதி சம்பந்தப்பட்ட முதல் வகுப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும்.

### பிரிவு 47

கைது செய்யப்பட வேண்டிய நபர் ஒரு பெண்ணின் வசிப்பிடத்தில் (அந்தப் பெண் கைது செய்யப்பட வேண்டியவர் அல்ல) இருந்தால், அந்த வீட்டில் நுழைவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அந்த வீட்டிலிருந்து வெளியே செல்லும்படி முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு, அவர் வெளியேறுவதற்கு உரிய அனைத்து வசதிகளையும் செய்து தந்த பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும்.

### பிரிவு 51 (2)

பெண்களைச் சோதனையிடும்போது, கண்ணியத்தையும் அந்தரங்கத்தையும் காக்கும் விதத்தில் பெண் போலீஸ் மட்டுமே சோதனையிட வேண்டும்.

சந்தேகத்துக்குரிய பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆண்களுடன் சேர்த்து வைத்திருக்கக்கூடாது. அந்தப் பெண்களை காவல் நிலையத்தில் தனி லாக்-அப்பில் வைக்க வேண்டும்.

### பிரிவு 53 (2)

குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருந்தால், போலீஸ் அதிகாரியின் வேண்டுகோளின் பேரில், அந்தப் பெண்ணுக்கு பதிவு பெற்ற பெண் மருத்துவ அதிகாரியோ அல்லது அவரது மேற்பார்வையிலோதான் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்.

### பிரிவு 49

கைது செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் உரிமைகள் உள்ளன:

- காவலில் வைத்து புலன் விசாரணை செய்யும் போதும் விசாரிக்கும் போதும் மோசமாக நடத்தவோ, சித்திரவதை செய்யவோ கூடாது.
- காவலில் இருப்பவர் தப்பித்துப் போகாமல் இருப்பதற்குத் தேவையானதைத் தவிர, அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது.

## பிரிவு 50

கைது செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் உரிமைகள் உண்டு:

- எதற்காக போலீசாரால் கைது செய்யப்படுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்து [இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 22 (1)] சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டும்.
- ஜாமீனில் வெளிவரக் கூடிய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் விடுவிக்க வேண்டும். ஜாமீனில் வெளிவருவதற்கு உரிமை உள்ளது என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் தெரிவிக்க வேண்டியது போலீசாரின் கடமை.

## பிரிவு 51

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீஸ் அதிகாரி சோதனை நடத்த உரிமை உண்டு. அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் ரசீதை வழங்க வேண்டும்.

## பிரிவு 52

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அபாயகரமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய போலீஸ் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. மாஜிஸ்திரேட்டிடமோ அல்லது தகுந்த அதிகாரியிடமோ கைது செய்யப்பட்ட நபருடன் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

## பிரிவு 53

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து (ஆண் அல்லது பெண்) குற்றம் புரிந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கு மருத்துவ பரிசோதனை உதவும் என்பதற்கான காரணங்கள் இருந்தால், கைது செய்யப்பட்ட நபரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீஸ் அதிகாரிக்கு இந்தப் பிரிவு அதிகாரம் வழங்குகிறது. பதிவு பெற்ற மருத்துவ அதிகாரி மட்டுமே இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

குறிப்பு: பெண்ணாக இருந்தால், பதிவு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி மட்டுமே பரிசோதிக்க வேண்டும்.

## பிரிவு 54 : மருத்துவப் பரிசோதனைக்கான உரிமை

- தனக்கு எதிரான குற்றச்சாட்டை பொய் என்று நிரூபிப்பதற்காக பதிவு பெற்ற மருத்துவ அதிகாரியிடம் தனது உடலை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்

என்று கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இந்த உரிமை குறித்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூற வேண்டியது மாஜிஸ்திரேட் கடமையாகும்.

- மருத்துவப் பரிசோதனை செய்யும் போது உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது பதிவு செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வு அறிக்கை (Inspection Memo) தயார் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில் கைது செய்யப்பட நபரும், அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரியும் கையெழுத்திட வேண்டும் (டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு).
- காவலில் வைக்கப்படும் போது 48 மணி நேரத்திற்கு ஒருமுறை, தகுதி வாய்ந்த அரசு அங்கீகரித்துள்ள மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோருவதற்கு கைது செய்யப்பட்ட நபருக்கு உரிமை உள்ளது. (டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு).

#### பிரிவு 54-ஏ

- கைது செய்யப்படும் நபரை அடையாளம் காட்டுபவர் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாதிக்கப்பட்டவராக இருந்தால் அடையாளம் காட்டுதல் மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். அடையாளம் காட்டும் நபருக்குத் தகுந்த வசதியான சூழலை மாஜிஸ்திரேட் ஏற்படுத்தித் தர வேண்டும்.
- கைது செய்யப்படும் நபரை அடையாளம் காட்டுபவர் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டவராக இருந்தால் அடையாளம் காட்டும் நிகழ்வு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

#### பிரிவு 56

கைது செய்யப்படுபவருக்கு கீழ்க்காணும் உரிமைகள் உண்டு:

- கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும். இதில் பயணநேரம் அடங்காது [அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22 (2)]
- அவரது உறவினர் அல்லது நண்பரிடம் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி தெரிவிக்க வேண்டும். இந்த உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டியதும் கைது குறித்து உறவினரிடம் அல்லது நண்பரிடம் தெரிவிக்க வேண்டியதும் போலீசாரின் கடமையாகும். (டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு).
- அவர் விருப்பத்திற்கேற்ப ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை செய்யலாம்.

விசாரணை நடைபெறும் போது கூட, கைது செய்யப்பட்ட நபர் வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் விசாரணை முழுவதும் அவர் உடனிருக்க முடியாது. [அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 22 (1); டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு].

### முதல் தகவல் அறிக்கை (First Information Report) என்றால் என்ன?

பிரிவு 154-ன்கீழ், குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையினரிடம் தகவல் தெரிக்க வேண்டும். இந்தத் தகவல் எழுதப்பட வேண்டும். போலீசால் பதிவு செய்யப்படும் அதுதான் முதல் தகவல் அறிக்கை என்று அழைக்கப்படும்.

பிடியாணையின்றி கைது செய்யப்படக் கூடிய குற்றங்கள் (Cognisable Offence) பற்றி எழுத்து பூர்வமாகவோ, வாய்மூலமோ கேட்டுப் பெறப்படும் தகவலை போலீஸ் நிலைய பொறுப்பு போலீஸ் அதிகாரி எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என இப்பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. பிடியாணையின்றி கைது செய்யப்படக்கூடிய குற்றம் (Cognisable Offence) நிகழ்ந்ததாகக் கூறப்படும் தகவல் எப்போது கிடைத்தாலும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டியது போலீசின் கடமை.

### 154-வது பிரிவின் அம்சங்கள்

- இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 326-ஏ, 326-பி, 354, 354-ஏ, 354-பி, 354-சி, 354-டி, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி, 376-இ அல்லது 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஒரு பெண் கொடுக்கும் தகவல்களை பெண் போலீஸ் அதிகாரி அல்லது ஏதாவது ஒரு பெண் அதிகாரிதான் பதிவு செய்ய வேண்டும்.
- தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மனநிலை அல்லது உடல் பாதிக்கப்பட்ட மாற்றுதிருநாளிப் பெண்ணுக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354-ஏ, 354-பி, 354-சி, 354-டி, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி, 376-இ பிரிவுகளின் கீழ் அல்லது 509வது பிரிவின் கீழ் குற்றம் நடந்திருந்தால், சிறப்புக் கல்வி பயிற்றுநர் அல்லது மொழி பெயர்த்துச் சொல்லுபவர் முன்னிலையில் போலீஸ் அதிகாரி பின்வரும் இடத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்:

பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றம் பற்றி தகவல் தெரிந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணை செய்யத் தொடங்குவது காவல் துறையினரின் கடமையாகும்.

ஒரு குற்றத்தைச் சார்ந்தோ அல்லது அதைச் செய்யும் போது பிற குற்றம் புரிந்திருந்தாலோ இரண்டாவதாக ஒரு முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்ய அனுமதி கிடையாது. மேலும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவை மீறும் செயலாகும்.



- அந்தக் குற்றம் குறித்து சொல்வதற்கு முன்வருபவரின் இருப்பிடம்
- அந்த நபருக்கு ஏற்றதாக உள்ள இடம்

கூடுதலாக,

- அந்தத் தகவல்கள் வீடியோ மூலம் பதிவுசெய்யப்பட வேண்டும்.
- 164(5-ஏ)(ஏ) பிரிவின் கீழ் ஒரு நபரிடமிருந்து மாஜிஸ்திரேட் பதிவு செய்த அறிக்கையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போலீஸ் அதிகாரி கேட்டுப் பெற வேண்டும்.

### **பிரிவு 160 : விசாரணையின் போது சாட்சிகளின் வருகையை உறுதி செய்வதற்குள்ள போலீஸ் அதிகாரியின் அதிகாரம்**

15 வயதுக்குட்பட்ட அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் அல்லது பெண் அல்லது உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நபரை அவர்களது இருப்பிடம் சென்று சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

### **பிரிவு 161 : சாட்சியம் அளிப்பவரிடம் போலீஸ் விசாரணை**

இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354-ஏ, 354-பி, 354-சி, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி, 376-இ பிரிவுகளின் கீழ் அல்லது 509 பிரிவின் கீழ் வரும் குற்றங்கள் அல்லது குற்ற முயற்சிகள் ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்திருந்தால், பெண் போலீஸ் அதிகாரியால் அல்லது வேறு பெண் அதிகாரியால் அந்தப் பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

### **பிரிவு 164(5-ஏ) : மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்படும் வாக்குமூலம்**

இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354-ஏ, 354-பி, 354-சி, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி, 376-இ பிரிவுகளின் கீழ் அல்லது 509 பிரிவின் கீழ் வரும் தண்டனைக்குரிய குற்றங்கள், 5-வது உட்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்தால், அந்தக் குற்றம் பற்றி போலீசின் கவனத்துக்கு வந்த உடனேயே, அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய வேண்டும்.

வாக்குமூலம் அளிக்கும் நபர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவரது வாக்குமூலத்தை சிறப்புக் கல்வி பயிற்றுநர் அல்லது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் மாஜிஸ்திரேட் பதிவு செய்ய வேண்டும்.

வாக்குமூலம் அளிக்கும் நபர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மன ரீதியாக பாதிக்கப்பட்டவராகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருந்தால் அவர்களது வாக்குமூலம் மொழிபெயர்ப்பாளர் அல்லது சிறப்பு கல்வி பயிற்றுநர் உதவியுடன் வீடியோ கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை 1872-ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் 137-வது பிரிவின் கீழ் வாக்குமூலமாகக் கருதி அப்போதே அவரிடம் அந்த வாக்குமூலம் குறித்து குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் விசாரணையின்போது அதை மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க முடியும்.

## **பிரிவு 174 : தற்கொலை போன்றவை குறித்து போலீஸ் விசாரணை மற்றும் அறிக்கை**

ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி, அல்லது கொலை செய்யப்பட்டது பற்றி அல்லது மிருகத்தால் தாக்கப்பட்டு அல்லது இயந்திரத்தால் அல்லது விபத்தால் அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணடைந்திருப்பது பற்றிய தகவல் காவல்நிலைய அதிகாரிக்கு அல்லது மாநில அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கிடைக்கப் பெற்றால் அவர் உடனடியாக அருகில் உள்ள, மரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் படைத்த நிர்வாக மாஜிஸ்திரேட்டிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

- இறந்து போனவர் உடல் உள்ள இடத்துக்கு மாஜிஸ்திரேட் சென்று அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள இடத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய இருவர் முன்னிலையில் விசாரணை நடத்தி, சாவுக்கான வெளிப்படையான காரணம், காயங்கள் விவரம், எலும்புமுறிவு, சிராய்ப்புகள், உடலின் மீது காணப்படும் காயத்துக்கான வேறு அறிகுறிகள், எந்த ஆயுதம் அல்லது கருவி மூலம் எப்படி காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை அந்த அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும்.
- போலீஸ் அதிகாரியும் சாட்சிகளாக உள்ள மற்ற நபர்களும் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டு மாவட்ட நீதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும்.

## **பிரிவு 176**

போலீஸ் காவலில் இருக்கும் போது மரணம் அடைந்தால், அந்த மரணத்துக்கான காரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும்.

## **பிரிவு 197 (விளக்கம்)**

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 166-ஏ, 166-பி, 354, 354-கி, 354-ஏ, 354-பி, 354-சி, 370, 375, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி பிரிவுகள் மற்றும் 509 பிரிவின் கீழ் குற்றம்

சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால் விசாரணை செய்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

## பிரிவு 198-பி

கணவர் மீது மனைவி அளித்த புகார் அடிப்படையில், குற்றம் நடந்திருப்பது குறித்து திருப்தி அளிக்கும் வகையில் அடிப்படைத் தகவல்கள் இருந்தால் தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-பி பிரிவின்கீழ் தண்டிப்பதற்குரிய, திருமண உறவில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் தொடர்பாக எந்த நீதிமன்றமும் தாமத வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

## பிரிவு 273 (விதிமுறைகள்)

பாலியல் பலாத்காரம் அல்லது வேறு பாலியல் வன்முறைக்கு ஆளான 18 வயதுக்குட்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, குற்றம் சாட்டப்பட்டவரால் அச்சிறுமி எந்த வகையிலும் அச்சுறுத்தப்படாமல் இருக்க நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் குறுக்கு விசாரணை செய்வதற்கு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உரிமை உள்ளதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

## பிரிவு 309 (1)

சாட்சியம் அளிக்க வந்துள்ள சாட்சிகள் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் நாள் தோறும் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இருந்தால் அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 376, 376-ஏ, 376-பி, 376-சி மற்றும் 376-டி பிரிவுகளின் கீழ் உள்ள குற்றங்களுக்கான நீதிமன்ற விசாரணையை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த தேதியிலிருந்து இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

## பிரிவு 357-ஏ : பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுத் திட்டம்

- குற்றச்செயல்களால் காயமடைந்து, இழப்பைச் சந்தித்து மறுவாழ்வு தேவைப்படுபடுகிற பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை ஒவ்வொரு மாநில அரசுகளும் மத்திய அரசின் ஒருங்கிணைப்புடன் தயார் செய்ய வேண்டும்.
- நீதிமன்றத்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளில் மாவட்ட சட்ட உதவி ஆணையம் அல்லது மாநில சட்ட உதவி ஆணையம் இழப்பீட்டின் அளவை நிர்ணயிக்க வேண்டும்.
- விசாரணை முடிந்தவுடன், 357-வது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபருக்கு அளித்த இழப்பீடு அவரது மறு வாழ்விற்கு போதுமானதாக இல்லை என்று கருதினால் அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்தாலும்

பாதிக்கப்பட்ட நபருக்கு மறுவாழ்வு தேவைப்படுகிறது என்று கருதினால் குற்ற விசாரணை செய்யும் நீதிமன்றம் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.

- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க முடியாமலும் அடையாளம் காண முடியாமலும் போகும் பட்சத்தில், விசாரணை நடைபெற இயலாமல் போகும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவரோ, அவரைச் சார்ந்தவர்களோ மாநில அல்லது மாவட்ட சட்ட உதவி ஆணையத்திடம் இழப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்.
- அத்தகைய இழப்பீட்டுப் பரிந்துரை அல்லது விண்ணப்பத்தைப் பெற்றவுடன், மாநில அல்லது மாவட்ட சட்டசேவை ஆணையம் உரிய விசாரணைக்குப் பின்னர் போதிய இழப்பீடு வழங்க வேண்டும். விசாரணையை இரண்டு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்டவரின் துயர் துடைக்கும் வகையில், இலவச உடனடி முதலுதவி அல்லது மருத்துவ வசதிகளை செய்துதர மாநில அல்லது மாவட்ட சட்ட உதவி ஆணையம் ஆணையிடலாம். போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அந்தஸ்துக்குக் குறையாத போலீஸ் அதிகாரி அல்லது அந்தப் பகுதி மாஜிஸ்திரேட் அல்லது நிவாரண உதவி வழங்குவதற்கு உரிய வேறு அதிகாரி ஆணையிடலாம்.

### **பிரிவு 357-பி : இந்திய தண்டனைச் சட்டத்தின் 326-ஏ அல்லது 376-டி பிரிவின் கீழ் அபராதத்துடன் கூடுதலாக இழப்பீடு**

357-ஏ பிரிவின் கீழ் மாநில அரசாங்கம் வழங்கும் இழப்பீடானது, இந்திய தண்டனைச்சட்டத்தின் 326-ஏ, 376-டி பிரிவுகளின் கீழ், பாதிக்கப்பட்ட நபருக்கு குற்றவாளியிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்படும் அபராதத் தொகைக்கும் மேலாக கூடுதலாக வழங்கப்படும்.

### **பிரிவு 436-ஏ : விசாரணைக் கைதியைக் காவலில் வைத்திருப்பதற்கான அதிகபட்ச காலம்**

இச்சட்டத்தின் கீழ், புலன் விசாரணை, விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் (மரணதண்டனைக்கு உரிய குற்றம் இல்லை எனக் கருதப்பட்டால்), அந்தக் குற்றத்துக்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் பாதிக்காலம் அளவுக்கு காவலில் இருந்தால் அந்த நபரை பிணையத்துடனோ பிணையம் இல்லாமலோ விசாரணை நீதிமன்றம் விடுவிக்கலாம்.

எனினும், அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டபிறகு, எழுத்துப்பூர்வமாக காரணங்களைப் பதிவுசெய்து, அந்த பாதிக்காலத்துக்கு மேலும் காவலை நீட்டிக்கலாம். அல்லது பிணையத்துடனோ பிணையம் இல்லாமலோ அந்த நபரை விடுவிக்க உத்தரவிடலாம்.

மேலும் எந்த நபரையும் அவர் குற்றம் சாட்டப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்படும் மொத்த சிறைத் தண்டனைக் காலத்துக்கும் மேல் எத்தகைய சூழலிலும் புலன் விசாரணை, விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைத்திருக்கக் கூடாது.

குறிப்பு: ஜாமீன் வழங்குவதற்காக மொத்தமாகக் காவலில் வைக்கப்பட்டகாலத்தைக் கணக்கிடும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரால் விசாரணை நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதம் காரணமாக கடந்துசென்ற காவல் காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

### பிரிவு 437 :

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்துக்காக ஒருபெண் கைது செய்யப்பட்டால், அந்தக் குற்றம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் (மரண தண்டனைக்கு உரிய குற்றமாக இருந்தாலும்) அந்தப் பெண்ணை நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்கலாம்.

### கேள்வி : காவல் துறையினர் புகாரைப் பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்யலாம்?

காவல் துறையினர் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால், பாதிக்கப்பட நபர், மாஜிஸ்திரேட்டை அணுகலாம். வழக்குப் பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் 166-ஏ பிரிவு: அரசு ஊழியர் சட்ட ஆணைகளை பின்பற்றாமல் இருப்பது.

எந்தவொரு அரசு ஊழியரும்,

- சட்டப்படி அந்த நபர் வர வேண்டிய தேவையில்லை என்று தெரிந்தாலும் கூட, ஒரு குற்றத்துக்காகவோ அல்லது வேறு விஷயத்துக்காகவோ ஒரு நபரை விசாரணைக்காக எதாவது இடத்திற்கு வரும்படி அழைத்தல்.
- தெரிந்து கொண்டே சட்டத்துக்குக் கட்டுப்படாமல், தன் சொந்த விருப்ப வெறுப்புகளுக்காக விசாரணை நடத்துதல்.
- இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 326-ஏ, 326-பி, 354, 354-ஏ, 354-பி, 354-சி, 354-டி(2), 370, 370-ஏ, 376, 376-ஏ, 376-பி, 376-சி, 376-டி, 376-இ பிரிவுகள் மற்றும் 509 பிரிவின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்ற விசாரணைச் சட்டத்தின் 154 (1) வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் இருத்தல்.

தண்டனை : 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

## கைது செய்தல், காவலில் வைத்தல், விசாரணை போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்

டி.கே.பாசு எதிர் மேற்குவங்க அரசு (ஏஐஆர் 1997, உச்சநீதிமன்றம் 610) 16.12.1996-இல் ஆணை


- கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாகப்படும் வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- ஒரு நபரை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, கைது செய்யும் நேரத்திலேயே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சாட்சியாக சான்றொப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெற வேண்டும்.
- கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது - கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பவர் அல்லது விசாரணை மையத்தில் வைக்கப்பட்டிருப்பவர் அல்லது லாக்-அப்பில் வைக்கப்பட்டிருப்பவர், ஒரு நண்பருக்கோ, உறவினருக்கோ, தனக்குத் தெரிந்தவருக்கோ, அவரது நலம் விரும்பி போன்றவர்களுக்கோ தகவல் தெரிவிப்பதற்கு உரிமை உண்டு. கைது செய்த போலீஸ் அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து இந்தத் தகவலில் கூறப்பட வேண்டும். இதற்கான வசதியை செய்து தர வேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.
- கைது செய்யப்பட்ட நபரின் நண்பருக்கோ, உறவினருக்கோ கைது செய்யப்பட்டநேரம், இடம் குறித்து போலீஸ் தகவல் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறொருவரோ கைது செய்யப்பட்ட நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்டஉதவி மையத்திற்கும், அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவலை தெரிவிக்கச் செய்யவேண்டும்.
- கைதுசெய்யப்பட்ட நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

- கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது எந்த நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால், கைது செய்யப்படும் போது அவர் உடலில் உள்ள பெரிய மற்றும் சிறிய காயங்கள் குறித்து பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக் குறிப்பில் (இனஸ்பெக்சன் மெமோ) கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்பட்ட நபரும் கையொப்பம் இடவேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்பட்ட நபருக்கும் வழங்கப்படவேண்டும்.
- கைது செய்யப்பட்ட நபரை, அவர் காவலில் இருக்கும் போது 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச சுகாதார சேவை இயக்குநர் அங்கீகரித்துள்ள குழுவில் உள்ளவராக இருக்க வேண்டும். தாலுகா அளவிலும் மாவட்ட அளவிலும் இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில சுகாதார சேவை இயக்குநர்கள் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
- கைது சம்பவம் குறித்த மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைதுக் குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்பட வேண்டும்.
- கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும் போது, முழுநேரமும் அனுமதிக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.
- கைது குறித்த, காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல்களை மாநில தலைநகரிலும், அனைத்து மாவட்ட தலை நகர்களிலும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இந்தத் தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ளவற்றை கடைப்பிடிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் தண்டிக்கப்படுவார். அந்தப் பகுதிக்கு உரிய உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

**பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம்-2012**

குற்றங்களின் சுருக்கம்			
1. குற்றம்	2. குற்றவாளிகளின் வகைகள்	3. குற்றம் புரியும் விதம்	4. தண்டனை விவரம்
நுழைத்தலான பாலியல் தாக்குதல்.	யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.	குழந்தையிடம் எவ்விதமாகவோ நுழைத்தல், குழந்தையை நுழைக்கும்படி கட்டாயப்படுத்துதல், மற்ற நபரை ஈடுபடுத்துதல்	
வலுவந்தமான நுழைத்தலான பாலியல் தாக்குதல்.	யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.	பாலியல் தாக்குதல், நுழைத்தல் தவிர பாலியல் எண்ணத்துடன் செய்யும் அனைத்தையும் உள்ளடக்கும்.	3 முதல் 5 வருடங்கள் வரை சிறை மற்றும் அபராதம்.
பாலியல் தாக்குதல்.	காவல்துறை, ஆயுதப்படை, மத நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், குழந்தை சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், அரசு அதிகாரிகள்.	கூட்டு நுழைத்தல், எய்ட்ஸ் ஏற்படுத்துதல், கர்ப்பமாக்குதல், உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்புற்றவரிடம் இக்குற்றங்கள் புரிதல்.	10 வருடங்கள் முதல் ஆயுட்காலம் வரை சிறை மற்றும் அபராதம்.
வலுவந்தமான பாலியல் தாக்குதல்.	மேலே குறிப்பிட்டுள்ளவர்கள்.		5 முதல் 7 வருடங்கள் வரை சிறை மற்றும் அபராதம்.





<p>பாலியல் துன்புறுத்தல், குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்.</p>	<p>யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.</p>	<ul style="list-style-type: none"> <li>• பாலியல் எண்ணத்துடன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல்.</li> <li>• பாலியல் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் எதையும் செய்தல்.</li> <li>• குழந்தையின் உடலை காட்டச் செய்தல்.</li> <li>• ஆபாசப் பொருட்களை குழந்தைக்கு காண்பித்தல்</li> </ul>	
		<ul style="list-style-type: none"> <li>• இவற்றை பலமுறை செய்தல்.</li> <li>• குழந்தைகள் ஈடுபட்டுள்ள அல்லது அது மாதிரியான பொருட்கள் அல்லது குழந்தையை அநாகரீகமாக சித்தரித்தல்.</li> </ul>	
<p>குழந்தையை ஆபாசமாக பயன்படுத்துதலில் நேரடியாக பங்கெடுத்தல்.</p>	<p>யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.</p>	<p>பாலியல் தாக்குதல், சித்ரவதை, நுழைத்தலான பாலியல் தாக்குதல், கடுமையான பாலியல் தாக்குதல்.</p>	<p>முதல் முறை 5 வருடங்கள் வரை சிறை மற்றும் அபராதம். மறு முறை புரிந்தால் 7 வருடங்கள் வரை சிறை மற்றும் அபராதம்.</p>

குழந்தை ஈடுபட்டுள்ள ஆபாச பொருட்களை வைத்திருத்தல்.	யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.		தூண்டுதல்களுக்கு, குற்றம் செய்பவருக்கு அளிக்கும் தண்டனையே அளிக்கப்படும்.
அதற்கு உடந்தையாக இருத்தல்.	யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.	செய்தலோ அல்லது மற்றவரை செய்யும்படி தூண்டுதலோ செய்ய முயற்சித்தல்.	குற்றத்தின் தண்டனையில் 5ல் ஒரு பங்கு அளிக்கப்படும்.
அதை செய்ய முயல்தல்.	யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.	குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்.	ஆறு மாதங்கள் வரை சிறை மற்றும் அபராதம்.
இத்தகைய குற்றங்களை புகார் செய்ய தவறுதல்.	நிறவனத்தின் பொறுப்பாளர்	அவதூறு, அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய்புகார் அளித்தல்.	ஒரு ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம்.
ஊடக அத்து மீறல்கள்.	18 வயதைக் கடந்தவர்கள்.		ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம்.
பொய் புகார் செய்தல்			ஒரு ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம். சிறாருக்கு தண்டனை கிடையாது.

### தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குற்றங்களையும் அது தொடர்பான சாட்சியங்களையும் ஊடகங்கள், பொது அமைப்புகள் மற்றும் சேவை அளிப்பவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

### நடைமுறை

- இளஞ்சிறார் சிறப்புக் காவல் பிரிவிடமோ (Special Juvenile Police Unit-SJPU) அல்லது உள்ளூர் காவல்துறையிடமோ தெரிவிக்க வேண்டும். அதனை காவல்துறையினர் எழுத்து பூர்வமாக பதிவு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும்.
- குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் அந்தக் குழந்தையை ஆஜர்படுத்த வேண்டும்.

- தேவைப்பட்டால் மொழி பெயர்ப்பாளரை வழங்க வேண்டும்.
- அக்குழந்தைக்கு கவனிப்பும் பாதுகாப்பும் தேவைப்பட்டால் பாதுகாப்பு இல்லத்திலோ (Shelter Home), மருத்துவமனையிலோ 24 மணி நேரத்துக்குள் சேர்க்க வேண்டும். கூடிய விரைவில் தடய மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- குழந்தையைப் பற்றிய ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்தக் குழந்தைக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அக்குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் அல்லது அக்குழந்தையின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் முன்னிலையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
- எந்த ஒரு மருத்துவரோ, மருத்துவமனையோ அல்லது அவசர உதவியளிக்கும் மருத்துவ மையங்களோ அத்தகைய மருத்துவ உதவி செய்வதற்கு முன்னதாக, சட்ட விவரங்களையோ, நீதிமன்ற நடுவரின் ஆணையையோ, வேறு ஏதாவது ஆவணத்தையோ கேட்டு வலியுறுத்தக் கூடாது.
- சிறப்பு நீதிமன்றத்திடம் இச்சம்பவம் குறித்து 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
- புகாரைப் பதிவு செய்யும் இளஞ்சிறார் சிறப்புக் காவல் பிரிவு அதிகாரியோ, உள்ளூர் காவல் துறை அதிகாரியோ தன்னிடம் புகார் தெரிவிக்க வந்துள்ளவரிடம் தனது பெயர், பதவி, முகவரி, தொலைபேசி எண்ணையும், தன்மேற்பார்வை அதிகாரியின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் அளிக்க வேண்டும்.

### சிறப்பு விதிகள் மற்றும் கோட்பாடுகள்

- பாதிக்கப்பட்டவர் பெண் என்றால் பெண் மருத்துவர் மட்டுமே அவரைப் பரிசோதிக்க வேண்டும்.
- குழந்தையால் தேர்வு செய்யப்பட்ட அல்லது அதன் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் முன்னிலையில்தான் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
- குழந்தையால் தேர்வு செய்யப்பட்ட அல்லது அதன் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் முன்னிலையில் மட்டுமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
- சீருடை அணியாத போலீஸ் அதிகாரி ஒருவர்தான் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும்.

- சட்டஉதவி ஆணையத்தின் (Legal Services Authority) மூலம், அக்குழந்தையின் குடும்பத்தினர் அல்லது காப்பாளருக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப சட்ட ஆலோசகரை வழங்க வேண்டும்.
- அக்குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு வழிகாட்டும் ஆலோசனை வழங்குவதுடன் சேவையையும் நிவாரணமும் பெறும் வகையில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளவும் உதவ வேண்டும்.
- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு, எந்த நிலையிலும் குழந்தையின் மறு வாழ்வுக்கும் நிவாரணத்துக்குமான உடனடி தேவைகளுக்காக இடைக்கால நிவாரணம் வழங்கும்படி சிறப்பு நீதிமன்றம் தானாகவோ, பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது பாதிக்கப்பட்ட குழந்தையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அடிப்படையிலோ ஆணையிடலாம். இந்த இடைக்கால நிவாரணத் தொகை, இறுதியாக உறுதி செய்யப்படும் நிவாரணத் தொகையில் சரி செய்து கொள்ளப்படும்.
- குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட்டாலோ, வழக்கு முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டாலோ, குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலோ அல்லது அடையாளம் காண முடியாத நிலையில் அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது குற்றச் செயலினால் ஏற்பட்ட காயத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நீதிமன்றம் தானாகவோ, அல்லது பாதிக்கப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலோ அந்தக் குழந்தைக்கு நிவாரணம் வழங்கும்படி உத்தரவிடலாம்.

குறிப்பு: தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக் குழு (National Committee for the Protection of Child Rights) இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும்.

## குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படும் பிரச்சினை: ஊடகங்களுக்கு தேசிய மனித உரிமை கவுன்சிலின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்

- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவது குறித்த பிரச்சினைகளை பொதுமக்களின் கவனத்துக்கும் விவாதத்துக்கும் கொண்டு வரும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டும். குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவதை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாக மட்டுமல்லாமல், தீவிர உரிமை மீறல்களாகக் கருத வேண்டும்.
- இப்பிரச்சினையைப் பற்றி எழுதும் போது உணர்வுப் பூர்வமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் ஊடகங்கள் வெளிப்படுத்தவேண்டும். குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படும் சம்பவங்கள் குறித்து மக்களிடம் தார்மீக உணர்வுகளை, சீற்றத்தை எழுப்பும் கருவியாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டும். சம்பவம் நடந்த சூழ்நிலை மற்றும் தகவல்கள் போன்ற

விவரங்களை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் சம்பவத்தைப் பார்த்தாகக் கூறப்படும் நபர்களிடம் மேலோட்டமான நேர்காணல் அடிப்படையில் செய்திகளை வெளியிடக் கூடாது.

- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவது குறித்த செய்திகளை பரப்பரப்பானதாகவோ, மிகைப்படுத்தியோ வெளியிடக் கூடாது.
- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவது குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை அது குறித்த செய்திகளைத் தொடர்ந்தும் வெளியிட வேண்டும்.
- குற்றவாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம்.
- ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படும் விதத்திலோ ஏற்கெனவே பட்ட வேதனைகளை உயிர்ப்பிக்கும் வகையிலோ செய்திகளை வெளியிடக்கூடாது.
- எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண் தனது நேரடி அனுபவத்தைக் கூறும் சூழ்நிலையில் அவரது முகம் தெரியாதபடி மறைப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர், உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் ரகசியம் காக்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க வேண்டும்.
- பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் படத்துடன் அல்லது அக்குழந்தையை அவதூறு செய்யும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது.
- செயலற்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படக் கூடாது.
- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவது குறித்த பிரச்சினையை பொது வெளியில் கவனத்துக்குக் கொண்டு வருவதுடன், இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்ட வேண்டியது

அவசியம். சட்ட ரீதியான அல்லது மற்ற பரிகாரம் காண்பதற்கான வழி முறைகள் குறித்தும் தகவல்களை வழங்குவதாக இருக்க வேண்டும்.

- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படும் பட்சத்தில், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்தும், அவர்கள் சட்டரீதியாக பரிகாரம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் முழுமையான தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டும்.
- இது குறித்த செய்தி, ஊடகங்களில் ஒலி அல்லது ஒளிபரப்பப்படுவதின் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பார்வையாளர்களும் நேயர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அமைப்பு முறையை ஊடகங்கள் உருவாக்க வேண்டியது அவசியம்.
- குழந்தைகள் பாலியல் ரீதியில் மோசமாக நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்த விஷயங்களில் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட பணிகள் போன்ற விஷயங்கள் குறித்த விஷயங்களை ஊடகங்கள் ஆவணப்படுத்துவதன் அத்தகவல்களை பரவலாக அறியச் செய்ய வேண்டும்.
- சர்வதேச குழந்தை உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும்.

**கருவுறுவதற்கு முன்பு மற்றும் பிறக்கப்போகும் குழந்தை பற்றி கண்டறிய உதவும் சோதனைத் தொழில்நுட்பங்கள் (பாலினத்தைத் தெரிவு செய்வதைத் தடுத்தல்) சட்டம், 1994 [Law on Pre-Conception and Pre-natal Techniques (Prohibition of Sex Selection), 1994]**

இந்தச் சட்டத்தின் நோக்கம்:

- பாலினம் எது என்பதைத் தெரிவு செய்வதை தடைசெய்வது (கருத்தரிப்பிற்கு முன்பும், பின்பும்).
- மரபணு அல்லது வளர்சிதைக் குறைபாடுகள் (Genetic or Metabolic Disorders), குரோமோசோம் குறைபாடுகள் (Chromosomal Abnormalities), பிறவியிலேயே வரும் குறைபாடுகள் (Certain Congenital Malformation), பாலினம் தொடர்பான குறைபாடுகள் (Sex Linked Disorders) போன்ற பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் சோதனைத் தொழில்நுட்பங்களை முறைப்படுத்துதல்.
- கருவில் பெண் சிசு இருப்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் இந்தத் தொழில் நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்.

## பாலினத் தெரிவு செய்தல் என்றால் என்ன?

இச்சட்டத்தின் 2வது பிரிவின் படி பாலினத்தைத் தெரிவு செய்தல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

- செயல்முறை
- தொழில் நுட்பங்கள்
- சோதனை முறைகள்
- நிர்வாகம்
- பரிந்துரைத்தல்
- விதிமுறைகள்

குறிப்பிட்ட பாலினத்தின் கருதானா என்பதை உறுதிப் படுத்தும் நோக்கத்துடனும், அதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடனும் சோதனைசெய்தல்.

## மரபணு ஆலோசனை மையங்கள் (Genetic Counselling Centres), பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவ மையங்களை ஒழுங்குபடுத்தல்

சட்டத்தின் பிரிவு 3-ன்படி, மரபணு ஆலோசனை மையங்கள் (Genetic Counselling Centres), பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள்:

- பதிவு செய்யாமல், பிறப்புக்கு முன்பே நோய்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் தொடர்பான சோதனைகளை நடத்த முடியாது.
- போதிய தகுதி பெறாமல் (கௌரவ அல்லது ஊதிய அடிப்படையில்) எந்த ஒரு நபரின் சேவையைப் பயன்படுத்தவோ, வேலைக்கு அமர்த்தவோ முடியாது.

## நினைவில் கொள்ள வேண்டியவை :

மருத்துவர் மரபணுவியலாளர் (Medical Geneticist), மகளிர் நோய் மருத்தவர் (Gynaecologist), குழந்தை நல மருத்துவர் (Paediatrician) மற்றும் மருத்துவர் அல்லது வேறு ஒருவர், பிறப்புக்கு முன்பே நோய்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் தொடர்பான சோதனைகளை பதிவு பெற்ற இடத்தில் மட்டுமே செய்யலாம் அல்லது செய்வதற்கு உதவி செய்யலாம்.

## குழந்தை பிறப்பதற்கு முன்பே பரிசோதனை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறதா?

ஆம். அந்தச் சட்டத்தின் 4-வது பிரிவின்படி, கீழ்க்காண்பனவற்றுக்காக மட்டுமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தமுடியும்.

- குரோமசோம் குறைபாடுகள் (Chromosomal Abnormalities)
- மரபணு குறைபாடுகள் அல்லது வளர்சிதைக் குறைபாடுகள் (Genetic or Metabolic Disorders)
- ரத்த அணு நோய்கள் (Haemoglobinopathies)
- பிறப்போடு சம்பந்தப்பட்ட குறைபாடுகள் (Certain Congenital Malformation)
- பாலினம் தொடர்பான குறைபாடுகள் (Sex Linked Disorders)
- பிறப்பிலிருந்து இருக்கும் குறைபாடுகள் (Inborn Anomalies)
- இது தவிர மத்திய கண்காணிப்பு வாரியம் (Central Supervisory Board) குறிப்பிட்டுள்ள மற்ற நோய்கள் அல்லது குறைபாடுகள்.

### குழந்தை பிறப்புக்கு முன்பே நோய்களைக் கண்டறிவதற்கான தொழில் நுட்ப சோதனையை எப்போது செய்ய முடியும்?

பிறப்புக்கு முந்தைய நோய்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப சோதனையை கீழ்க்காணும் நிலைமைகளில் செய்ய முடியும்:

- கருவுற்ற பெண் 35 வயதுக்கு மேல் இருந்தால்.
- கருவுற்ற பெண்ணுக்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேல் இயற்கையான கருச்சிதைவு (Abortion) ஏற்பட்டிருந்தால் அல்லது முதிர்கரு இழப்பிற்கு (Foetal Losses) ஆளாகி இருந்தால்.
- மருந்துகள், கதிர்வீச்சு, கிருமித் தொற்று அல்லது ரசாயனப் பொருள்கள் போன்ற ஆபத்து ஏற்படுத்தக் கூடிய விளைவுகளின் தாக்கத்துக்கு கருவுற்ற பெண் ஆளாகி இருந்தால்.
- கருவுற்ற பெண் அல்லது அவருடைய கணவரின் குடும்பத்தில் யாருக்காவது மூளைவளர்ச்சிக் குறைபாடு அல்லது மரபணுக் குறைபாடுகள், உடலியல் சிதைவு (Spasticity) போன்ற உடல் ரீதியான குறைபாடுகள் இருந்தால் அல்லது மத்திய கண்காணிப்பு வாரியம் குறிப்பிட்ட வேறு ஏதாவது நிலைமை இருந்தால்.

### நினைவில் கொள்ள வேண்டியவை :

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நுண் அதிர்வலை சோதனை (Ultrasonography) நடத்துபவர், அது குறித்த முழுமையான ஆவணங்களை மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். சட்டத்தின் 5-வது, 6-வது பிரிவுகளின்படி, ஆவணங்கள் குறைபாடுகள் கொண்டதாகவோ, துல்லியம் இல்லாமல் இருந்தாலோ அது சட்டத்தை மீறியதாகக் கருதப்படும்.



## பிறப்புக்கு முன்பே நோய்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப சோதனை நடைமுறைகளை ஒருவர் எப்போது மேற்கொள்ளவேண்டும்?

சட்டத்தின் 5-வது பிரிவின் படி, இந்த சோதனையை கீழ்க்கண்டபடி இல்லாமல் செய்யக்கூடாது:

- இந்த நடைமுறையினால் ஏற்படக் கூடியதாகக் கருதப்படும் பக்க விளைவுகள், பின் விளைவுகள் குறித்து கருவுற்ற பெண்ணிடம் விளக்கிக் கூற வேண்டும்.
- அந்தப் பெண் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில், இந்த நடைமுறைகளுக்கான எழுத்து மூலமான ஒப்புதலைப் பெற வேண்டும்.
- அதன் நகலை கருவுற்ற அந்தப் பெண்ணிடம் வழங்க வேண்டும்.

சட்டவிதி 10 (1ஏ)வின் கீழ், எந்த ஒரு நபரும் கருவுற்ற பெண்ணுக்கு நுண் அதிர்வலை சோதனை (Ultrasonography)/ படிம செய் நுட்பசோதனை (imaging Technique) செய்தால், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியவில்லை என்பதற்கும், பாலினம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்பதற்கும் ஒவ்வொரு பரிசோதனை அறிக்கையின்போதும் உறுதிமொழி அளிக்க வேண்டியது அவசியம்.

அதேபோல, நுண் அதிர்வலை சோதனை (Ultrasonography)/ படிம செய்நுட்ப சோதனை (imaging Technique) செய்யப் போகும் கருவுற்ற பெண்ணும், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.

### இடங்கள் குறித்த தடைகள்

சட்டத்தின் பிரிவு 6(ஏ)யின்படி, கருவிலிருக்கும் குழந்தை எந்த பாலினம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக எந்த மரபணு ஆலோசனை மையமோ, பரிசோதனை மையமோ, மருத்துவ மையமோ நுண் அதிர்வலை சோதனையை (Ultrasonography)/ படிம செய்நுட்ப சோதனையை (Imaging Technique) செய்யக்கூடாது.

விதிமுறை 17 (1)இன்படி, ஒவ்வொரு மரபணு ஆலோசனை மையமும், மருத்துவ மையமும், பரிசோதனை மையமும் கருவின் பாலினத்தை அறிந்து கொள்வதற்கான சோதனையும், கருவிலிருக்கும் பாலினத்தைத் தெரிவிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் அல்லது உள்ளூர் மொழிகளிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும்.

பிரிவு 19 (4)இன்படி மரபணு ஆலோசனை மையம், பரிசோதனை மையம் மற்றும் மருத்துவ மையங்கள் தங்களது பதிவுச் சான்றிதழை வெளிப்படையாகத் தெரியும்படி வைக்கவேண்டும்.

## தனிநபர்கள் பிரிவு 18 (1)

- பாலினத்தைக் கண்டறிவதற்கான அல்லது பாலினத்தை தெரிவுசெய்வதற்கான திறன் படைத்த நுண்அதிர்வலை சோதனைக் கருவி, படிமசெய்நுட்ப சோதனைக் கருவி, ஸ்கேனர் மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்ட மரபணு ஆலோசனை மையம், பரிசோதனை மையம், மருத்துவ மையம் போன்றவற்றைத் தொடங்குவோர் அதைத் தனியாகவோ, கூட்டாகவோ முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும்.
- முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால்தான், இந்த சேவைகளை வழங்க முடியும்..

## பிரிவு 4 (4)

மருத்துவ காரணங்கள் தவிர, பிறப்புக்கு முன்பே குழந்தையின் நோய்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப சோதனையை கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள், கணவர் உள்பட எந்த ஒரு நபரும் கோரக்கூடாது.

## பிரிவு 4 (5)

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதற்கான தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்வதற்கு கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள், கணவர் உள்பட எந்த ஒரு நபரும் முயற்சி செய்யவோ, ஊக்கம் அளிக்கவோ கூடாது.

## பிரிவு 6 (பி)

பாலினத்தைக் கண்டறிவதற்காக நுண் அதிர்வலை சோதனை (Ultrasonography) உள்பட பிறப்புக்கு முன்பே நோய்களைக் கண்டறிவதற்கான தொழில் நுட்ப சோதனையை யாரும் செய்யக்கூடாது அல்லது அதற்குக் காரணமாகவும் இருக்கக்கூடாது.

## பிரிவு 6 (சி)

கருவுறுவதற்கு முன்போ, பின்போ கருவின் பாலினத்தை தெரிவுசெய்வதற்கு எந்த நபருக்கும் அனுமதி இல்லை.

## பிரிவு 3 (ஏ)

ஆணுக்கோ, பெண்ணுக்கோ அல்லது இருவருக்குமோ பாலினத்தெரிவு செய்வதற்காக யாரேனும் ஒருவரிடமிருந்து அல்லது இருவரிடமும் இருந்தும் திசு (Tissue), கரு (Embryo), திரவம் (Fluid) போன்றவற்றை எடுத்து, மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சைத்துறை நிபுணர்குழு அல்லது நிபுணர் உள்ளிட்ட யாரும், தாங்களாக சோதனை செய்வது அல்லது சோதனை செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்வது கூடாது.

### பிரிவு 3 (பி)

இச்சட்டத்தின்கீழ், பாலினத்தைக் கண்டறிவதற்கான நுண்அதிர்வலை சோதனை சாதனம், படிம செய்நுட்ப சோதனைக்கான சாதனம், ஸ்கேனர் மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்களைப் பதிவு பெறாத மரபணு ஆலோசனை மையம், சோதனை மையம், மருத்துவ மையம் போன்றவற்றுக்கு எந்த நபரும் விற்பனை செய்யக்கூடாது.

### பிரிவு 5 (2)

இது சட்ட விரோதமானது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதற்கான தொழில்நுட்ப சோதனை நடைமுறைகளை மேற்கொள்ளும் நபர் உள்ளிட்ட எந்த நபரும், கர்ப்பிணிப் பெண்ணிடமோ, அவளது உறவினர்களிடமோ, வேறு எந்த நபர்களிடமோ கருவில் இருக்கும் பாலினம் குறித்து வார்த்தைகளினாலோ அல்லது சைகைகள் மூலமோ அல்லது வேறு எந்த வகையிலோ தெரிவிக்கக்கூடாது.

### விளம்பரங்களுக்குத் தடை

#### பிரிவு 22 (1)

பாலினத்தைக் கண்டறிவதற்காகவும் அல்லது பாலினத் தெரிவு செய்வதற்காகவும் நுண்அதிர்வலை சோதனைக் கருவி, படிம செய்நுட்ப சோதனைக் கருவி, ஸ்கேனர் மற்றும் இதர தொழில் நுட்ப சாதனங்களை வைத்துள்ள மரபணு ஆலோசனை மையம், சோதனை மையம், மருத்துவ மையம், அமைப்புகள் அல்லது தனிநபர்கள், பாலினத்தைக் கண்டறிவதற்காகவும், பாலினத் தெரிவு செய்வதற்காகவும் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் உள்பட எந்த வடிவிலும் விளம்பரத்தை வெளியிடுவதோ எந்த வகையிலும் வழங்குவதோ, தகவல் பரப்புவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

#### பிரிவு 22 (2)

மரபணு ஆலோசனை மையம், சோதனை மையம், மருத்துவ மையம் உள்ளிட்ட அமைப்புகளோ அல்லது எந்த நபரோ பாலினத்தைக் கண்டறிவதற்காக அல்லது பாலினத் தெரிவு செய்வதற்காக, அது அறிவியல் பூர்வமாக இருந்தாலும் கூட, எந்த வகையிலும் அது குறித்த விளம்பரத்தை வெளியிடுவது, விநியோகிப்பது கூடாது.

#### பிரிவு 3 (பி) மற்றும் விதி 3 (ஏ)

பதிவு பெறாத மரபணு ஆலோசனை மையம், சோதனை மையம், மருத்துவ மையம் போன்றவற்றுக்கோ அல்லது வேறு எந்த நபருக்கோ அல்லது எந்த அமைப்புக்கோ, பாலினத்தைக் கண்டறிவதற்கான, பாலினத் தெரிவு செய்வதற்கான நுண் அதிர்வலை சோதனைக் கருவி, படிம செய்நுட்ப சோதனைக் கருவி, ஸ்கேனர் மற்றும்

இதர தொழில்நுட்ப சாதனங்களை பணம் பெற்றுக் கொண்டோ வேறு வகையிலோ விற்பனை செய்வது, விநியோகம் செய்வது வாடகைக்குக் கொடுப்பது, அதைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது கூடாது.

**குறிப்பு:** 'தனிநபர்கள்' என்றால் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான நுண்அதிர்வலை சோதனைக் கருவி, படிமம் செய்நுட்ப சோதனைக் கருவி உள்பட இதர தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்பவர், இறக்குமதி செய்பவர், விற்பனையாளர், வணிக ரீதியாக விநியோகிப்பவர் (நிறுவனம்) என்பதைக் குறிக்கும்.

## **தண்டனை விவரம்**

### **தனிநபர்கள் செய்தால் :**

மேற்குறிப்பிட்டுள்ள குற்றங்களைச் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

### **மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் :**

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 4(2)இல் குறிப்பிட்டுள்ளது போன்ற மருத்துவ காரணங்கள் தவிர, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான சோதனைக்காக மேற்கண்ட அமைப்புகளையோ அல்லது தனிநபரையோ அணுகினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

அதன் பிறகும், மீண்டும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கு முயற்சித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்தக் குற்றச்செயலில் மருத்துவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தால், தகுந்த அதிகாரிகள் மூலம் அவரது பெயர் மாநில மருத்துவக் கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

அவர் மீது நீதிமன்றம் குற்றத்தை பதிவு செய்தபிறகு, அந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அவரது பதிவு இடைக்காலமாக ரத்து செய்யப்படும்.

முதல் முறையாக குற்றம் செய்தவருக்கு அவரது பெயர் பதிவு பட்டியலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நீக்கப்படும். தொடர்ந்து அந்தக் குற்றத்தில் ஈடுபட்டால், அவரது பெயர் நிரந்தரமாக நீக்கப்படும்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான சோதனைக்காக

ஒரு கர்ப்பிணிப் பெண் சென்றால், அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கணவரோ, உறவினர்களோ அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தியதாக கருதப்பட்டு, பிரிவு 23 (3) இன் கீழ்க் குற்றம் செய்ததாகக் கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படும்.

**குறிப்பு:** கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான சோதனைக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு பிரிவு 23 (3) பொருந்தாது.

சட்டப் பிரிவையும் விதி முறையையும் மீறுபவர்களுக்கு என்று குறிப்பிட்ட தண்டனை எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். இவை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

தொடர்ந்து இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டால், முதல் முறையாகத் தண்டிக்கப்பட்ட பிறகு, விதிமீறலைத் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

### **நீதிமன்றம் குற்றங்களை எப்போது கவனத்தில் கொள்ளும்?**

பிரிவு 28-இன்படி, கீழ்க்காண்பவர்கள் புகார் அளித்தால் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்:

- மத்திய அரசோ, மாநில அரசோ, அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்போ அதிகாரம் வழங்கியிருக்கும் சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி புகார் செய்யலாம்.
- சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிடம் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஷயம் குறித்து ஒரு நபர் புகார் அளித்தும் 15 நாட்களில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.



**குறிப்பு:** ஒரு நபர் என்றால், தொண்டு நிறுவனமும் அதில் அடங்கும்.

### **இந்தக் குற்றங்களை எந்த நீதிமன்றம் விசாரணை செய்யும்?**

இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களை பெருநகர மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரிப்பார்.

**குறிப்பு:** கைது செய்வதற்குரிய குற்றம் (Cognisable) ஜாமீனில் வெளிவர முடியாத (non-bailable), மரசமாகத் தீர்த்துக் கொள்ள முடியாத (non-compoundable) குற்றம் ஒவ்வொன்றும் பிரிவு 27-இன் கீழ் வரும்.

# பெண் குழந்தைகளின் தன்னுரிமை மேம்பாட்டுக்கான அரசு நலத் திட்டங்கள்



## பெண் குழந்தைகளின் தன்னுரிமை மேம்பாட்டுக்கான அரசு நலத் திட்டங்கள்

வளரிளம் பருவத்தினரை, குறிப்பாக வளரிளம் பருவ பெண் குழந்தைகளை தன்னுரிமை மேம்பாடு அடைந்தவர்கள் ஆக்கவேண்டும் என்பதுதான் தேசத்தின் மற்றும் அரசின் அக்கறையாக உள்ளது.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எனப் பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் அவற்றோடுகூட, பெண் குழந்தைகளும், பெண்களும் எதிர்கொள்ளக் கூடிய கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளை சமநிலைப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வகைசெய்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அடிப்படை உரிமைகள் உறுதி செய்கின்றன.

மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குடிமக்களும் பாரபட்சமாக நடத்தப்படுவதை அது தடைசெய்துள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பான விஷயங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 15 (3), 16, 39 (ஏ), 39 (பி), 39 (சி) மற்றும் 42 ஆகிய பிரிவுகள் இவை தொடர்பாக சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன.

பெண் குழந்தைகளின் தன்னுரிமை மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளன.

### மத்திய அரசு நலத் திட்டங்கள்

#### பாலிகா சம்ரிதி யோஜனா (Balika Samridhi Yojana)

#### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப் படுத்தப்படுகின்றது?

பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

#### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

பெண்குழந்தைகள் பிறப்பு குறித்த எதிர்மறையான மனப்பாங்கைக் குறைக்க வேண்டும் என்பதும், பெண் குழந்தைகளின் கல்விக்கும், 18 வயதுக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் ஆதரவு தரவேண்டும் என்பது இதன் நோக்கம்.

#### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள்.

## இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களும் பயன்களும் எவை?

வகுப்பு	ஆண்டு கல்வி உதவித் தொகை
முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை	ஒவ்வொரு வகுப்புக்கும் ஆண்டுக்கு ரூ.300 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
நான்காம் வகுப்புக்கு	ஆண்டுக்கு ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
ஐந்தாம் வகுப்புக்கு	ஆண்டுக்கு ரூ.600 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை	ஆண்டுக்கு ரூ.700 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு	ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

## அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான் - *Sarva Shikha Abhiyan*)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இத்திட்டம் நாடு முழுதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

- 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்குவதன் மூலம் அனைவருக்கும் தொடக்கக்கல்வி வழங்குவது.
- அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்தல்.
- அனைத்து குழந்தைகளும் 8 ஆண்டுகள் தொடக்கக் கல்வியை முடிப்பதை உறுதி செய்தல்.
- வாழ்க்கைக்கான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் தொடக்கக்கல்வியில் கவனம் செலுத்துதல்.
- விளம்பு நிலை சமூகக் குழுக்களைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைக்கச் செய்தல்.
- அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து, அவர்கள் பள்ளிப்படிப்பை இடையிலேயே விட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்தல்.



## இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண்குழந்தைகள்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களும் பயன்களும்:	
வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் ஒரு தொடக்கப்பள்ளியும் 3 கி.மீ. தூரத்துக்குள் ஒரு நடுநிலைப்பள்ளியும் இருப்பதை உறுதி செய்தல்.	8-ஆம் வகுப்பு வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள்.
பெண் குழந்தைகளுக்காக மட்டும் தனி நடுநிலைப்பள்ளி தொடங்க ஏற்பாடுகள்.	பெண் குழந்தைகளுக்குத் தனிக் கழிப்பிட வசதி.
பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான முகாம்கள்.	வயது அதிகமான பெண் குழந்தைகளுக்குக் கற்றல் அளவை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சியும் இணைப்புப் படிப்புகளும் (Bridge Courses) வழங்குதல்.
50 சதவீதம் பெண் ஆசிரியர்களை வேலைக்கு சேர்த்தல்.	ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தை ஒருங்கிணைத்து பள்ளிகளிலோ அல்லது பள்ளிக்கு அருகிலோ முன்பருவக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி மையங்களை (Early Child Care and Education Centres) ஏற்படுத்துதல்.
அனைவருக்கும் சமமான கற்கும் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் திட்டங்களைச் செயல்படுத்துதல்.	பாடப்புத்தகங்கள் உள்பட கற்பிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்குமான பொருள்களிலும் பாலின சமநிலையில் கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவித்தல்
பெண் குழந்தைகளின் கல்விக்காக சமூகத்தினர், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் போன்று சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரை ஈடுபடுத்தி சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல்.	பெண் குழந்தைகளின் கல்விக்காக, அதாவது தேவையைப் பொருத்து குழந்தைகளின் வருகைப்பதிவு மற்றும் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்ற இடையீடு நடவடிக்கைகளுக்காக ஒரு மாவட்டத்துக்கு ஓராண்டுக்கு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை புதுமைத் திட்ட நிதியை (Innovation Fund) வழங்குதல்

## அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

இடைநிலைக் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து, அனைத்து வளரிளம்பருவக் குழந்தைகளுக்கும் ஏற்றதாக இடைநிலைக் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

14 வயதிலிருந்து 16 வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.

### இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களும் பயன்களும்:

இருப்பிடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்துக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி இருப்பதை உறுதி செய்தல். தேவைக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், உறைவிட வசதிகளைச் செய்வதைக் கட்டாயமாக்குகிறது.	கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், கலை மற்றும் கைவினைச் செயல்பாட்டுக்கான அறைகள், தனிக் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற வசதிகள் உயர்நிலைப்பள்ளிகளில் செய்யப்படுவதை உறுதிசெய்கிறது.
சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பெண்கள், சிறப்பு தேவைகளுடைய குழந்தைகள் (மாற்றுத்திறனாளிகள்), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கல்வி ரீதியாகப் பின் தங்கிய சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.	மாணவர் – ஆசிரியர் விகிதத்தை 30:1 –ஆக மாற்றுவதற்காகக் கூடுதல் ஆசிரியர்களை வழங்க வழி வகை செய்கிறது. மேலும் தொலை தூரப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கும் விடுதி வசதிகளையும் வழங்க வகை செய்கிறது.

<p>அரசுப் பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெறும் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள், போதுமான ஊழியர்கள் மற்றும் தேவையான பொருட்கள் போன்றவற்றுக்கான நிதி வசதியைச் செய்தல். மற்ற பள்ளிகளைப் பொருத்தவரை இந்த வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான ஒழுங்கு முறை விதிகளைச் செயல்படுத்துதல்.</p>	<p>அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலக் கல்வியில் கவனம் செலுத்துதல்; ஆசிரியர்களுக்குப் பயிற்சி, அறிவியல் ஆய்வுக்கூட வசதி, கல்வி வழங்குவதற்கான தகவல் தொடர்பு தொழில் நுட்ப வசதிகள், பாடத்திட்ட சீர்திருத்தம், கற்பித்தல் கற்றல் சீர்திருத்தங்கள் போன்றவை செய்யப்படும்.</p>
--	---



## பெண் குழந்தைகளுக்குத் தொடக்க நிலைக் கல்விக்கான தேசியத் திட்டம் (National Programme for Education of Girls at Elementary Level -NPEGEL)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

நாடு முழுவதும் கீழ்க்காண்பனவாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது:

- கல்வியில் பின் தங்கிய வட்டங்கள்: அதாவது, பெண்களின் எழுத்தறிவு தேசிய சராசரி அளவான 46.13 சதவீதத்துக்குக் கீழ் உள்ள வட்டங்கள், எழுத்தறிவில் பாலின இடைவெளி தேசிய சராசரி அளவான 21.59% மேல் உள்ள வட்டங்கள் போன்று அடையாளம் காணப்பட்ட வட்டங்கள்.

- தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகை (குறைந்தது 5 சதவீதம்) அதிகமாக உள்ள, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வட்டங்கள்.

### இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் எவை?

- தொலைதூர இடங்களில் உள்ள பெண்களுக்கு கல்வியும் வாழ்க்கைத் திறன்களும் எளிதில் கிடைப்பதற்கான சிறப்பு இடையீடுகளை மேற்கொள்வதன் மூலம், எழுத்தறிவு பெறுவதில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைத்தல். மேலும் சில குறிப்பிட்ட நோக்கங்கள்:
- கடினமான சூழ்நிலைகளிலும் தொலைதூர இடங்களிலும் உள்ள பெண்களுக்காக வட்ட அளவிலான திட்டங்களை உருவாக்குதல்.
- பெண் குழந்தைகளுக்கு கல்வியை கிடைக்கச் செய்து, அவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடாமல் இருக்கச் செய்வதன் மூலம்
- கல்வியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பங்கேற்பை மேம்படுத்த உறுதி செய்தல்.
- கல்வியின் தரத்தை, குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

6 வயதிலிருந்து 14 வயது வரையுள்ள பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் பெண் குழந்தைகள்

## இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள்	
<p>ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைத்து பெண் குழந்தைகளின் கல்விக்காக சமூகத்தை ஒருங்கிணைக்க வேண்டும். பள்ளிகளில் பெண் குழந்தைகள் படிப்பதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மேலும் சமூகத்தை ஒன்று திரட்டி ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மாதிரிப் பள்ளியை ஏற்படுத்த வகை செய்கிறது.</p>	<p>பள்ளிக்குச் செல்லாத, பள்ளிப்படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட பெண் குழந்தைகள், தொடக்கக் கல்வியை முடிக்காத அதிக வயதை எட்டிய பெண்கள், பணிபுரியும் பெண்கள், விளிம்பு நிலை சமூக குழுக்களைச் சேர்ந்த பெண்கள், பள்ளிக்கு குறைவான வருகைப் பதிவுள்ள பெண் குழந்தைகள், சரியாகப் படிக்க முடியாத பெண் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராகப் பணி செய்வதிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள், கடத்தப்பட்ட பெண்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகள், கலவரத்துக்கு ஆளான பகுதியிலிருந்த, நகரப் பகுதியிலிருந்த பெண் குழந்தைகள் உள்பட இடம் பெயர்ந்த பெண் குழந்தைகள் போன்றவர்களின் நலனுக்காகத் திட்டமிட்டு அதனைச் செயல்படுத்தி, கண்காணித்தல்.</p>
<p>ஆசிரியர்களுக்கு சமூகப்பாலினம் குறித்த விழிப்புணர்ச்சி: சமூகப்பாலின உணர்வுடன் கூடிய கற்றல் பொருள்களை உருவாக்குதல். எழுதுபொருள், பயிற்சிப்புத்தகம், சீருடை, பாதுகாப்புத் துணை போன்ற தேவைக்கேற்ற ஊக்குவிப்புகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.</p>	<p>தகவல் அறிவுத் தளத்தையும், சுயமரியாதையும் தன்னபிக்கையையும் வாழ்க்கைத்திறனையும் வாழ்வாதாரத் திறனையும் மேம்படுத்துவதற்காக சோதனை ரீதியிலான கற்றல் செயல்பாடுகள் மூலமாக பெண் குழந்தைகளைத் தன்னுரிமை மேம்பாடு அடைந்தவர்கள் ஆக்குதல்.</p>

## கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (Kasturba Gandhi Balika Vidyalaya- KGBV)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

நாடு முழுவதும் உள்ள,

- கல்வி ரீதியாகப் பின்தங்கிய வட்டங்கள் : அதாவது, பெண்களின் எழுத்தறிவு தேசிய சராசரி அளவான 46.13 சதவீதத்துக்குக் கீழ் உள்ள வட்டங்கள், எழுத்தறிவில் பாலின இடைவெளி தேசிய சராசரி அளவான 21.59 சதவீதத்துக்கு மேல் உள்ள வட்டங்கள் போன்று அடையாளம் காணப்பட்ட வட்டங்கள்.

- கல்வி ரீதியாகப் பின்தங்கிய வட்டங்களில், அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகை அதிகமாகவும் அந்தப் பெண்களின் எழுத்தறிவு விகிதம் குறைவாகவும் உள்ள இடங்களில் பள்ளிகளை ஏற்படுத்துதல்.
- பள்ளிகளை ஏற்படுத்துவதற்கு உரிய தகுதி பெறாத ஏராளமான, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளும் இத்திட்டத்தின் கீழ் வரும்.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

சமூகத்தில் பின் தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், தொடக்கக் கல்வி வழங்குவதற்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்துவது.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் (75 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன) மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் (25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது).

### இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களும் பயன்களும் எவை?

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள்	
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சேர்ந்த பெண் குழந்தைகள் குறைந்தது 50 பேராவது உள்ள இடங்களில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்படும். தகுதியான பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்து மொத்த எண்ணிக்கையை 50 பேருக்கு மேலும் அதிகரிக்கலாம்.	இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.
குறிப்பாக வழக்கமான பள்ளிகளுக்குச் செல்ல இயலாத வளரிளம் பருவ பெண்களுக்கான •நடுநிலைப்பள்ளி கல்வித்தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.	பள்ளிகளுக்குத் தேவையான கற்பித்தல், கற்றல் சாதனங்கள், உதவிப் பொருள்கள் வாங்கித் தரப்படும்.

<p>தொடக்கக் கல்வியை முடிக்காத, பள்ளி செல்லாமல் இருக்கும் வயதான பெண் குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கிறது. கடினமான பகுதிகளில் (இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக உள்ள, ஆங்காங்கே தனித் தனியே இருக்கும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில்), தொடக்கப் பள்ளியோ, நடுநிலைப் பள்ளியோ தொடங்குவதற்கு தகுதிபெறாத இடங்களில் வாழும் பெண் குழந்தைகளுக்கும் கல்வி வசதி அளிப்பதை உள்ளடக்கியது இத்திட்டம்.</p>	<p>பெண் குழந்தைகளையும் அவர்களது குடும்பப் பெண்களையும் ஊக்குவித்து, தங்களது பெண் குழந்தைகளை உண்டு உறைவிடப் பள்ளிக்கு அனுப்புவதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.</p>
	<p>சாத்தியமான இடங்களில் பள்ளிகளை நடத்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் லாபநோக்கில்லாத அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளை கார்ப்பரேட் நிறுவனங்களைத் தத்தெடுக்கச் செய்யலாம்.</p>

## பெண் குழந்தைகளின் மேல்நிலைக் கல்விக்கான தேசிய ஊக்கச் சலுகைகள் (National Incentives to Girls for Secondary Education)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

14 வயது முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளை, குறிப்பாக 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பெண் குழந்தைகளை மேல்நிலைக் கல்வியை முடிக்க ஊக்குவிக்கும் திட்டம் இது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று (அவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில், உள்ளாட்சிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள பெண் குழந்தைகள்.

9-ஆம் வகுப்பில் சேருவதற்கு பெண் குழந்தைகளின் வயது 16-க்கு கீழ் (மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி) இருக்கவேண்டும். திருமணமான பெண் குழந்தைகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள், மத்திய அரசுப்

பள்ளிகளில் (கேந்திரிய வித்யாலாயா, நவோதயா வித்யாலாயா, மத்திய செகண்டரி கல்வி போர்டுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள்) பயிலும் பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

### இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களும் பயன்களும் எவை?

தகுதியுடைய பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ. 3 ஆயிரம் செலுத்தப்படும். 18 வயதுஆன பிறகு அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட அந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம்.

### ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (Integrated Child Protection Scheme - ICPS)

#### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

#### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

கடினமான சூழலில் வாழும் குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்துதல். மோசமாக நடத்தப்படுதல், புறக்கணிக்கப்படுதல், சுரண்டப்படுதல், கைவிடப்படுதல் மற்றும் குடும்பப் பிரிவினைகளால் பாதிக்கப்படுதல் போன்ற அந்தக் குழந்தைகளின் பாதிக்கப்படக்கூடிய சூழல்களைக் குறைப்பது.

#### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

பாதுகாப்பும், பராமரிப்புமற்ற 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும், சட்டத்துடன் முரண்படுகிற, சட்டத்துடன் தொடர்புடைய குழந்தைகளும் இதில் அடங்குவர்.

#### அதாவது, பயனாளிகள் கீழ்க்காண்பவர்களில் ஒருவர் :

- வீடோ, தங்குவதற்கு இடமோ இல்லாத, வாழ வழியற்ற குழந்தைகள்.
- ஒரு குழந்தையை கொல்லப் போவதாகவோ, காயப்படுத்தப் போவதாகவோ அச்சுறுத்தும் ஒருவரிடம் (அவர் காப்பாளராகவோ, காப்பாளராக இல்லாமலோ இருக்கலாம்) வாழும் குழந்தைகள்.
- மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்ட அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களை உடைய குழந்தைகள் அல்லது அவர்களை ஆதரிக்க யாரும் இல்லாதவர்கள்.
- ஒரு குழந்தையை வளர்க்கத் தகுதியற்ற பெற்றோரிடம் அல்லது காப்பாளரிடம் வளரும் குழந்தைகள்.
- பெற்றோரோ, காப்பாளரோ, பராமரிப்பவரோ இல்லாத குழந்தைகள் அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் அல்லது காணாமல் போனவர்கள் அல்லது பெற்றோர்கள் யார் எனக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள வீட்டை



விட்டு ஓடிப் போன குழந்தைகள்.

- பாலியல் ரீதியாக அல்லது வேறு சட்ட விரோத செயல்கள் மூலமாக சுரண்டப்படுவதற்கும், சித்திரவதை செய்யப்படுவதற்கும், மோசமாக நடத்தப்படுவதற்கும் ஆளாக வாய்ப்புள்ள குழந்தைகள்.
- பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள அல்லது போதைப் பழக்கத்துக்கு ஆளான நிலையில் உள்ள அல்லது கடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் உள்ள குழந்தைகள்.
- ஆயுத மோதல்கள், சமூகப் பதற்றங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
- சட்டத்துடன் முரண்பாடுள்ள குழந்தைகள் என்றால் குற்றம் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகள் என்று பொருள்.
- சட்டத்துடன் தொடர்புள்ள குழந்தைகள் என்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது குற்றத்தைப் பார்த்த சாட்சியாக உள்ள குழந்தைகள் என்று அர்த்தம்.

### ICPS திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள்	
பாரமரிப்பு, ஆதரவு மற்றும் மறுவாழ்வு சேவைகள்.	நிதி ஆதரவு
சைல்டுலைன் என்பது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் செயல்படும் அவசர உதவி தொலைபேசி மையம். 1098 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள் பற்றி தகவல் அளிக்கலாம். அதன்மூலம் அத்தகைய குழந்தைகளுக்கு நீண்ட கால பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்.	தேவையின் அடிப்படையிலான புதுமையான திட்டங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும். மாவட்ட அல்லது நகரத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கான திட்டங்களாக அவை இருக்க வேண்டும். அவை முன்னோடித் திட்டங்களாகச் செயல்படுத்தத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, சிறைவாசிகளின் குழந்தைகளுக்கும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சிறப்புத் திட்டங்கள். பேரிடருக்குப் பிந்தைய மறுவாழ்வுப் பணிகளுக்கும் இது பயன்பட முடியும்.
செலவுகளை ஏற்றுக் கொள்ளாதல், பராமரிப்பு, தத்தெடுப்பு மற்றும் பின் கவனிப்பு போன்ற குடும்பம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாராத பராமரிப்பு முறைகள்.	ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலக் குழுவையும் இளஞ்சிறார் நிதி வாரியத்தையும் ஏற்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளையும் நிதி ஆதரவையும் வழங்குதல்.

<p>நகரங்களிலும் சிறுநகரங்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு சட்டத்துடன் முரண்படும் குழந்தைகளுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும், பராமரிப்பும் குடும்பங்களுக்கும் வழிகாட்டும் பாதுகாப்பும் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதற்காக குழந்தைகளுக்கும், புதிய நிறுவன வசதிகளை உருவாக்கவும் தற்போதுள்ள வசதிகளை உருவாக்கவும் தற்போதுள்ள நிறுவன வசதிகளைத் தொடர்ந்து நிறுவன வசதிகளைத் தொடர்ந்து பராமரிக்கவும் (தங்கும் இல்லங்கள், பராமரிக்கவும் (தங்கும் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு சேவைகள் முதலியவற்றுக்கு) ஆதரவு அளிக்க வேண்டும்.</p>	<p>பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்குவதற்காக வழிகாட்டும் ஆலோசகர்கள் பிரிவை உருவாக்குவது.</p>
	<p>குழந்தை பாதுகாப்பு குறித்த தகவல்கள் மேலாண்மைக்காகவும், குழந்தைப் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுவது குறித்து கண்காணிப்பதற்கான கருவியாகவும் ஓர் அமைப்பை உருவாக்குதல்</p>
	<p>குழந்தைப் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக ஆதரவுப் பிரச்சாரம், பொது தகவல் தொடர்பு மற்றும் அதைப் பற்றி கற்பித்தல்.</p>

## ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (Integrated Child Development Services-ICDS)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் நாடுமுழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

முன் பருவக் கல்வியை அளித்தல். 6 வயது வரையுள்ள குழந்தைகள் எதிர்நோக்கும் ஊட்டச்சத்தின்மை, நோயுற்றிருத்தல், கற்கும் திறன் குறைந்திருப்பது மற்றும் இறப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.

### சிறப்பு நோக்கங்கள்

- பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் உடல் நலத்தை மேம்படுத்துதல்.

- மன ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக குழந்தையின் முறையான வளர்ச்சிக்காக சரியான அடித்தளம் அமைத்தல்.
- இறப்பு, நோயுற்றிருப்பது, ஊட்டச்சத்துகுறைவு, பள்ளி இடைநிற்றல் முதலிய நிகழ்வுகளைக் குறைத்தல்
- குழந்தைகள் மேம்பாட்டுக்கான கொள்கை மற்றும் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு துறைகளுக்கு மத்தியில் பயனுள்ள ஒருங்கிணைப்பைப் பெறுதல்
- முறையான ஊட்டச்சத்து, சுகாதாரக் கல்வி வழங்குவதன் மூலமாக இயல்பாக குழந்தைகளின் சுகாதார, ஊட்டச்சத்துத் தேவைகளைப் பராமரிக்கும் வகையில் தாயின் திறன்களை மேம்படுத்துதல்.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள், 15 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.

### இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

இத்திட்டம் கீழ்க்காணும் சேவைகளை வழங்குகிறது:

- துணை ஊட்டச்சத்து
- நோய்த்தடுப்பு
- உடல்நலப் பரிசோதனை
- பரிந்துரை சேவைகள்
- முன்பருவப் பள்ளியில் முறை சாராக்கல்வி
- ஊட்டச்சத்து மற்றும் உடல்நலக்கல்வி

இத்திட்டத்தின் கீழ் பல சேவைகள் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டால் இத்திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் இவ்வாறு பல்வேறு சேவைகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம். ஒரு சேவையின் பலன் அதைச் சார்ந்துள்ள மற்ற சேவைகளிடம் இருந்து கிடைக்கும் ஆதரவைப் பொருத்தது.

ICDS திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும்		
சேவைகள்	இலக்குக் குழுக்கள்	சேவையளிப்பவர்
ஊட்டச்சத்துக்குத் துணை	6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பெண்கள் பாலூட்டும் (PLM) தாய்மார்கள்	அங்கன்வாடிப் பணியாளர் (AWW) மற்றும் அங்கன்வாடி உதவியாளர் (AH)

தடுப்பூசி போடுதல்	6 வயதுக்கு குழந்தைகள், பெண்கள் பாலூட்டும் (PLM)	கீழ் உள்ள கர்ப்பிணிப் மற்றும் தாய்மார்கள்	கிராம சுகாதாரச் செவிலியர் (ANM) / மருத்துவ அதிகாரி (MO)
உடல்நலப் பரிசோதனை	6 வயதுக்கு குழந்தைகள், பெண்கள் பாலூட்டும் (PLM)	கீழ் உள்ள கர்ப்பிணிப் மற்றும் தாய்மார்கள்	கிராம சுகாதாரச் செவிலியர் (ANM) / மருத்துவ அதிகாரி (MO), அங்கன்வாடி பணியாளர் (AWW)
பரிந்துரை சேவைகள்	6 வயதுக்கு குழந்தைகள், பெண்கள் பாலூட்டும் (PLM)	கீழ் உள்ள கர்ப்பிணிப் மற்றும் தாய்மார்கள்	கிராம சுகாதாரச் செவிலியர் (ANM) / மருத்துவ அதிகாரி (MO), அங்கன்வாடி பணியாளர்
முன்பருவக் கல்வி	3 வயதிலிருந்து 6 வயது வரை உள்ள குழந்தைகள்		அங்கன்வாடி பணியாளர் (AWW)
ஊட்டச்சத்து மற்றும் உடல்நலக் கல்வி	15 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள பெண்கள்		கிராம சுகாதாரச் செவிலியர் (ANM) / மருத்துவ அதிகாரி (MO) / அங்கன்வாடி பணியாளர் (AWW)
<p>இலக்கு குழுக்களைக் கண்டறிய கிராம சுகாதாரச் செவிலியர்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர்கள் உதவ வேண்டும். ஆறில் மூன்று சேவைகளான நோய்த்தடுப்பு, உடல்நலப் பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள் உடல்நலம் மற்றும் குடும்பப் பொதுநல அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுசுகாதார உள்கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும்.</p>			

## கிஷோரி சக்தி யோஜனா (Kishori Shakthi Yojana)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

நாடு முழுவதிலுமுள்ள தேர்வு செய்யப்பட்ட வட்டங்களில்.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

வளரிளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் வளர்ச்சி நிலையை மேம்படுத்துதல். உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்பநலம் சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்துதல். வாழ்க்கைத்திறன் கற்றல், மீண்டும் பள்ளி செல்லுதல் போன்ற வாய்ப்புகளுடன் அவர்களை இணைத்தல். சமூக சுற்றுச்சூழல் பற்றி

அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்த உதவுதல். அவர்களை சமூகத்தின் ஆக்கபூர்வ உறுப்பினர்களாக ஆக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

11 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள வளரிளம் பருவப் பெண்கள்

### இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

இத்திட்டம் ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவையின் உள்கட்டமைப்பின் கீழ் செயல்படும்.

இத்திட்டத்தின் கீழ் வளரிளம் பருவ பெண்களுக்கு உடல் ரீதியான கல்வி, வளர்ச்சி ரீதியான கல்வி, பாலியல் கல்வி உள்ளிட்ட முறைசாரா வாழ்க்கைத் திறன்பயிற்சி வழங்கப்படும். மேலும் அவர்களது உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த இரும்புச்சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் வயிற்றுப் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சிக் கல்வியும் வழங்கப்படும்.

### ராஜீவ்காந்தி வளரிளம் பருவப் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம் (Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls -RGSEAG or SABLA)

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ICDS)கீழ் செயல்படும். இந்த மாவட்டங்களில் உள்ள வட்டங்களில் கிஷோரி சக்தி யோஜனாவுக்குப் பதிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

- வளரிளப் பருவப் பெண்களின் சுய-வளர்ச்சி மற்றும் தன்னுரிமை மேம்பாட்டை அதிகரித்தல்.
- அவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
- உடல்நலம், ஊட்டச்சத்து, தூய்மை, வளரிளம் பருவத்தினரின் இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதாரம் (ARSH), குடும்பம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- வீட்டுக்குத் தேவையான திறன்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தி அவற்றை தொழில் பயிற்சித் திறன்களைப் பெறுவதற்கான தேசியத் திறன் மேம்பாட்டு திட்டத்தின் (NSDP) கீழ் ஒருங்கிணைத்தல்.

- பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் வளரிளம் பருவப் பெண்களை பள்ளியில் அல்லது முறை சாராக்கல்வி முறையில் படிக்கச் சேர்த்துவிடுதல்.
- ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், சமூக சுகாதார மையம், தபால் நிலையம், வங்கிகள் மற்றும் காவல் நிலையம் போன்ற பொது சேவைகளை வழங்கும் இடங்களில் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்தல்.

### இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

11 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள வளரிளம் பருவப் பெண்கள். இந்தக் குழுவின் மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: வயதுக்குரிய இடையீட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக 11 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள வளரிளம் பருவப் பெண்கள். 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள வளரிளம் பருவப் பெண்கள்.

### இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

SABLA திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும்	
<p>மாநில அரசு, யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ள கால அட்டவணைப்படி, பள்ளி செல்லாமல் இருக்கும் வளரிளம் பருவப் பெண்கள் அனைவரும் அங்கன்வாடி மையங்கள் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறுவர். மற்றவர்கள், அதாவது பள்ளி செல்லும் பெண்கள், அங்கன்வாடி மையத்தில் அளிக்கப்படும் வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுக்கல்வி, ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் சார்ந்த கல்வி, சமூக, சட்டப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகளுக்கு பள்ளிக் காலங்களில் மாதத்திற்கு இரண்டு முறையும் விடுமுறைக் காலங்களில் அதற்கும் மேற்பட்ட தடவைகளும்</p>	<p>வளரிளம் பெண்களுக்காக வழங்கப்படும் ஒருங்கிணைந்த சேவைகள்: ஊட்டச்சத்து சேவைகள், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாத்திரை, உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரை சேவைகள், ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் உடல்நலக் கல்வி போன்றவை அடங்கும். தேசியத்திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடும்ப நல வழிகாட்டுதல் ஆலோசனைகள், அறிவுரைகள், வீட்டு மேலாண்மை, குழந்தைப் பராமரிப்பு, வாழ்க்கைத்திறன் மேம்பாடு, 16 வயதும் அதற்கு மேம்பட்ட வயதுடைய பெண் குழந்தைகளுக்கு தேசியத்திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி</p>
<p>அங்கன்வாடி மையங்களுக்குச் செல்ல வேண்டும். அத்தகைய பயிற்சியின் போது பள்ளி செல்லும் குழந்தைகளும், பள்ளி செல்லாத குழந்தைகளும் கலந்து பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனால், பள்ளிசெல்லும் குழந்தைகளைப் பார்த்து பள்ளி செல்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஊக்கமடைவர்.</p>	

அங்கன்வாடி சுழற்சி முறையில் இரு பருவப் பெண்களை மாதிரிக் கல்வியாளராகவும் காணிப்பாளராகவும் கொண்டு, வளரிளம் பருவப் பெண்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குதல்.	மையங்களில் வளரிளம் முன் கண் 15-20	வளரிளம் பருவப் பெண்களுக்கான பொது உடல் நலப் பரிசோதனை நாள் அல்லது கிஷோரி நாள் என ஒரு நாளினை ஒதுக்கி அன்று மருத்துவ அதிகாரிகளும், கிராம சுகாதார செவிலியரும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வார்கள். அனைத்து வளரிளம் பருவப் பெண்களும் உடல்நல அட்டைகளை பராமரிப்பதும்/ வைத்திருக்க வேண்டியதும் கட்டாயம்.
---	---	--

## பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான உதவித் திட்டம் (Support to Training and Employment Programme - STEP):

### இந்தத் திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

### இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

செயல் அடிப்படையிலான திட்டங்களின் வாயிலாக பெருமளவிலான பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கான, நிலையான வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை விரிவுபடுத்துதல்.

விவசாயம், சிறிய அளவில் கால்நடைகள் வளர்ப்பு, பால்பண்ணை, மீன்வளர்ப்புப் பண்ணை, கைத்தறி மற்றும் கைவினைத் தொழில், காதி மற்றும் கிராமத் தொழில்கள், பட்டு புழு வளர்ப்பு, சமூகக் காடுகள் வளர்ப்பு, தரிசுநில மேம்பாடு போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

### குறிப்பிட்ட நோக்கங்கள்

- சிறிய குழுக்களாகப் பெண்களை ஒன்று திரட்டி, பயிற்சி மற்றும் கடன் வசதி அளித்து அவர்களுக்கு சில வசதிகளைக் கிடைக்கச் செய்தல்.
- திறன் மேம்பாட்டு பயிற்சியளித்தல்.
- முன்னும் பின்னும் இணைப்புகளை வழங்கி பெண்கள் குழுக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருவாயை உருவாக்கும் திட்டங்களை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
- பெண்களுக்கான பயிற்சிகளையும் வேலை நிலைமைகளையும் வலுப்படுத்துவதற்காக ஆதரவு சேவைகளை வழங்குதல்.

## இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

- சொத்துக்கள் இல்லாத விளிம்பு நிலையில் உள்ள கிராமத்துப் பெண்கள் மற்றும் நகரத்து ஏழைப் பெண்கள். இவர்களில் கூலி வேலை செய்பவர்கள், ஊதியமில்லாமல் பணியாற்றுபவர்கள், பெண் தலைமையில் உள்ள குடும்பங்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர். இதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
- 1860-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கப் பதிவு சட்டத்தின்படி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
- இந்த 'STEP' திட்டத்தின் கீழ் பண உதவி பெறும் அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது முகமைகள், அவற்றின் தலைமையகம் நகரங்களில் இருந்தாலும்கூட, கிராமப் புறங்களில் வேலைசெய்யும் அமைப்புகளாக இருக்க வேண்டும்.

## STEP திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?

STEP திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும்	
பெண்களுக்கான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு:	திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் மூலம் முழுமையான நிதி உதவி (கீழ்க்காண்பவைகளுக்காக):
<ul style="list-style-type: none"> <li>• பயிற்சி மூலம் திறன் மேம்பாடு</li> <li>• சிறந்த, நிலையான வேலைவாய்ப்புகள்</li> <li>• வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த முன்பின் இணைப்புகள்.</li> <li>• பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்க வசதிகள் செய்தல்.</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>• திட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்குமான செலவு</li> <li>• பயிற்சி உதவித் தொகை, பயிற்றுநர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், பயிற்சி மற்றும் தயாரிப்பு மையங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான மூலப்பொருட்கள்.</li> <li>• கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தியாளர்கள் அல்லது ஊழியர்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் உருவாகவும் அவை சட்டரீதியான அமைப்பாக உருவாவதற்கும் ஆதரவு அளித்தல்.</li> <li>• திட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்குமான செலவு</li> <li>• பயிற்சி உதவித் தொகை, பயிற்றுநர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், பயிற்சி மற்றும் தயாரிப்பு மையங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான மூலப்பொருட்கள்.</li> </ul>



<ul style="list-style-type: none"> <li>• உடல்நலப் பரிசோதனைகள், பரிந்துரை சேவைகள், நடமாடும் குழந்தைகள் காப்பகங்கள் போன்ற ஆதரவு சேவைகளைச் செய்தல் மற்றும் கல்வி வசதிகள்.</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>• கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தியாளர்கள் அல்லது ஊழியர்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் உருவாகவும் அவை சட்டரீதியான அமைப்பாக உருவாவதற்கும் ஆதரவு அளித்தல்.</li> <li>• கல்வி, பொது விழிப்புணர்வு, உடல்நலம், துப்புரவு, ஊட்டச்சத்து, குழந்தைகள் காப்பகம் (Creche Facility) போன்ற வசதிகள் இல்லாத இடங்களில் ஆதரவு சேவைகளை வழங்குதல்.</li> <li>• விற்பனையாளர்கள், இருப்பு வைத்திருக்க வசதி, கடனில் வாங்குவதற்கு வசதி போன்ற சந்தைப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவு வழங்குதல்</li> <li>• கிடங்குகள், விற்பனை மையங்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு ஆதரவு.</li> <li>• தனிப்பட்ட பணியிடம், பயிற்சிசாரா உற்பத்திமையங்கள் அமைப்பதற்கு இந்த அமைப்புகளுக்கும் முகமைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு 50 சதவீதநிதி உதவி அளிக்கப்படும். மீதம் உள்ள 50 சதவீதநிதி உதவி நடைமுறைப்படுத்தும் முகமையால் வழங்கப்படும்.</li> <li>• இத்திட்டத்தின் கீழ் செயல் மூலதனமாகவும் மூலப்பொருட்களுக்காகவும் நிதி உதவி படிப்படியாக வழங்கப்படும். முதலாம் ஆண்டில் 100 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் மூன்றாம் ஆண்டில் 30 சதவீதமும் வழங்கப்படும்.</li> </ul>
---	---

## உஜ்வாலா திட்டம் (Ujjwala Scheme)

மனிதக் கடத்தலை தடுப்பதற்கும், கடத்தலால் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்கும், மறுவாழ்வு அளிப்பதற்கும் மற்றும் வர்த்தக ரீதியான பாலியல் சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் மறுபடியும் ஒருங்கிணைப்பதற்குமான விரிவானதிட்டம்.

## இந்தத்திட்டம் எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

நமதுநாட்டில் 19 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.

## இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் பயன்களும் எவை?


- வருமுன் தடுத்தல்
- மீட்டல்
- மறுவாழ்வு அளித்தல்
- மீண்டும் ஒன்றிணைத்தல்
- திருப்பி அனுப்புதல்

## இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

- வர்த்தக ரீதியான பாலியல் சுரண்டல்களுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துவதைத் தடுப்பதற்காக சமூகத்தை ஒன்று திரட்ட வேண்டும். உள்ளூர் சமூகத்தினரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்.
- கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாகவோ அல்லது புதிய செயல்பாடுகள் மூலமாகவோ பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்.
- இருப்பிடம், உணவு, உடை, மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, சட்ட உதவி, வழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி போன்ற அடிப்படை வசதிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதன் மூலம் உடனடியாகவும் நீண்ட கால நோக்கிலும் மறுவாழ்வு சேவைகளை வழங்குதல்.
- பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்திலும் சமுதாயத்திலும் மீண்டும் ஒன்றிணைக்க வசதிகள் ஏற்படுத்தித் தருதல்.
- எல்லை தாண்டி கடத்தப்பட்டவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல்.

## இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்?

- வணிக ரீதியான பாலியல் சுரண்டல்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள்
- வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்



மேற்குறிப்பிட்டுள்ள சட்டங்கள் மற்றும் திட்டங்கள் அல்லாமல் பெண் குழந்தைகளையும் பெண்களையும் தன்னுரிமை மேம்பாடு கொண்டவர்கள் ஆக்குவதற்கு உதவும் வகையில் அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் சில:

## **பெண்களுக்கான சிறப்பு முன்முயற்சிகள்**

### **தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women)**

1992-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய மகளிர் ஆணையம் என்ற அதிகாரபூர்வ அமைப்பை அரசு நிறுவியது. பெண்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள், சட்டரீதியான பாதுகாப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து கண்காணித்து, தற்போதுள்ள சட்டங்களைப் பரிசீலனை செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரை செய்ய வேண்டியதும் இதன் பணி.

### **உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு (Reservation for Women in Local Self-Government)**

1992-ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட 72-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மொத்த இடங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

### **பெண் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான செயல் திட்டம் (1991-2000)**

#### **[The National Plan of Action for the Girl Child (1991-2000)]**

பெண் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் பெண் குழந்தைகள் வாழ்வதற்கும் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இந்தச் செயல் திட்டம் உத்தரவாதம் செய்கிறது.

### **பெண்களின் தன்னுரிமை மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கை (2001)**

#### **[National Policy for the Empowerment of Women 2001]**

2001-ஆம் ஆண்டு, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை, பெண்களின் தன்னுரிமை மேம்பாட்டிற்கான தேசியக் கொள்கையை வடிவமைத்தது. பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் தன்னுரிமை மேம்பாடு ஆகியவை இதன் இலக்காகும்.

## தமிழக அரசு நலத் திட்டங்கள்

தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், அனைத்து சிறப்பு திட்டங்களும், பெண்களைத் தன்னுரிமையுடையவர்களாக்கி, சமூகத்தில் மதிப்புமிகு நிலைக்கு அவர்களை உயர்த்துவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

**பயனாளிகள் :** 0 -18 வயதுக் குழந்தைகள்

**அளிக்கப்படும் உதவிகள்:** இலவசமாக தடுப்பூசிகள், வயிற்றுப்பூச்சி நீக்க மருந்து, வைட்டமின்-ஏ சொட்டுமருந்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர், வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர், கிராம அங்கன்வாடி மையப் பணியாளர்

## பள்ளிக் கல்வித் துறை :

**பயனாளிகள் :** 5 -18 வயதுக் குழந்தைகள்

**அளிக்கப்படும் உதவிகள் :** இலவச கட்டாயக் கல்வி (ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைப்பள்ளிக் கல்வி, மேல்நிலைப்பள்ளிக் கல்வி) இலவசச் சீருடை, இலவச பாடப் புத்தகங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு படிக்கும் வகுப்பிற்கேற்ப கல்வி உதவித் தொகை மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினிகள்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்

## ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (பொது சுகாதாரத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை) :

**பயனாளிகள் :** 10 - 18 வயது பெண் குழந்தைகள்

**அளிக்கப்படும் உதவிகள் :** இலவச ஊட்டச் சத்துமாவு, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி இலவச, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள், வயிற்றுப் பூச்சி நீக்க மருந்து, இரும்புச்சத்து மாத்திரைகள், மாதவிடாய்க்கான நாப்கின்கள்.

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** அங்கன்வாடி மையப் பணியாளர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் பள்ளி ஆசிரியைகள்.

## விதவையர் மகல்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் திட்டம் :

**பயனாளிகள் :** 10 - 18 வயது பெண் குழந்தைகள்

**அளிக்கப்படும் உதவிகள் :** உயர்கல்வி பயிலும் ஏழை விதவையர் மகல்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்படும்.

**தகுதிகள் :** ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 1 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூக நல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்)

## பெண்களுக்கான அரசு நலத் திட்டங்கள்

### சமூகநலத் துறை - சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் :

**பயனாளிகள் :** விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40 சதவீத உடல் ஊன பாதிப்பு). ஏழைப் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

**தகுதிகள் :** ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் (வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற வேண்டும்). இருப்பிட சான்று அல்லது ரேஷன்கார்டு வட்டாட்சியரிடம் பெற வேண்டும். தையல் பயிற்சி பெற்ற சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்தினரிடமிருந்து சுமார் ஆறு மாத காலப் பயிற்சி). வயதுச் சான்று 21 முதல் 40 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். சாதிச் சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டை, விதவைச்சான்று, கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று, ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்று.

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூகநல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்)

### திருமணநீதி உதவித் திட்டம் (18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு) மூவலூர் இராமாயிர்தம் அம்மையார் நினைவு திருமண நீதி உதவித் திட்டம் :

**பயனாளிகள் :** 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயக் கல்வி, பட்டப்படிப்பு படித்த பெண்கள்

**தகுதிகள் :** பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணைய வழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

## அளிக்கப்படும் நிதி உதவிகள்:

திட்டம் 1:- 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு, ரூ.25 ஆயிரம்- மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயம்.

திட்டம் 2:- பட்டயக் கல்வி / பட்ட மேற்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம்- மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயம்

**அணுக வேண்டிய அலுவலர்கள்:** மாவட்ட அளவில் - மாவட்ட சமூக நல அலுவலர். வட்டார அளவில் விரிவாக்க அலுவலர் (சமூக நலம்)

## ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம் :

**பயனாளிகள் :** 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயக்கல்வி, பட்டப் படிப்பு படித்த பெண்கள்

**தகுதிகள் :** பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணைய வழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மணப்பெண்ணின் தாய் விதவை என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

## அளிக்கப்படும் நிதி உதவிகள் :

திட்டம் 1 : 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு, ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம்

திட்டம் 2 : பட்டயக்கல்வி / பட்ட மேற்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூக நல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூக நலம்)

## அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

**பயனாளிகள் :** 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயக் கல்வி, பட்டப்படிப்பு படித்த பெண்கள்

**தகுதிகள் :** பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஆண்டு வருமானம் அவசியம் இல்லை. திருமணத்திற்கு முன் 40 நாட்களுக்குள் இணைய வழி வாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆதரவற்றோர் சான்று - வட்டாட்சியர்,

சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெற வேண்டும் அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று இணைக்கப்பட வேண்டும்.

### **அளிக்கப்படும் நிதி உதவிகள் :**

**திட்டம் 1:** 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு, ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம்

**திட்டம் 2:** பட்டயக் கல்வி / பட்ட மேற்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம்

### **அணுக வேண்டிய அலுவலர்கள் :**

மாவட்ட அளவில் மாவட்ட சமூகநல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்)

### **டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் :**

**பயனாளிகள் :** பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

**தகுதிகள் :** பெண்ணின் வயது 18 பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஆண்டு வருமானம் அவசியம் இல்லை. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய வழிவாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று. மணமகள் மற்றும் மணமகன் சாதிச் சான்று மற்றும் வயதுச் சான்று, கலப்புத் திருமணச் சான்று பதிவு செய்து இணைக்க வேண்டும்.

**அளிக்கப்படும் நிதி உதவிகள் :** நிதியுதவித் தொகை ரூ.25ஆயிரம் (ரூ.15 ஆயிரம் தொகையாகவும், ரூ.10 ஆயிரம் சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் (ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணமாகவும், ரூ.20 ஆயிரம் சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூக நல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்)

### **டாக்டர் தர்மாயாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித் திட்டம் :**

**பயனாளிகள் :** பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

**தகுதிகள் :** திருமணத்தின் போது மணமகளின் குறைந்த பட்ச வயது 20-ஆக இருத்தல் வேண்டும். மணமகளின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும். மணமகனுக்கு இதுவே முதல் திருமணம் என்று வட்டாட்சியரின் சான்று இணைக்கப்படவேண்டும். மணப்பெண், விதவை என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் அவசியம் இல்லை. திருமணமாகி ஆறுமாதத்திற்குள் இணைய வழிவாயிலாக அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மறுமணப் பத்திரிக்கை மட்டும் போதுமானது.

**அளிக்கப்படும் நிதி உதவிகள் :** நிதியுதவித் தொகை ரூ.25 ஆயிரம் (15ஆயிரம் ரொக்கப் பணமாகவும், ரூ.10 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் (ரூ.30 ஆயிரம் ரொக்கத் தொகையாகவும், ரூ.20 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூகநல அலுவலர். வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்).

**முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் :**

**அளிக்கப்படும் நிதி உதவி :**

திட்டம் 1 : ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000

திட்டம் 2 : இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25 ஆயிரம்.

**தகுதிகள் :** பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ததற்கானச் சான்று, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயதுக்குள் இருக்க வேண்டும். தாய், தந்தை வயதுக்கான சான்று. இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்று. ஆண் வாரிசு இல்லை என்ற சான்று. பெற்றோரின் குடும்ப நல அறுவை சிகிச்சையின் போது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட சமூகநல அலுவலர் வட்டார அளவில் - விரிவாக்க அலுவலர் (சமூகநலம்)

**பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் :**

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் இத்திட்டம் 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பிரதமரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது



## இத்திட்டத்தின் நோக்கம் :

கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறாமல் இருத்தல். இச்சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல்.

பெண் குழந்தை உயிர்வாழ்தல், அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்துதல், பாலினப் பாகுபாட்டைக் குறைத்தல்.

பெண் குழந்தையின் கல்வி மற்றும் சமுதாயப் பங்கேற்பை உறுதி செய்தல்.

பெண் குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக பிரதிமாதம் 7-ஆம் தேதி பெண் குழந்தைகள் தினம், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண் குழந்தைச் செல்வத்தை ஈன்ற பெற்றோர் எனப் பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று, அம்மா குழந்தைகள் நலப்பரிசுப் பெட்டகம் ஆகியவை அளித்துக் கொண்டாடப்படுகிறது.

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் - மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.திட்டம்), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டார அளவில் - குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்.

## உதவி எண்கள்

- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 1091
- பணியிடத்தில் பாலியல் வன் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 1091
- வரதட்சணைத் தடுப்பு சட்டம் - 1091
- பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் - 1253
- குழந்தைத் திருமண தடைச் சட்டம் - 1098

## அரசு குழந்தைகள் காப்பகம் :

**பயனாளிகள் :** 18 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் (தாய் அல்லது தந்தை மட்டுமே உயிரோடு உள்ளவர்கள் அல்லது பெற்றோர் இருவருமே உயிரோடு இல்லை என்ற நிலையில் உள்ள குழந்தைகள்)

## அளிக்கப்படும் உதவிகள் :

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கு, இலவசமாக தங்குமிடம், உணவு, பள்ளி சீருடை, கல்விக் கட்டணம்.

அரசு கல்லூரியில் படிப்பதானால் 18 வயதிற்கு மேற்பட்டு கல்லூரி படிப்பு முடியும் வரை விடுதியிலேயே தங்கலாம்.

**சான்றுகள் :** 18 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் (தாய் அல்லது தந்தை மட்டுமே உயிரோடு உள்ளவர்கள் அல்லது பெற்றோர் இருவருமே உயிரோடு இல்லை என்ற நிலையில் உள்ள குழந்தைகள்) என்று வட்டாட்சியர் அளிக்கும் சான்று

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

## **கர்ப்பிணிப் பெண்களுக்கான நலத்திட்டங்கள் - பொதுசுகாதாரத்துறை :**

**பயனாளிகள் :** கர்ப்பிணிப் பெண்கள்

**தகுதிகள் :** கர்ப்பிணிப் பெண்ணுக்கு 19 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப வருட வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் கீழ் இருக்க வேண்டும்.

**அளிக்கப்படும் உதவிகள் :** இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள், வயிற்றுப் பூச்சி நீக்க மருந்து, இரும்புச்சத்து மாத்திரைகள்.

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்.


## **டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் :**

**பயனாளிகள் :** முதல் இரண்டு குழந்தைகளின் கர்ப்பகால செலவினங்களுக்காக, ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு, இத்திட்டத்தின் நிதி உதவியாக ரூ.18 ஆயிரம் ஐந்து தவணைகளாக வழங்கப்படும்.

**தகுதிகள் :** அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட உதவித்தொகை இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். கருக்கலைப்பிற்கோ அல்லது தானாகவே உண்டாகும் கருச்சிதைவிற்கோ மேற்கண்ட உதவித்தொகை பெற இயலாது.

**அளிக்கப்படும் உதவிகள் :** முதல் இரண்டு குழந்தைகளின் கர்ப்பகால செலவினங்களுக்காக, ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு, இத்திட்டத்தின் நிதி உதவியாக ரூ.18 ஆயிரம் ஐந்து தவணைகளாக வழங்கப்படும்.

**முதல் தவணையில் உதவி பெறுவதற்கு :** கர்ப்பமுற்ற 12 வாரத்திற்குள், கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றிருந்தால். ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மூன்றாம் மாத நிறைவில் ரூ.2 ஆயிரம் மதிப்புடைய ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் வழங்கப்படும்.



## இரண்டாவது தவணையில் உதவி பெறுவதற்கு :

- 7-வது மாதத்திற்குள் இரத்த பரிசோதனைகள், ஹெச்.ஐ.வி பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, டிடி தடுப்பூசி, உடல் எடை எடுத்தல், குறைந்தது 3 முறை கர்ப்பக்கால பரிசோதனைகள்.
- குறைந்தது ஒரு முறையாவது ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் செய்திருக்க வேண்டும். ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புடைய ஊட்டச்சத்துப் பரிசுப் பெட்டகம் வழங்கப்படும்.
- மூன்றாவது தவணையில் ரூ.4ஆயிரம் பெறுவதற்கு, அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவ நகலை பிக்மி எண்ணோடு அரசு மருத்துவமனையில் காண்பிக்க வேண்டும்.
- நான்காவது தவணையில் ரூ.4 ஆயிரம் பெறுவதற்கு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகலை, கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர சுகாதார செவிலியரிடம் கொடுத்திருக்க வேண்டும்.
- குழந்தைக்கு 3-வது தவணை டிபிடி தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி (அல்லது) 3-வது தவணை பெண்டாவேலண்ட் தடுப்பூசி போட்ட விபர அட்டையின் பதிவினை காண்பிக்க வேண்டும்.
- ஐந்தாவது தவணையில் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு; குழந்தைக்கு 9 முதல் 12 மாதத்திற்குள் விஸி தடுப்பூசி போட்ட பிறகு ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும்.

## பெண் குழந்தைகளுக்கான இதர அரசு நலத் திட்டங்கள்

### அரசு போக்குவரத்துத் துறை வழங்கும் இலவச பஸ் பாஸ் :

**பயனாளிகள் :** பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்

**அளிக்கப்படும் உதவி :** பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்லூரி மாணவர்களுக்கு சலுகைக் கட்டண பஸ் பாஸ்

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** போக்குவரத்துத் துறையின் பஸ் டிப்போ அலுவலர்கள்

### பள்ளி / கல்லூரி மாணவியர் தங்கும் விடுதிகள் :

**பயனாளிகள் :** 5 முதல் 21 வயது வரையில் உள்ள மாணவிகளுக்கு

**அளிக்கப்படும் உதவிகள் :** இலவச தங்குமிடம், உணவு

**அணுக வேண்டிய அலுவலர்கள் :** மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட சீர்மரபினர் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (சமூக பாதுகாப்புத் துறை)

**மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு நவீன செயற்கை உறுப்புகள் வழங்கும் திட்டம் :**

**பயனாளிகள் :** 18 வயதிற்குட்பட்ட உடல் ஊனமுற்ற மாணவ, மாணவியர்

**அளிக்கப்படும் உதவிகள் :** ஊனத்தின் தன்மைக்கேற்ப நவீன செயற்கை உறுப்புகள்

**அணுக வேண்டிய அலுவலர் :** மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்.

**கட்டணமில்லா தொலைபேசி உதவித் திட்டம் :**

**பயனாளிகள் :** பாதிக்கப்படும் நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் அளிக்கப்படும் உதவிகள்: உடனடி பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள்.

**கட்டணமில்லா தொலைபேசி உதவித்திட்ட எண்கள் :**

குழந்தைகள் உதவி மைய எண் - 1098 (காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை)

பெண்கள் உதவி மைய எண் - 1096 மற்றும் 181 ( காவல்துறை, சமூகநலத் துறை)

**வளரிளம் பருவத்தினரின் கல்வியை மேம்படுத்துவதற்கான இதரத் திட்டங்கள் :**

**முன் மெட்ரிக் உதவித் தொகை :**

அரசு பள்ளிகள் மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன் மெட்ரிக் உதவித்தொகை அளிக்கப்படும்.

**பயனாளிகள் :** 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். இத்திட்டத்தின்படி, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் 20 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 250 வழங்கப்படும்.

**தகுதி:**

- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

- அந்த குடும்பத்தில் பட்டதாரிகள் யாரும் இருக்கக்கூடாது.
- மேற்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பொருந்தாது.

### பின் மெடிக் உதவிக் தொகை :

- அரசு பள்ளிகள் மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

### பயன்கள்:

- மாதம் ரூ.50 வீதம் பத்து மாதங்களுக்கு ரூ. 500 வழங்கப்படும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடாது, மேலும் அது பட்டதாரிகள் இல்லாத குடும்பமாக இருக்க வேண்டும்.

### தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் திறமை தேடல் தேர்வு :

- இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

### தகுதி :

- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும்.
- தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சென்னை மாநகராட்சியைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

### இலவச மடிக்கணினித் திட்டம் :

- அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்களின் கணினி சார்ந்த திறன்களை மேம்படுத்தவும், மின்னணு வளங்களைப் பயன்படுத்தி திறன்களை வளர்க்கவும் உதவும்.

## பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் மாவட்ட அளவில் வழங்குதல் :

- 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையால் ஊக்கத் தொகை வழங்கப்படுதல்.

### ஊக்கத் தொகை

- 12-ஆம் வகுப்பு
- முதலிடம் – 3000 ரூபாய்
- இரண்டாமிடம் – 500 ரூபாய்
- 10-ஆம் வகுப்பு
- முதலிடம் – 1000 ரூபாய்
- இரண்டாமிடம் – 300 ரூபாய்

### தகுதி :

- ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்து கொண்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- மேற்குறிப்பிட்டுள்ள சமூகங்களில், ஒவ்வொரு சமூகத்திலும் உயர்வான மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

## ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் சேர்த்தல் :

- இத்திட்டத்தின் கீழ் 5-ஆம் வகுப்பில் பயிலும் சிறந்த மாணவர்கள் ஒரு சிறப்புத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு தொகுதியிலிருந்து ஒரு மாணவனும், ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவர் – அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களின் (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான) அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். மேலும் 10-ஆம் வகுப்பில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் வகையில் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஒரு மாவட்டத்திற்கு 10 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, 11-ஆம் வகுப்பை புகழ்பெற்ற தனியார் பள்ளியில் தொடரும் வகையில் ஒரு மாணவருக்கு 25000 ரூபாய் வரை அரசாங்கம் செலவு செய்து வருகின்றது.

## கிராமப்புற மாணவிகள் ஊக்கத் தொகை திட்டம் :

- மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளின் கல்வித்திறன் மேம்படும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 500 ரூபாயும், 6- ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும்.

## தகுதி :

- இத்திட்டம் சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டில் உள்ளது.
- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 25000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
- கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.
- விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

## மாணவிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை திட்டம் :

- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும் 6-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும்.

## இளநிலை பட்டப் படிப்புகள் பயில இலவச கல்வி ஊக்கத் தொகை திட்டம்:

- இளநிலை பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஊக்கத் தொகை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு, கட்டாய மற்றும் தேர்வுக் கட்டணங்கள் முற்றிலுமாக அரசாங்கத்தால் செலுத்தப்படும். மேலும் தங்குமிட கட்டணமாக மாதம் ரூ. 175 வீதம் ஒரு ஆண்டில் 10 மாதங்களுக்கு வழங்கப்படும், இந்தத் திட்டம் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் கல்லூரிகளில் தங்குமிடக் கட்டணம் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

## 3 ஆண்டுகள் பாலிடெக்னிக் படிப்பு பயில இலவச கல்வி ஊக்கத் தொகை திட்டம் :

- பாலிடெக்னிக் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு, கட்டாய மற்றும் தேர்வுக் கட்டணங்கள் முற்றிலுமாக

அரசாங்கத்தால் செலுத்தப்படும். மேலும் தங்குமிடக் கட்டணமாக மாதம் ரூ. 225 வீதம் ஒரு ஆண்டில் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

### தகுதி :

- மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. பட்டதாரிகள் இல்லாத குடும்பமாக இருக்க வேண்டும்.
- தங்குமிடக் கட்டணம் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

### 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான பரிசு வழங்கும் திட்டம் :

பரிசு	வகுப்பு	சமூகம்	தொகை	நபர்கள்
முதல் பரிசு	12-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.50000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
முதல் பரிசு	12-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.50000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
இரண்டாம் பரிசு	12-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.30000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
இரண்டாம் பரிசு	12-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.30000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
மூன்றாம் பரிசு	12-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.20000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
மூன்றாம் பரிசு	12-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.20000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
முதல் பரிசு	10-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.25000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
முதல் பரிசு	10-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.25000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
இரண்டாம் பரிசு	10-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.20000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
இரண்டாம் பரிசு	10-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.20000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி



மூன்றாம் பரிசு	10-ஆம் வகுப்பு	பிற்படுத்தப்பட்டோர்	ரூ.15000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி
மூன்றாம் பரிசு	10-ஆம் வகுப்பு	மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினர்	ரூ.15000	ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி

### தகுதி :

- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
- மாணவர்கள் தமிழை முதன்மை மொழியாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
- மாநில அளவில் கல்வித் துறையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படமாட்டாது.
- ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.

### பேரிஞர் அண்ணா நினைவு விருது :

- ஒவ்வொரு மாவட்டத்திலும் 12-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் 2-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தொழில் முறை படிப்பு பயில வருடத்திற்கு ரூ. 5000 வீதம் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

### தந்தை பெரியார் நினைவு விருது :

- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- வருடத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
- மேற்குறிப்பிட்டுள்ள சமூகங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், மற்றும் இரண்டு மாணவிகளுக்கு வழங்கப்படும்.

### இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் :

- அரசு, அரசாங்க உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக மிதிவண்டி வழங்கப்படும். பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.